

வெளியீடு எண் 119.

சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ்


ஞாப்புரையுடன்



TNSDA



04259



திருவாவடுதுறை ஆதினம்

1958

—

திருக்கயிலாயபரம்பரைத் திருவாவடுதுறைஆதினத்து
இருபதாவது குருமஹாசந்திதானம்
ஸ்ரீ அம்பலவாணதேசிகமூர்த்திகள்
ஏழாவது
குருட்ஜெஜவிழாமலர்.

ஏவிளம்பி – பங்குணி – திருவாதிரை

28—3—58.

குருபூஜைவெளியீடுகள்:

(1) திருமந்திரசிந்தனை	1952
(2) திருஞானசம்பந்தர் பிள்ளைத்தமிழ்	1953
(3) ஸ்ரீ கச்சியப்பமுனிவர் பிரபந்தங்கள்	1954
(4) கேஷத் திரக்கோவைப்பிள்ளைத்தமிழ்	1955
(5) இரத்தினசபாபதிமாலை	1956
(6) திருத்தொண்டர்மாலை	1957

சிவபரிபூரணம்—திருவிடைமருதூர்.

விகிருதி—பங்குனி—திருவாதிரை. 1951.

—
சிவமயம்
திருச்சிந்தம்பலம்

சேஷர் முருகன்பிள்ளைத் தமிழ்

அங்கக்கவி—
வீரராகவ முதலியார்

ஸ்ரீ நமசிவாயழுர்த்தி அச்சகம்.

— திருவாவட்டுறை. —

வ.
சிவமயம்

சேஷுர் முருகன்பிள்ளைத்தமிழ்

(குறிப்புரை முதலியவற்றுடன்)

திருக்கல்லாயபரம்பரைத் திருவாவடுதுறைஆதீனத்து
இருபத்தொன்றுவது குருமஹாசங்கிதானம்
ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணியதேசிகசுவாமிகள்
கட்டளையிட்டருளியபடி
வெளியிடப்பெற்றது

திருவாவடுதுறை

1958.



இப்புத்தகத்தில் அடங்கியவை

1. முகவரை
2. ஆசிரியர்வரலாறு
3. தலவரலாறு
4. செய்யுள் முதற்குறிப்பகராதி
5. பிள்ளைத்தமிழ்நூல்
6. குறிப்புரை முதலியன

ஏ
சிவமயம்

வாழ்த்து

கயிலாய பரம்பரையிற் சிவஞான
போதநெறி காட்டும் வெண்ணெய்
பயில்வாய்மை மெய்கண்டான் சந்ததிக்கோர்
மெய்ஞ்ஞான பாநு வாகிக்
குயிலாரும் பொழிற்றிருவா வடுதுறைவாழ்
குருநமச்சி வாய தேவன்
சயிலாதி மரபுடையோன் திருமரபு
நீரேழி தழைக மாதோ.

—பூஷி மாதவச்சிவஞானயோகிகள்.



திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனம்
இருபத்தொன்றுவது குருமஹாசந்திதானம்
ஸ்ரீ-ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஸ்வாமிகள்

—
உ
சிவமயம்

முகவுரை

திருச்சிற்றம்பலம்

உருகுமனத் தழியவர்கட் கூறுங் தேனை

உம்பர்மணி முடிக்கணியை உண்மை ணின்ற
பெருகுங்கிலைக் குறியாளர் அறிவு தன்னைப்

பேணியஅங் தணர்க்குமறைறப் பொருளைப்பின் னும்
முருகுவிரி நறுமலர்மே லயற்கும் மாற்கும்

முழுமுதலை மெய்த்தவத்தோர் துணையை வாய்த்த
திருகுகுழல் உமைங்கை பங்கன் தன்னைச்

செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.

திருச்சிற்றம்பலம்

சேழூர் முருகன் பிள்ளைத்தமிழாகிய இப்பிரபங்
தத்தை இயற்றிய கவிஞர் பெருமான் அந்தகக்கவி -
வீரராகவ முதலியார் என்பவர். இவருடைய புறக்கண்
முன்னை வினைப்பயனால் இழக்கப் பெற்றுராயினும்.
அகக்கண்ணால் உண்டாகிய அநுபவம் உம்மைப்
பெருந்தவத்தால் அவருக்கு மிக்கு விளங்குவதாயிற்று.
இவர்உள்ளம் கவிதையுலகத்திலே இடைவிடாது
சஞ்சரிக்கும் பெருமை ணிறைந்ததென்பதை இவர்
இயற்றிய நூல்களால் எனிதில் அறியலாம்.

பிள்ளைத்தமிழ் என்பது தமிழில் உள்ள
தொண்ணாற்றருறு வகைப் பிரபங்தங்களுள் ஒன்றும்.
பிள்ளைப்பாட்டு எனவும் வழங்கும். பாட்டுடைத்

தலைவரைக் குழந்தையாகப் பாவித்துச் செவிவித்தாய் முதலியோர் காப்பு முதலிய பத்துப்பருவங்களுக்கு ஏற்றசெயலைக் கூறிப்பாராட்டுவதாகப் புலவர் பேரு மக்களால் பாடப்படுவது இந்தப்பிரபந்தம். இஃது ஆசிரியவிருத்ததால் இயற்றப்பெறுவது. கடவுளரை யேனும், ஆசிரியரையேனும், உபகாரிகளையேனும் குழந்தையாகவைத்து இது பாடப்படும். தத்துவாதித் ராகிய சிவபெருமானைப் பிள்ளைப்பருவத்திலே வைத்துப் பிள்ளைத்தமிழ் செய்வதில்லை. விசாயகக் கடவுள், சுப்பிரமணியக்கடவுள், உமாதேவியார், திருமால் முதலிய கடவுளரைப்பற்றிப் பிள்ளைத்தமிழ்கள் பல உள்ளன. அநுமார்மீதும் பிள்ளைத்தமிழ் இயற்றினார் சீகாழி - அருணசலக்கவிராயர். ஆசிரியரைப்பற்றிப் பாடியது அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ். உபகாரிகளைப்பற்றிப் பாடியவை குலோத்துங்கசோழன் பிள்ளைத்தமிழ். சிவஞ்செழுந்த பல்லவராயன் பிள்ளைத்தமிழ் முதலியன.

இனி,

“ மக்கண்மெய் தீண்டல் உடற்கிண்பம் மற்றவர் சொற்கேட்ட வின்பம் செவிக்கு ”

என்னும் திருக்குறுத்பாவுக்கேற்ப, தீண்டல் உடற்கிண்பமும், சொற்கேட்டல் செவிக்கிண்பமும் பயத்தல் போல, குழந்தைகளின் விளையாட்டைக் காண்டலும் கண்ணுக்கிண்டபமாம். பெறலரும் பிள்ளையைப் பெற்றேர் “ குறுகுறு நடந்து சிறுகை நீட்டி. இட்டும் தொட்டும் கௌவியும் துழந்தும், நெய்யுடை அடிசில் மெய்ப்பட விதிர்த்தும் ” விளையாடுதல் முதலிய செயல் களைக் குழந்தைகளிடத்திலே கண்டு அநுபவிக்க

அவரிடைத் தோன்றும் ஒருதலை இன்பத்தினையே இங்கேவைத்துக் கூறப்படுவது.

இப் பிள்ளைப்பிரபந்தம், புறப்போருள் வகையாகிய பாடாண்டினையில் “குழவி மருங்கினும் சிளவதாரும்” என்ற தொல்காப்பியச் சூத்திரத்தால் கூறப்பட்ட காமப்பகுதியின்பாற்பட்டு மக்கட்குழவிக்கு உரித்தாக வழங்கப்படும். ஆயினும், ஒரோவழித் தெய்வத் தோற்றமாகிய மக்கட்குழவியின் பருவத்தை ஆரோபித்தலால் அக்குழவியோடு ஒற்றுமையுடைய தெய்வத்துக்கும் உரியதாக இது வழங்கப்படும். தமிழ் என்பது ஈண்டுப் பிரபந்தம் என்னும் பொருள் பயக்கும். பிரபந்தம் - நூல், “இளம்பருவ விளையாட்டை நோக்குழித் திருவுருவிடத்து ஆசை மிகுதியுண்டாம்” ஆதலால் இவ்வாதீனத்துத் திராவிடமாபாடியகாரர் ஸ்ரீ மாதவச்சிவஞானயோகிகள் அழுதாம்பிகை விடயமாக ஒருபிள்ளைத்தமிழும், செழுங்கழுங்கர் விளாயகர் விடயமாக ஒருபிள்ளைத்தமிழும் அருளிச்செய்தனர். மாருத இளமையும், அழகும் உடையராகவின் முருக வேளைக் குறித்துப் பல ஆசிரியரும் பிள்ளைத்தமிழ் இயற்றுவாராயினர். எத்தனை பிள்ளைத்தமிழ் நூல்களை நாம் படித்தாலும் கற்பனை முதலியவற்றில் ஒன்றையொன்று விஞ்சி சின்று கவிஞர்களின் புலமைப் பெருக்கைக் குன்றிலிட்ட தீபம்போல விளங்கக் காட்டும். ஒரு செய்தியை எடுத்துக்கொண்டு புலவர் பலரும் பலபடியாகப் பாராட்டித் தத்தங் கற்பனைத் திறனை வெளிப்படுத்துவர். அவரவர் உள்ளத்திலே மாருதாறும் கற்பனையூற்றின் வற்று சிலையினை அறிந்து அரசரும், பிரபுக்களும், அறிவுடைப் பெருமக்களும் கவிஞரைப் பாராட்டி உபசரிப்பர்; பாதுகாப்பர்.

இனி. ஆண்பாற் பிள்ளைத்தமிழ். பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இஃது இருவகைப்படும். பாட்டு டைத் தலைவராகிய இக்குழங்கையைப் பாதுகாக்க எனத் தெய்வங்களை வேண்டுவது காப்புப்பருவம். திருமால் காத்தற்கடவுள் ஆகவின், இப்பருவத்தின் முதற் செய்யினாப் பெரும்பாலும் திருமால் காப்பாகவே அமைத்தல் தொன்றுதொட்ட மரபு. குழங்கை பிறந்த ஏழாவது நாள் காப்பிடுதல் என்ற உலக வழக்கத்தையொட்டி இலக்கிய வழக்கிலும் இஃது அமைந்திருக்கலாம் போலும்.

“ காப்பொடு செங்கிரை தால்சப் பாணி
யாப்புறு முத்தம் வருகவென் றன்முதல்
அம்புவி சிற்றில் சிறுபறை சிறுதேர்
ஈம்பிய மற்றவை சுற்றத் தளவென
விளம்பினர் தெய்வ நலம்பெறு புலவர் ”

என்பது பன்னிருபாட்டியல். இம்முறைமாறி, ‘காப்புத் தால் செங்கிரை’ என வருதலும் உண்டு. மேலே கண்ட முறைமைபற்றியே ஆண்பாற் பிள்ளைத்தமிழ் பாடப்படும். பெண்பாற் பிள்ளைத்தமிழாயின் இறுதி மூன்று உறுப்புக்களையும் நீக்கி, அம்மானை நீராடல் ஊசல் ஆகிய மூன்றனையும் சேர்த்துப் பத்துப் பருவ மாக்குவர். அம்மானையை நீக்கிக் கழங்காடுதலைக் கூறுவதும் உண்டு. இனி.

“ திருமா வரனே திசைமுகன் கரிமுகன்
பொருவேல் முருகன் பருதி வடுகன்
எழுவகை மங்கையர் இந்திரன் சாத்தன்
ங்கியவன் நீலி பதினெட்டு மூவர்
திருமகள் நாமகள் திகழ்மதி என்ப
மருவிய காப்பினுள் வருங்கட வளரே ”

என்னும் பன்னிருபாட்டியல் சூத்திர முறைப்படி யே காப்புப்பருவத்தைக் கவிஞர் அமைப்பார். சில பெரி யோர் இம்முறையை மாற்றிப் பிறவாறும் அமைத் திருக்கின்றனர். இப்பிள்ளைத்தமிழிலே கவி வீரராகவர் திருமால், வன்மீகநாதர், முத்துவாளியம்மையார், கங்காதேவி, சித்திவிநாயகர், சரவணப்பொய்கை, வேலாடுதம், வைரவக்கடவுள், கார்த்திகைத்தாயர், பிரணவப்பொருள் என்பவர் பாட்டுடைடத் தலைவரைக் காக்களன அமைத்துள்ளார். இந்நாலின் பாட்டுடைடத் தலைவர் முருகக்கடவுளாகவின் அப் பெருமானைக் காப்பில் அமைத்திலர். இக்காப்புப்பருவம் மூன்றாண்டுக்களிற் கூறப்படும்; இரண்டாம் திங்கள் என்பாரும் உள்ளனர்.

2. செங்கிரைப்பருவம் : பொருள் தெரியாத ஒலியைஏழுப்பும் பருவத்தைக் குறித்தது இதுன்பார். கீர் - சொல். பெரியவாச்சான்பிள்ளை இதனை 'ஈருத்த விசேடம்' என்பார். ஒருகாலை முடக்கி, ஒருகாலை நீட்டி, இருகரங்களையும் நிலத்திலே ஊன்றித் தலை விமிர்த்தி, முகம் அசைத்து ஆடும் பருவமே இஃதாம். இஃது ஐந்தாம்மாதத்தில் கூறப்படும்.

3. தாலப்பருவம் : குழந்தைகளைத்துயிலச் செய் வோர் தம் நாவை அசைத்துப் பாட்டுப்பாடுதல் வழக்கம். தாலாட்டு என்பது மருவித் தால் என விண்றது. "தாலோ தாலேலோ" எனப் பாடவின்இறுதியமைப்பு விளங்கும். இஃது எட்டாம் மாதத்தில் இயம்பப் படுவது.

4. சப்பாணிப்பருவம்: சப்பாணி கொட்டும்படி குழந்தையிடம் கூறுவதாக இது அமைக்கப்படும்.

கையோடு கையைச் சேர்த்துத் தட்டுதலே இது. ஸ : பாணி சப்பாணி ஆயிற்று. இஃது ஒன்பதாம் மாதத்தில் கூறப்படும்.

5. முத்தப்பருவம் :தாயாரும் பிறரும் ‘முத்தம்தா’ எனக் குழந்தையை வேண்டுவதாகக் கூறுதல் இப்பருவ அமைப்பு. இதுபதினாம் மாதத்தில் கூறப்படும்.

6. வருகைப்பருவம் : தத்தித் தத்தித் தளர்ந்தையிட்டு வரும் குழந்தையை வா என அழைப்பதாகப் பாடுவது இப்பருவச் செய்தி. இது பன்னிரண்டாம் மாதத்திலே கூறப்படும்.

7. அம்புலிப்பருவம் : அம்புலியை நோக்கி நீ குழந்தையுடன் ஆடவா என அழைப்பதாக இப்பருவம் கூறப்படும். இந்தப்பருவத்தில் அம்புலியைக் குழந்தையோடு சமப்படுத்தியும், பேதப்படுத்தியும், வண்மை நிலையை எடுத்துச் சொல்லியும் அழைக்கப் படுவதுடன் வாராவிடில் இன்னது செய்வன் எனத் தண்டத்துரைகூறி அச்சுறுத்தியும் செய்திகள் அமைக்கப்படுவன. இது பதினெட்டாம் மாதத்தில் கூறப்படுவது. சில சில நூல்களில் சில சில பகுதிகள் பாடுவதில் வருத்தமுண்டாம். இப்பிரபங்கத்திலே சாம பேத தான் தண்டவகையை வைத்தமைத்தல் கடினமெனக் கருதிக் கவிஞர் ‘அம்புலி புலி’ என்றும், புலமையின் எல்லையை அளப்பதற்குரிய கருவியாக அம்புலிப்பருவம் கொள்ளப்படும் என்றும் கூறுவர். உலா என்னும் பிரபங்கத்திலே பெதும்பைப்பருவம் புலி எனக் கூறப்படும்.

கரு

8. சிற்றிற்பருவம்: சிறுவீடுகட்டி விளையாடும் சிறுமியர் தாம் இழைத்த சிற்றிலைப் பாட்டுடைத் தலைவர் காலால் அழித்துச் சிறைக்கக் தொடங்கு வதைச்சுட்டி எங்கள் சிற்றிலை அழியா தொழிக் என்று வேண்டினிற்பதாக இப்பருவம் அமைக்கப் படும். இஃது இரண்டாம் ஆண்டிலே கூறப்படுவதாம்.

9. சிறுபறைப்பருவம்: பாட்டுடைத் தலைவரா கிய குழந்தையைச் சிறுபறை கொட்டியருளும்படி செவிலியர் வேண்டுவதாக இப்பருவம் அமைக்கப் பெறும். இது மூன்றாவது ஆண்டிலே மொழியப் பெறும்.

10. சிறுதேர்ப்பருவம்: சிறுதேர் உருட்டி விளையாடும்படி பாட்டுடைத் தலைவராகிய குழவியைத் தாயார் வேண்டிக்கொள்ளும் பருவம். இது நான்காம் ஆண்டில் சிகழப்பெறுவதாம்.

ஆராய்க்கி

இங்நூலாசிரியர் வாக்கில் தமிழ் நயமும், பத்திச் சுவையும் மலிந்துள்ளன. இவர் முருகவேள் திருவிளையாடல்களைக்கூறும் பகுதிகளும், சிவபெருமானுடைய செயல்களும், உமாதேவியார் திருமால் முதலியோரைப்பற்றிய செய்கைகளும் படிப்போருக்கு அருண கிரிநாதர் அருளிய திருப்புகழ்ப் பகுதிகளை விளைவில் வரச்செய்து இன்பம் செய்வனவாம். நக்கிரதேவர், அருணகிரிநாதர், பொய்யாமொழி முதலிய பெரியோர் களை இவர் பாராட்டுவார்.

சிவபெருமான் : கங்கையைத்தரித்தல், மேருவை வில்லாக வளைத்தல் கூறப்பட்டுள.

உமாதேவியர் : அசலமகள், புராதனி, ஸிமலீ, அநுபவகமலீ, வனதூர்க்கை, மாலினி, காமினி, மாயினி, மோகினி, சிவபாமை, உமை, முக்கணுயசி, கௌரி, முத்துவாளி, விமலீ, உமை: “அசல குலபதி தருமொரு திருமகள் அமலீ விமலீக ளொழுவரும் வழிபட அருளி அருணை யிலுறைதரு மபிராமி, அநகை அநுபவை அநுதயை அபிநவை...பழையவள் அருளிய சிறியோனே” (திருப்புகழ்).

விநாயகர் : விநாயகவணக்கத்திலே நக்கிரதேவர் அருளிய திருமுருகாற்றுப்படையையும், அருணகிரி நாதர் அருளிய திருப்புகழையும் பெரிதும் மதித்துத் தமதுசிறுமையையும் வெளியிடுகின்றார் இவ்வாசிரியர். மேருமலையில் விநாயகர் வியாதர் கூறிய பாரதம் இலட்சத்து இருபத்தையாயிரம் சுலோகங்களையும் எழுதி யதைக் குறித்திருக்கிறார்.

விநாயகர் நிவேதனப்பொருள்கள் : அவல், பயறு, முப்பழம், அப்பம், மோதகம்; “கடலை பயரெடு துவரையென் அவல்பொரிசுகியன் வடைகனல்கதலியி னமுதோடு கனியு முதுபல கனிவகை ... குடகுவயிறி னில் அடைவிடு மதகரி” “கைத்தல நிறைகனி அப்பமோ டவல்பொரி கப்பியகரிமுகன்” (திருப்புகழ்). “அப்பம், இடியவலோ டென்னுண்டை கன்னல் வடிசுவை” “வாழைக்கனி பலவின்கனி மாங்கனி ... கூழைச் சுருள்குழை யப்பம் என்னுண்டை எல்லாஞ்சு துறுத்தும்பேழைப் பெருவயிறு” (முத்த - இரட்டை மணிமாலை).

முருகவேள் திருநாமங்கள் : தெய்வசிகாமணி, கடம்பன், சத்தித்தடங்கஞ்சன், பரங்குன்றன், பச்சிளங்கந்தன், செய்கைக்கந்தன், சத்திவீரன், அறுமுகன், அகிலத்துமூலன், அரிதன்மருகன், அரன்மகன், முதுதமிழ்க்கூட்டன், குவளைமலர்ச் சூட்டன், வளவனாகர் வடதெருவின் முருகன், அருணகிரி புகழும் முதுதமிழ்த்தாக்கன், தெய்வமுளை, தோகைவாகனன், குகன், நீபமாலிகையன், கடம்பின் ஏட்டுப்புயன், தேவாதிபன், புவனத்தொரு முதல்வன், கருணையைன், சிவநேயத்தவன், சேய், சுருதித்தாய், தமிழின் திருமூவாமுதல், மூவிருமுகன், மயிற்கரசு, இருமுத் திருமேனியாம் பாலகர், சரவணத்தான், கிரிகுமரியொருதலைவரவர் புத்திரர், செய்கைப்பெருமாள், செவ்வேற் பெருமாள், தெய்வப்பெருமாள், மயிற்பெருமாள், திருமகள்மருகன் முதலியன்.

முருகன் செயல்கள் : உமாதேவியார்பால் பாலருந்தல், கங்கையில் வளர்தல், கிரவுஞ்சமலையைப் பிளத்தல், தேவர் சிறைமீட்டல், கார்த்திகைப்பெண்கள் பால்தரல், இறைவர் செவியில் ஒருமொழி (பிரணவம்) பகர்தல், ஒரு கற்பத்தில் சுவாகாதேவியினிடம் தோன்றல் முதலியன்.

முருகன்தலங்கள் : சீரலையின் வாய்ச்செங்தூர், செங்கோடை, திருப்பரங்குன்று, பழாி, தணிகை, திருவாவினன்குடி, இடைக்கழி, விராலிமலை, கதிர்காமம், ஏரகம், குன்றுதொருடல் என்பன.

பிரணவ உபதேசம் செய்தது : “பிறைச் சடையர், குருவெனா லுரையுதவு மயிலா” “குருவா யரற்கு

கா

முபதேசம் வைத்த குகனே ‘குறத்திமணவானா’ ‘சேவேறுமீசர் சுற்ற மாஞான போத புத்தி சீராக வேயு ரைத்தகுருநாதா’ (திருப்புகழ்) என்பனகாண்க.

இறையனுர்களவியபுரை கேட்டமை : “வழுதியர் தமிழின் ஒருபொரு எதனை, வழிபட மொழியும் முருகேசா” “அருமறை தமிழ்நூ லடைவே தெரிங் துரைக்கும் புலவோனே” (திருப்புகழ்) என்பனவற் றுல் அறியலாம்.

திருமால் : கார்க்கடல் மேனியன், துழாய் மவுலி, முராரி, பஞ்சாயதன், பாம்பனைத்துயிலும் பரஞ்சோதி முதலிய நாமங்களும்; மார்பில் இலக்குமியை வைத் திருத்தல், சங்கு சக்கரம் தரித்தல், பாற்கடலில் விழி வளர்தல், பன்றியாய் உழுதல் முதலிய செயல்களும் பிறவும் கூறியுள்ளனர்.

மார்சன் கரன் வாலி இவர்களை வதைத்தல் இராவணன் இருபது தோள்களையும் அறுத்தல் ஆகு யனவும் குறிக்கப்பட்டுள்ளன. “வடிவுடைய மானு மிகல்கர னுந்திகழ் ஏழுவகைம ராம ரமுகிக ரொன்று மில்வலியதிறல் வாலி உரமுநெடுங்கடல் அவை ஏழும், மறநிருதர் சேனை முழுதுமி லங்கைமன் வகையிரவி போலு மணியும் லங்க்ருத மணிமவுலி யான வொரு பதும் விஞ்சிரு பதுதோனும்; அடைவளமு மளவிடு சர அம்புடை தசரதகு மார ரகுகுல புங்கவன் அருள் புனைமு ராரி மருக” (திருப்புகழ்).

ஆகிழுலமே என்று கூப்பிட்ட களியைக் காத்த மால்மருக: “குறைபட்டேயூயிர் காத்துக் கொள்வாய்

என முறையிட்டோர்கள் கூப்பிட்டாளோரு குரலிற் போடுயிர் காத்துக் கொள்வோர்திரு மருகோனே “ (திருப்புகழ்).

கங்கை : ஆயிரம் முகமுடையது என்பர். கங்கை மூவுலகத்தையும் அழிக்க முற்பட்டமை. சகரரைக் கரைசேர்த்தமை. உமாதேவியார் கர வியர்வில் தோன் றியமை, ஆடுவார் வினைகெடுத்தல், இறைவர் சடையி விருத்தல், நதிகளுக்கரசி என்பன கூறப்பட்டன.

பிரமன் : குவலயப்பிதா, விதி, எண்கணன், வன் சத்திறையவன், எகின்னர், இரணியகருப்பன் என்பன.

முனிவர் : அத்திரி, நாரதர், அகத்தியர், காசிபன் முதலியோர்.

கோள்கள் : கதிரவன், செவ்வாய், புதன், குரு, புகர், மந்தன், இராகு கேதுக்கள்.

மலைகள் : சக்கரவாளகிரி, கிரவுஞ்சகிரி, மகேங்கிரம், மேரு, இமயம், திசாமுகக்கிரிகள்.

ஆறுகள் : கங்கை, சேயாறு, பாலாறு, குமரியாறு, கம்பாநதி என்பன.

நாடு : பாலித்திருநாடு, தொண்டைநாடுமுதலியன.

நகர் : வள வனகர்,

விலங்குகள்: தகர், ஞாளி, ஆடு, மாடு, உழுவை, மரை, இரலை, அரி, வழுவை, கரடி, வருடை, மங்கி, கடாசலம் (யானை), நவ்வி, மேதி, கொடுவரி, பகடு, பிடி, களிறு, கவி (குரங்கு), களபம் என இவை.

உடி

பறவைகள்: சேவல், மயில், சிரல், குருகு, போதா, ஓதிமம், தாரா, பூவை, சூயில், கிளி என்பன.

நீர்வாழ்வன: மகரம், கரா, திமிங்கிலம், திமிங்கில கிலம், சூரு, வாளை, கயல், வரால், சங்கு, முத்துச்சிப்பி, நீர்நாய், சலஞ்சலம், வலம்புரி.

தாவரங்கள்: குருஞ்து, திலகம், கடம்பு, அரசு, கமுகு, வருக்கை, தாழை (தெண்ணை), மா, வாழை, கரும்பு, தமாலம், வேய், அகில், சந்தனம் (ஆரம்), கற்பகம், வேல், கவிர், இதழி, ஆர். குந்தம், துளவம், சூதம், செங்நெல், காரகில், கிடை (நெட்டி).

அணிகலங்கள்: மேகலை, கழல், சிலம்பு, கேழுரம், நூபுரம், மவுலி, கங்கணம், தோடு, பரிபுரம், சதங்கை, தொடி, அரைவடம், மதாணி, கிங்கிணி, மெளவி, கடகம்.

இராசிகள் மேடராசி (ஆட்டுக்கொருகால்), **இடபராசி** (மாட்டுக்கொருமுக்கால்).

சிறுபொழுது: காலை, கடும்பகல், மாலை, வைகறை.

சிவதலங்கள்: கச்சியேகம்பம், அருணைசலம், காளத்தி, மயிலாப்பூர், ஒற்றியூர், திருவாலங்காடு (வடாடவி), கழுக்குன்றம் (வேதபுரி).

சில தெய்வப்பெயர்கள்: சித்திவினாயகர், மாவடிக் கந்தர், கரியகஞ்சகக்கடவுள் (வயிரவர்), வீரபத்திரர், இந்திரன், இயமன் (மறலி), தரணி (சூரியன்), அலகை என்பன.

உக

அரசர் : தொண்டைமான், செம்பியவளவன், வளவன்கழுக்குன்றன் முதலியோர்.

தொழில்கள் : உழுது பயிர்செய்தல், உப்பு விளைத்தல், பரவர் தூண்டிலிடுதல், தேனெடுத்தல் முதலியன்.

அசர்கள் : சூரபன்மன், சிங்கமுகன், தாருகன், பாநுகோபன்.

உலகம் : பாதளம், பூமி, பொன்னுலகம் (கனகப்பதி), அளகை, அமராவதி.

வேலையுதம் : “உலாவுதய பானுசத கோடியுரு வானவொளி வாகுமயில் வேலங் கையிலோனே” (திருப்புகழ்).

மயில்வாகனம் : “அதிரவரு சண்டவாடு என வருக ருங்கலாப அணிமயில்வி ரும்பி ஏறும் இளையோனே” (திருப்புகழ்).

ஆறெழுத்து : அறுவகைமை விபியை நவில்குண சிபுணர் அருணகிரி மித்திரர்: “எழுத்தாறும் தளித்தார் இதயத் தாமரைச் செங்தேன்” (திருப்புகழ்).

இரத்தினங்கள் : தரளம், வைரம் (வச்சிரம்), பவளம், மரகதம், டாணிக்கம்.

மலர்கள் : தளவு, (நீலோற்பலம்) ஸீலம், குவளை, தாமரை, காந்தல், மாதுளை, குமுதம் முதலியன்.

வாத்தியம் : உடுக்கை.

ஆயுதங்கள் : அம்பு, வச்சிராயுதம், சூலம், வேல்.

கருவிகள் : கரும்புயங்திரம், தூண்டில், பிறையிரும்பு (அரிவாள்).

திக்குகள் : பச்சிமதிக்கு: “பூர்வ பச்சிம தசஷினை உத்தர திக்குள்” (திருப்புகழ்).

சாதிப்பெயர் : பரவர், மன்ஸர், போதுவர், கடையர், உமணர்.

முறைப்பெயர் : தாய், தங்கை, மாமன், மாமி, மகள், மருகன், புதல்வி, புதல்வன், மதலீ, மைத்து னன் என்பன.

வருணைகள் : முத்தப்பருவத்திலே முருகக் கடவுள் சிவப்பொழுகும் திருவாயை வருணைக்கத். தொடங்கி முருக்கு. காந்தன், மாதுளை, குமுதம், தாமரை, இலவு, வீழி, கொவ்வை, அசோகு, இங்கு விகக்குழம்பு, பவளத்தொளி இவற்றையெல்லாம் வரிசைப்படுத்து ஒன்றூய்ச் சிவக்கும்படி செய்யும் திருவாய் என்கின்றார் இவர்.

இரவுபகல் தெரியாப் பெருவளன், வானரங்களின் செயல், அன்னப்பறவை பொழில் புகுதல், தூண்டி ஹுக்கு அஞ்சிய சுருமீன் சுழலல் இவை வருணைக்கப் பட்டுள. முருகக்கடவுள் வாகனம் கட்டுமிடம் முதலி யன, அவர் கோபத்தால் விளைவன, தணிகைவரையில் குகன் குவளை மலர்மாலை அணிதல் கூறப்பட்டன. சந்திரனுடைய அமுதகலையைத் தேவர் நுகர்தல், முருகாற்றுப்படை வரலாறு, சாம பேத தான் தண்டங்களைக்கூறல் இவைகளும் வந்தமை காண்க.

வடசொற்களும், சொற்றெருப்புகளும் : மகிதலம், குவலயம், மரகத்துரகம், மணிகணகிரணம், உரகம், ககனபதி, பகிரதி, மகபதி, நயனபதுமம், தைத்தியர், உததி, சதகோடி, மகோததி, கிராதர், அடவி, அசலம், திரிபுவனம், அகிலம், இமகிரி, சடிலகுலமவுலி, விபுதர், பூதேசன், கற்பகாடவி, சக்ரபூதரம், சசி, சடரம், நளினம், சததளம், படாடவி, பமரம் (பிரமரம்), ரதவித துரகசலதி, சக்திதர, உரககுலேசன், வக்தரம், சத்ரம், துவசம், கனகம், அரவிந்தம், இரணியகர்ப்பன், தரணி, அரணியம், நயனம், வனசம், முண்டகம், ஆதவன், இமகரன், பம்மகத்தி (பிரமகத்தி), பவை (பிரபை), கிரிவனிதை, கீரம், தவளம், மித்திரன், அனிகம், அதி கதியினிரதவிதம், விபி, குணங்குணர், கரடமதவுததி விகடமத மத்தம், திரிபதகை சுதன் முதலியன.

சிலசொற்கள் : கரித்தேவி, ஆறுமீனப்பூவையர், கடைக்காலை வேலை, சிறுத்தாக்கன் என்பன.

பிறசெய்திகள் : கபிலமுனிவர்சாபத்தால் சகரர் சாம்பலானமை, உமாதேவியார் சிவபெருமானுடைய திருக்கண்களைப் பொத்துதல், திருமால் யோகங்த்திரை செய்தல், வயிரவர் திருமாலின் தோலைச் சட்டையாக அணிந்தமை, மாங்கனியைப்பெற உலகத்தை ஒரு ஞாடியில் வலம் வந்தமை, ஞானசம்பந்தர் எலும்பைப் பெண்ணுக்கியது, கண்ணன் உறியில் வெண்ணேய் திருடி அடிபட்டமை, சிவபிரான் பாண்டியன் பிரம் பால் அடிபட்டமை, சேஷூர் கடலை அடுத்திருத்தல், உப்பளம், எழுத்தெல்லாம் அகரத்தை முதலாக வுடையது போல அகிலத்துக்கு மூலன் முருகன் முதலியன்.

குதலை, மழலை முதலிய சொற்களும், நனை போது என்பனவும் வந்தன. கோழிக்கொடி, மயில்வாகனம், வேலாயுதம், சரவணப்பொய்கை, ஆற்றெழுத்து, திருப்புகழ் இவற்றை அடிக்கடி நினைவுட்டுகிறார்.

முருகாற்றுப்படை, அருணகிரிநாதர் திருப்புகழ்ச் சங்தம், வளவன் கழுக்குன்றன் புண்ணியச் செயல், கந்தபுராணக்கதை, சேறைக் கவிராசபிள்ளை உலா முதலியவைகளை அம்புவிப்பருவம் 10-ம் பாடலிலே கூறிப் பாராட்டுகின்றார்.

இப்புலவர்பிரான் திருவாரூர் உலா, திருக்கழுக் குன்றத்து உலா. சேழூர்க்கலம்பகம் முதலிய பிரபங்கங்களை இயற்றுதற்கு முன்னமே இப்பிள்ளைத்தமிழை இயற்றினார் என நினைத்தற்கு இடமுண்டாகிறது. எனினும், திருக்கழுக்குன்றப்புராணத்தைத் தமிழ்ச் செய்யுளால் இயற்றியபின்பே இதனை இயற்றினாராதல் வேண்டும். கம்பராமாயணம், கந்தபுராணம், ஏனையதலவரலாறுகள் இவற்றையெல்லாம் புலமை மிகக் கற்றுத் திருப்புகழில் மிக மிக ஈடுபட்டிருந்து, தமிழ்த்தெய்வமாகிய முருகக்கடவுளை முதல்முதலாகபின்லைத்தமிழ்ப் பிரபங்கத்தால் துதிப்பாராயினார். கவித்துவசத்தி மெல்ல மெல்லவே உருப்பெற்று வளர்ந்தோங்கியதுபோலும். இப்பிள்ளைத்தமிழில், உலாக்களில் பொதுளிய சைவநலங்கள் இல்லாவிடினும் வருணனைப்பகுதிகள் சிறஞ்சு விளங்குகின்றன. “தன்னுடையாற்றல் உணரா ரிடையினும், தன்னைப் புகழ்தலும் தகும்புல வோற்கே” என்றபடி இவர் சீட்டுக்கவிகளில் தன்னைப் பெரிதும் பாராட்டியிருக்கிறார். திருமுருகாற்றுப்படை முதல்

கங்தபுராணம் வரையிலுள்ள நூல்களின் பெருமையோடு, கவிராசராசன் செய்த உலாவைக் கற்றுருக்லாம் எனச் சொல்லித் தான்செய்த பிள்ளைக்கவி கலம் பகம் இரண்டனையும் உடன்வைத்துப் போற்றுகின்றூர். தம்முடைய வாக்கில் தம்முடைய பெயரையும், ஆற்றலையும், செய்யுள் நயத்தையும் எடுத்துக்காட்டும் ஒருவகை வழக்கம் அக்காலத்து இருந்ததுபோலும். சேறைக் கவிராசரும் சேழூர் முருகனுலாவில் இவ்வாறே கூறினமை காண்க.

இனி, இப்பிள்ளைத்தமிழின் அச்சிட்ட பிரதியோன்று நெடுங்காலமாக என்னுல் பாதுகாத்துவைக் கப்பட்டிருந்தது. இதனை 1902-ல் அச்சிட்டுதவியவர் ஸ்ரீ க. குப்புசாமிமுதலியார் அவர்கள் B. A., என்பவர். இக்காலத்து நூல் தேடிப்படிப்பாரரியராயினர். சுமார் 56 ஆண்டுகளின்மூன் அச்சிட்டமையின் இந்நூல் கிடைத்தல் அரிதாயிற்று. கிடைத்த பிரதியும் மடங்கி ஒடிந்துவிடும் கிலையில் உள்ளது.

மெய்கண்டசாத்திர நூல்கள் பதினுண்கையும் இவ்வாதீனத்து உரையுடன் நன்கு ஆராய்ந்து வெளியிடுவித்தமையோடு அமையாமல். மக்கள் உணர்ந்து சாத்திரங்களிலே ஈடுபட்டுயியத் திருவுளங்கொண்டு உரைநடை விளக்கங்களையும் உடனெழுதுவித்து அச்சிட்டு இலவசமாக வழங்கித் தமிழுலகம் புகழ்ப்படாத் தைப் போர்த்து மகிழ்ச்செய்யும் ஸ்ரீ-ல-ஸ்ரீ குருமஹாசங்கிதானம் திருமந்திர மாநாட்டையும். சித்தாந்தசைவ மாநாட்டையும் ஆண்டுகள் தோறும் கூட்டிக் கூட்டிச் சாத்திரங்களையும் தோத்திரங்களையும் விரிவுரை வாயிலாகவும் சைவசமயக் கருத்துக்களைச்

செவ்விய சைவசித்தாங்கு நெறிபிறழாமல் வழங்கிவருகின்றமை உலகம் அறிந்த செய்தியேயாம். திருமங்கிரச் சரக்கறையைத் திறங்குவிட்டு யாவரும் துய்க்கும்படி செய்ததொன்றே ஸ்ரீ-ல-ஸ்ரீ குருமஹாசங்கிதான்த்தின் கருணைத்திறத்துக்குப் போதியதாம். செந்தமிழ்ச் சிறு நூல்களும் பெருநூல்களும் குறிப்புரை முதலியவற்றுடன் வெளிவங்தவண்ணம் தொண்டாற்றப் பணித் தருளியிருப்பதும் பாராட்டுதற்குரியதே.

இப்போது ஸ்ரீ-ல-ஸ்ரீ குருமஹாசங்கிதானம் தமது ஜென்மாட்சத்திரப் பெருவிழாவிலே எடுத்தணிவயலில் ஸ்ரீ பஞ்சாக்கரவிளாயகருக்கு விசேட அபிடேக ஆரா தனை இயற்றி மக்களை வழிபாடாற்றச் செய்து ஆண்ம லாபத்தையும், அருத்தியுடன் உணவருத்தி அவிச் சுவையையும் மக்கள் துய்க்கச் செய்தார்கள்: அன்றி யும், கவிச்சுவையையும் அறிந்து கடைத்தேறக் கபில தேவாயனார் அருளிச் செய்த மூத்தாயனார் திரு இரட்டை மணிமாலையை விரிந்த உரையுடன் வெளியிட்டு வழங்கி அருளினார்கள்.

அதனை அடுத்து (28-3-58) பங்குணித் திருவாதிரை நாளில் 20-வது குருமஹாசங்கிதான்த்தின் 7-வது குரு ஷசைவிழாமலராகச் சேழூர்முருகன் பிள்ளைத்தமிழைக் குறிப்புரையுடன் அச்சிட்டு வழங்கக் கட்டளையிட்டருளியது. அக்கட்டளையைச் சிரமேற்கொண்டு என்னுடைய அறிவு சென்ற அளவில் ஒருகுறிப்புரையும் ஆராய்ச்சி முகவுரையும் எழுதித் திருமுன் சேர்ப்பித் தேன். தலவரலாறும் எழுதிச் சேர்க்க எனக் கட்டளை பிறந்தது. தலவரலாற்றை அறிந்துகொள்ள இயலாமல் மயங்கினேன். உடனே தணிகைமணியின் ஞாபகம்

வந்தது, வரலாறு எழுதி அனுப்பவேண்டும் எனக் கேட்டுக்கொண்ட மறுநாளே தணிகைமணியவர்கள் ஆதீனத்தின்மீது தாங்கொண்ட பத்தியிருத்தியை வெளி யிட்டுக் காட்டுவார்போன்று எழுதியனுப்பி உபகரித் தார்கள். இத்தலவரலாற்றை அவர்கள் பெயராலேயே இதன்கண் அச்சிட்டு வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் கட்கு நன்றி செலுத்தும் கடப்பாடுடையேன்.

சேழூர் முருகன் பிள்ளைத்தமிழாகிய இந்நால் சேழூர்ச் சுப்பிரமணியர் பிள்ளைத்தமிழ், சேழூர்க்கங்தர் பிள்ளைத்தமிழ் என்றும் பெயர்பெறும். மூன்றுபெயர்களிருப்பினும் முதற்பெயராலேயே ஆசிரியர் இந்நால் வழங்கியிருப்பர் என முன்பு அச்சிட்ட முதலியாரவர்கள் முகவுரையில் கூறியிருத்தலின் அவர்கள் அச்சிட்டபடியே இதனை வழங்கலாயிற்று. சில இடங்களில் திருத்தமான பாடம் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்புரையும் ஆராய்ச்சியுரை முதலியனவும் இயன்ற அளவு இந்நாலைக் கற்போருக்குத் துணைசெய்யும் என்பதில் ஜயமில்லை. இதனை அறிஞர்கள் பொறுத்து அங்கீகரிப்பார்கள் என்று நம்புகின்றேன். இன்னும் திருந்துதற்குரிய பாடங்களும் உண்டு.

ஸ்ரீ-ல-ஸ்ரீ குருமஹாசங்கிதானம் ஸ்டேஷி வாழ்க என வாழ்த்தி வணங்குவதையன்றி வேறேன்ன செய்யக் கடவேன்.

இங்ஙனம்,

சித்தாந்தசைவமணி—

த. ச. மீனாட்சிசந்தரம்பிள்ளை,

ஆதீனவித்துவான்.

திருவாவடுதுறை }
27—3—1958. }

நூலாசிரியர் வரலாறு

சேழுர் முருகன் பின்னோத்தமிழ் என்னும் நூலைச் செய்த ஆசிரியர் அந்தக்கவி வீரராகவ முதலியார் என்பவர். தொண்டைமண்டலத்திலே திருக்கழுக்குன்றத்துக்கு அணித்தாகவுள்ள உழலூர் என்னும் ஊரில் வடுகாாதமுதலியாருடைய புதல்வராக இவர் தோன்றினார். பரம்பரைச் சைவவேளாண் குலத்தினர். இவர் பிறவியிலேயே கண் இழந்தவர் என்பர். இவருக்குப் புறக்கண் இல்லாதிருப்பினும் இளமை முதலாகத் தமிழ்க்கல்வியில் அளவில்லாத ஆர்வமிருந்தது. அதனால் இவருடைய தந்தையார் நல்லாசிரியர் பலரைக்கொண்டு கல்வி கற்பிக்கச் செய்தார். பின்பு, கந்தபுராணம் இயற்றியருளிய கச்சியப்பசிவாசாரியர் பரம்பரையில் வந்த கச்சியப்பக்குருக்கள் என்பவர் தமிழ் நூலறிவு மிகுதியாகவுடையவர் என்பதை அறிந்து அவர்பால் வீரராகவரை ஒப்படைத்துத் தமிழ் இலக்கண இலக்கிய அறிவு சிரம்பச் செய்தார். முன்னைத் தவவிசேடத்தால் வீரராகவர் அகக்கண்ணால் கவியுல கத்துக் காட்சிகளை உணர்ந்து உணர்ந்து இன்புற்று வந்தார். ‘கண்ணுடையர் என்பவர் கற்ஞேர்’ என்று திருவள்ளுவர் அருளிய குறஞக்கு இலக்கியமாக வாழ்ந்தவர் இவர் எனக் கூறலாம்.

தமிழ்நூல்களைப் பயின்றுவரும் காலத்திலேயே இவர் அறிவிலே மறைந்திருந்த கவித்துவசத்து சிறிது சிறிதாக அரும்பி மலர்வதாயிற்று. இவருடைய தெளிந்த அறிவிலே சிவபத்தியும் சேர்ந்து தமிழ்ப்

புலமை முதிர்ச்சி அடைந்தது. சைவநால்களில் இவர் மனம் ஈடுபட்டது. திருத்தொண்டர் புராணத்தில் இவர் மிகவும் அழுங்தினார். பல தலவரலாறுகளையும் அறிந்தார். சிவபெருமானுடைய திருவருட்டிறங் களையும். அவர் திருவிளையாடல்களையும் அறிந்தறிந்து மனமிக உருசினார். அதனால் அவ்வப்போது அக்கருத் துக்குவியல்கள் செய்யுள்வடிவில் வெளிப்பட்டன. கம்பராமாயணத்தையும் நன்குகற்றார். கல்வியிற்பெரிய ராகிய கம்பரது செய்யுட்சவைகளையும் துய்த்தார். கேட்போர் விரும்பும்வண்ணம் நூல்களிலுள்ள செய்யுட்களைக்கூறிப் பொருளை விரித்துரைக்கும் ஆற்றலும் அவருக்கு மிக்கது. இதற்கிடையே சங்கீத வித்துவான் ஒருவரிடம் வீணப்பயிற்சியும் பெற்றார். வீரராகவன் கவி வீரராகவன் எனச் சிறப்படைந்தார். கவித்துவ சத்தியை உலகமறிந்து அவரை மிகவும் கௌரவித்தது. தமிழ்நாடெங்கும் அவர்புகழும் பரவத்தலைப்பட்டது.

இவ்வாருக, ஒருநாள் அவர் மீணவி அவரை அவமதித்துப் பேசினார். அதனைப்பொருத வீரராகவர் ஊரைவிட்டுப் புறப்பட்டார். பல ஊர்களுக்குச் சென்றார். அங்கங்கே உள்ள பிரபுக்களும். புலவர்களும் அவரை உபசரித்தனர். இலங்கைக்கும் சென்றார். அங்கே அப்பொழுது ஆட்சிசெய்துவந்த பரராச சேகரனைக்கண்டார். தமது கவித்திறமை கல்வித்திறமைகளைக் காட்டினார். பலபரிசுகள் பெற்றார். பரராச சேகரன் தமிழ்ப்புலமை வாய்ந்தவனுதலின் இக்கவி ஞானிடம் பெருமதிப்பும் பேரன்பும் கொண்டான். இவரைச் சிறப்பித்துப் பலபாடல்கள் இயற்றி மகிழ் வித்தான். இவரும் அவ்வரசனைப் பல பாடல்கூறி

இன்புறுத்தினார். அவன் மீது ஒருவண்ணமும் இயற்றி னர் என்பர். அரசனிடம் விடைபெற்றுத் தம் ஊரை அடைந்தார். பூதார், பொன்விளைந்த களத்தார், உழு லூர் என்னும் மூன்று ஊர்களிலும் இருக்கே இவர் கலங்கழித்தார்.

திருக்கழுக்குன்றப் புராணத்தைத் தமிழில் செய்யுள் வடிவாக இயற்றியுள்ளார். இவர் இயற்றிய வேறு நூல்கள் திருக்கழுக்குன்றத்து உலா, திருவாரூர் உலா, கீழ்வேஞ்சூர் உலா, சங்கிரவாணன் கோவை முதலியன். இப்பிள்ளைத்தமிழ்நூலையன்றிச் சேழுர்த் தலசம்பங்தமான ஒருகலம்பகழும் இயற்றினர் என்பர். இவர் அவ்வப்போது இயற்றிய சீட்டுக் கவிகளும், வசைக் கவி களும் பல உள். விரிவானவரலாற்றைத் தமிழ்ப்புலவர் கள் வரலாறு (17 - ஆம் நூற்றுண்டு) முதலியவை களில் காண்க. 18 - ஆம் நூற்றுண்டினர் என்பர் ஸ்ரீமத் ஜயரவர்கள் : ஆராய்க,

தலவரலாறு*

ராவுபகதூர் தணிகைமணி—

திரு. வ. சு. செங்கல்வராய்பிள்ளை அவர்கள், M. A.

“சென்னையிலிருந்து தென்னிந்திய இருப்புப் பாதையில் 50 ஆவது மைல் மதுராந்தகம். மதுராந்தகத்திற்குக் கீழ்க்கே 16 மைலில் சேழூர் (செய்யூர்) உள்ளது. பஸ் போகின்றது. முருகக் கடவுளுக்குத் தணி ஆலயம். பிரபல ஸ்தலம். திருப்புகழுப் பாடல் பெற்றது. ஐந்த்தொகை 6200. (1944-ம் ஆண்டுக் குறிப்பு). அதில் சுமார் 3000 பேர் ஆதிதிராவிடர்கள். கிராமப் பஞ்சாயத்து, கூட்டுறவுச் சங்கங்கள் உண்டு. லோகல்பண்டு டிஸ்பென்ஸரி, சால்ட் ஆபீஸ், சப்ரிஜிஸ்ட்ரார் ஆபீஸ், போலீஸ் ஸ்டேஷன், போஸ்ட் ஆபீஸ் உள்ளன. வியாழக்கிழமையில் சந்தை கூடு கிறது. சந்தையில் சுமார் ரூ. 8000-க்கு வியாபாரம்.

ஆலயம்: முருகன்கோவில் ஊருக்கு நடுமத்தியில். மதில் சுமார் தெற்கு வடக்கு 59 கஜம். கிழக்கு மேற்கு 57 கஜம். மதிலைச் சார்ந்து ஒரு நந்தவனம். அதற்கு எதிரில் ஒரு பிள்ளையார்கோயில். முகத் துவாரத்தில் கோபுரம் இல்லை. மூலஸ்தானத்துக்கு

*செய்யூர் முத்தையமுதலியார் B. A., இயற்றிய சேழூர்த் தலவரலாற்றினின்றும் எடுத்தெழுதப்பட்டது எனத் தணிகை மணி குறித்துள்ளார்கள்.

மேலும், அம்மன் கோயிலுக்குமேலும் அழகிய சிறு கோபுரங்கள் இரண்டு உள்ளன. பிராகாரங்கள் இரண்டு. உட்பிராகாரத்தின் தென் மேற்கு மூலையில் சம்ஹாராழர்த்தி என்கிற முத்துக்குமாரசாமி; வடக்கே சண்டேசரர், விநாயகர், கைலாசநாதர், சிவாநந்த வல்லி, பிரமா, விஷ்ணு, வீரவாகுதேவர், ஸ்ரீபலி நாயகர், அஸ்திரதேவர், தண்டபாணி முதலிய விக்கிரகங்கள் இருக்கின்றன.

மூலஸ்தானம் கிழக்குநோக்குகின்றது. பெருமான் தேவசேனை வள்ளியம்மைசமேதராய்க் கம்பீரத்துடன் விளங்குகிறார். சுமார் 2½ அடி உயரம். மூலஸ்தானத் துக்குத் தெற்கே உற்சவமண்டபம். அதில் ஒரு அறையில் சோமநாதஸ்வாமி மீண்ட்சியம்மை, மூலஸ்தானத்துக்கு எதிரில் தீபாராதனை மண்டபம். அதற்கு வடக்கிழக்கில் அம்மன்கோயில் பிரத்தியேகமாக இருக்கிறது. இதில் தேவசேனை வள்ளி விக்கிரகங்கள் இருக்கின்றன. சிவப்பிரகாசசவாமிகள்

‘... ... நல்லவளம் —

மிக்கெலா நாஞும் விழாவரு வீதியணி
திக்கெலாம் ஏத்தமலி சேழுரம்’

எனச் சிவஞானபாலையதேசிகர் நெஞ்சுவிடு தூதில் சிறப்பித்திருக்கிறார். சுமார் 300 வருஷங்களுக்குமுன் உப்புவளம்பொலிய இருந்தபடியை,

‘உப்பள மெங்கும் நிரப்பு சேழுர்’

‘உமணர் அமைத்த உப்பினரும்’

எனப் பின்னோத்தமிழ் பாராட்டுகிறது. இப்பொழுது கவர்ன் மெண்டாருக்கு இவ்வூர் உப்பால் வருமானம் சுமார் இரண்டு லக்ஷ்த்துக்கு அதிகமாகும். கழுக்குன்றன் (ஒற்றிகொண்டான் என்னும் சைவப்பெரியார் ஒருவர்) திருப்பணிசெய்து திருவிழா நடத்தி முருகன் அருள்பெற்றார். தேர்விழாநடத்தின ஆண்டு 1521-22 கி. பி. (சிறுதேர்ப்பருவம் 6-வது பாடல் பார்க்க.)

தலசம்பந்தமான நூல்கள் :

1. சேழுர் முருகன் பின்னோத்தமிழ் 2. சேழுர்க்கலம்பகம் இந்த இரண்டும் அந்தகக்கவி வீரராகவ முதலியார் இயற்றியன. (பின்னோத்தமிழ் அம்புவிப் பருவம் 10-ம் பாடல் பார்க்க). 3. சேழுர் முருகன் உலர் சேறைக் கவிராஜபின்னோ பாடியது. 4. சேழுர் முருகன் பதிகக்கோவை ஸ்ரீ முருகதாசசுவாமிகள் பாடியது. அருணகிரிநாதர்பாடிய “முகிலாமெனும்” என்று தொடங்கும் திருப்புகழ் ஒன்று உள்ளது.

தீர்த்தம்: கோயிலுக்கு மேற்கே ஒருபர்லாங்கு தூரத்தில் செட்டிக்குளம் என்ற ஒருதடாகம் உள்ளது. இதுவே பானத்துக்கு உபயோகப்படுகிறது. விசேஷ காலங்களில் சுவாமி அபிஷேகத்துக்குத் திருமனுசனம் இந்தத் தீர்த்தத்திலிருந்துதான். தைப்பூசத் தெப்ப உற்சவம் இதில்தான் நடைபெறுகின்றது. வேடர்பறி உற்சவத்தில் முருகப்பிரான் தினைமா உண்டு தாகம் தீர்த்துக்கொண்ட ஜிதிகம் கொண்டாடுவதும் இப்பொய்கையில் தான். செட்டி என்பது முருகனுக்கு ஒருபெயர். செட்டிக்குளம் - முருகன்

குளம். சுவாமி தீர்த்தவாரி இந்தத் திருக்குளத்திலே தான்.

திருவிழா: ஜப்பசி ஆறுநாள் சஷ்டி உற்சவமும், பங்குனி பன்னிரண்டுநாள் பிரமோற்சவமும் விமரிசையாக நடைபெறுகின்றன. 12 ஆம் நாள் வேடர்பறி உற்சவத்தில் கோயில் கணிகையர் வேஷம்பூண்டு வள்ளிநாயகியின் திருமணத்தைப் பழைய முறையில் நாடகம்போல் நடித்துச் சிறப்பிப்பார்கள். இந்த நாடகம் மைதானத்தில் விலவில் நடைபெறும். கூட்டம் ஏராளம். தை, ஆடி, கார்த்திகை மாதங்கள் கிருத்திகையிலும் மார்கழி ஆருத்திராவி லும் உற்சவம் உண்டு. தேவஸ்தானத்தில் அழகியதேர் ஒன்று உண்டு. வாகனங்களும் உள்.

சொத்து: மாணியக்கள், உப்பளங்கள், இலுப்பைத் தோப்புகள் உண்டு. செங்குந்தமரபினர் இந்தக் கோயிலுக்குப் பேராதாவு.

சிறகோயில்கள்: சிவன்கோயில் ஊருக்கு வடகோடியிலுள்ளது. சுவாமி வன்மீகநாதர். தேவி முத்தாம்பிகை (முத்துவாளியம்மை). சுயம்புவிங்கம் புற்றிடங்கொண்டார். இந்திரன் பூசித்த மூர்த்தி. பிரமோற்சவம் தைமாதத்தில் நடைபெறுகிறது.

பெருமாள்கோயில்: முருகன்கோயிலுக்கு கேரமேற்கில் உள்ளது. சுவாமி கரியமாணிக்கப்பெருமாள். தாயார் - பெருந்தேவி. இக்கோயிலுக்குக் கிழக்கில் ஆஞ்சநேயர்கோயில்.

விநாயகர்கோயில் : பெருமாள் கோயிலுக்குத் தென்புறத்தில் உள்ளது. பெயர் வரசித்திவிநாயகர்.

கைலாசநாதர்கோயில்: மிகவும் பழையகோயில். கோயிலும் கோபுரமும் இடிந்துகிடக்கின்றன கல் வெட்டுக்களும் உள்.

கிராமதேவதைகள்: திரௌபதி, பிடாரி, கெங்கை அம்மன், தீப்பாய்ந்த அம்மன் முதலியன்.

நவசந்திகள்: சந்திகள் ஒன்பதுக்கும் பிள்ளையார் கோயில்கள் உள்.

ஐர்: அழகாகவும், வியப்பாயும், சதுரமாயும் விளங்குகிறது. தேரோடும்வீதி அகலமாக உள்ளது.

சாசனம்: சாசனங்களின் காலம் பன்னிரண்டாம் நூற்றுண்டு. செய்யூர் என்பது ஐயங்கொண்ட சோழ மண்டலத்திலே செய்யூர்க்கோட்டத்தில் பிறையூர் நாட்டைச்சேர்ந்தது. வீரராஜேந்திரநல்லூர் என்றும் ஐயங்கொண்டசோழநல்லூர் என்றும் பெயர் பெற்று இருந்தது செய்யூர்.

தானங்கள்: 1. சந்திவிளக்கு வைப்பதற்காக ஆடு, பழங்காச, புதுக்காச, நிலம் தானம். 2. நந்தா விளக்குக்காகப் பசுதானம். 3. நைவேத்தியத்துக்காக நிலம் தானம். 4. ஆபரணங்களுக்காகக் காசதானம். 5. திருவிழாவில் பதிகங்கள் படிக்க - பள்ளி எழுங்கருள உப்பளங்கள் தானம்.

செய்யுள் முதற்குறிப்பகராதி

எண் - பக்கங்கள்

அக்காடவோ	11	கானேகமழும்	50
ஆணிக்கனகத்	33	கிளைபமூடு	13
ஆலைக்கேகரும்	5	குரைகழலடி	36
இந்தார்வரைக்	8	குவைதருதுகி	12
இமரவிக்கிரண	18	கூடன்மேலைப்	42
இரண்ணியகருப்பன்	38	கைத்தத்தி கொண்	16
இலைக்கோடுசத	9	கொற்றத்துழவர்	27
ஈரமனத்தவர்	17	கோவேகோவ்	50
உதயாதவற்கு	51	சுற்றில்மழுங்	53
உருமேகடுக்குஞ்	52	சென்றுகராவி	46
உரைவிரிதிருப்பு	49	சோலைவனக்கர	17
உலகமார்பலகோடி	2	தவிராதவெவ்	43
உவங்துதமியேன்	54	துப்பளவுங்கட	56
ஹழியிற்கடவுளா	40	துய்யசெங்கோடை	60
எஞ்சாமுகிற்கு	29	தேயவும்பெருக	41
எழுத்தாய்சிகரு	55	நகைத்தண்டரள	53
ஓப்பாருமற்ற	22	நத்துக்கொத்து	26
கரிபுரம்வெளிறு	37	நவக்குஞ்சரமே	28
கரைதொறும்	12	நறியபலவிற்பெரிய	48
கறையடிக்கய	10	நாட்டுப்பிறையூர்	7
களையிற்கயமுங்	45	நிறையோடரி	34
கன்னற்குலமுங்	35	நிலைதுறங்தவஞ்	6
காம்பான்மலரப்	29	நீளவட்டப்	21
காலைத்துயிலை	15	நீறெழுக்கனகக்	58
காழியர்நகரிற்	45	நெஞ்சாலுகங்	41

பங்கக்கமலத்	47	மதனுணமைத்	39
பச்சிமதிக்குண	57	மருங்கடுத்தவர்	5
பதறியகலப	36	மருத்தோய்ச்சருப்	59
பம்பிற்கழியே	32	மருவருசருப்	4
பரம்பிற்குமுறுங்	35	மருவாய்வனசத்	30
பரியாற்கரடக்	33	மருவிற்பசுமை	51
பாயாறெனுமத்	15	மாவைத்தனிக்	57
பாரங்கமீரேழை	20	மிக்கேருமும்பொற்	32
பாவாய்க்குதலைக்	27	முகடுகிழிவித்	24
புகைவிடுச்சடர்	48	முதலைகவரக்	47
புவிக்கேயிடந்தந்த	11	முதியதிரிபுவன	3
புதலப்பகிரண்ட	39	முறங்காதுகடு	7
புநாறுவரிற்	44	மையோதவாரி	42
புநாறுபொற்பிற்	2	வங்கக்கடற்குழு	20
புமாவின்மனை	30	வருணனுக்குலக	17
புவாதியுல	31	வளைபடுகடற்புவியி	25
பெருவாய்	9	வாடையடிப்பொடு	56
பேழைத்திரட்	21	வாயேமலர்க்குமுத	61
பேருயகிரன்	1	வானுஞ்சங்கு	14
பையிற்சுடிகை	44	வித்தேவித்தும்	26
பெளவத்திறங்	23	வீடாமரப்பெரிய	60
மகரமெறிகடல்	3	வீதிப்படுஞ்சக்ர	38
மகரப்பரவை	14	வெய்யோன்பகலை	54
மகரசலதிப்படி	24	வேயாயிரங்கோடி	8
மடையைமுட்டு	18	வைவத்துரந்தாடு	59
மதகோடியாயிரங்	23		

செய்யாள் முதற்குறிப்பகராதி முற்றிற்று.

—
சிவமயம்

முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்

“ உலகு குளிர வெமது மதியில்
ஓழுகு மழுத கிரணமே
உருகு மடிய ரிதயம் நெகிழு
உணர்வி வெழுந லுதயமே
கலையு நிறையு மறிவு முதிர
முதிரு மதுர நறவமே
கழுவு துகளர் முழுக நெடிய
கருணை பெருகு சலதியே
அலகில் புவனம் முடியும் வெளியில்
அளியு மொளியி னிலயமே
அறிவு எறிவை யறியு மவரும்
அறிய வரிய பிரமமே
மலையின் மகள்கண் மணியை யனைய
மதலை வருக வருகவே
வளமை தழுவு பருதி புரியின்
மருவு குமரன் வருகவே.”

—பூர்ணி குமரகுருபாரசுவாமிகள்.



—
சிவமயம்
திருச்சிற்றம்பலம்

சேஷர் முருகன் பிள்ளைத்தமிழ்

விநாயகர்வணக்கம்

பேருய கீரன்முற் பகருமுரு காறெனப்
பெருகாறு கண்டுமூலகிற்
பேருருண சிரிதிருப் புகழ்கண்டு நானுது
பெறுமவத் துறுமாசையால்

எருய வாகனக் கடவுடன் மைந்தனுக்
கெமதுசெய் கைக்கங்தனுக்
கிளமைவள மைப்பிள்ளை யங்கவிதை நூலெழுத
வென்கரத் தாமரைதொழும்

ஆருயி ரத்துமுக முடையது சடைக்கா
டமைத்தா யகன்வருவிலாம்
அந்தமா மேருவிற் பஞ்தவே தங்குறித்
தறிவியா தன்கூறுநாள்

நூரு யிரத்தின் மே விருபதை யாயிரங்
கவிதைநூ வகலமுழுதும்
நுதிமருப் பாலெழுது மொருவா ரணத்தினிரு
நூபுரத் தாமரையுமே.

நூல்
முதலாவது
காப்புப்பருவம்

திருமால்

உலகமார் பலகோடி யுயிருமுயிர்த் துடையாள்
உபயமூலைத் தலையமுதி ஞெழுக்கருங்துங் குருங்தைத்
திலகமார் மகுடமிசைக் கடம்பலரு மரசைச்
செய்கைவளம் பதிதெய்வ சிகாமணியைப் புரக்க
இலகுமார் பகலமெலாங் கமலையிடைக் கொடுத்தும்
எழுங்துவிழும் பரிதிமதி யிருகைவிடா தெடுத்தும்
பலகமார் படிசுமங்த பாப்பமளிப் படுத்தும்
பாற்கடன்மேல் விழிவளருங் கார்க்கடன்மே

[னியனே. 1

வாமிகநாதர்

வேறு

பூநாறு போற்பிற் கடம்பன் றனைப்புங் கவர்க்காகவே
போராடு சத்தித் தடங்கஞ் சனைப்புன் சொலைத்தீருமால்
பானாறு முத்தப் பரங்குன் றனைப்பன் டுமைத்தேவியார்
பால்வாய னைப்பச் சிளங்கங் தனைப்பன் பளித்தாஞ்மால்
கானாறு பக்கத்தி லெங்குங் குதிக்குங் கயற்பாவிலே
காவாயிரத்துப் பசங்கொம்புதிர்க்குங் கனிக்கோடிபாய்
தேனாறி ரைத்துக் குரம்புங் கரைக்குங் திரைப்பாலிகுழ்
சேஷுர் தனிற்புற் றிடங்கொண் டிருக்குங் திருத்

[தாதையே. 2

முத்துவாளியம்மையார்

வேறு

மகரமெறி கடல்சுவற விடுசத்தி வீரனை
 வடவரையி னருவிப்பரை வடவச்ர மார்பனை
 மருவிலறு முகனைநறு மதுமிக்க ஸிபனை
 மதுரையிறை யவர்பொருளை யளவிட்ட தூயனை
 அகரமுத லெழுதலென வகிலத்து மூலனை
 அனவிபேறு மனைவிதன தருமைக்கு மாரனை
 அருணகிரி சொரிகவிதை யமுதத்தி னேயனை
 அரண்மகனை யரிதன்மரு களைநட்டி ஞன்பவள்
 சிகரசல வசலமக ணிருதப் பூராதனி
 சிமலையநு பவகமலை வன தூர்க்கை மாலினி
 சிலவலய முழுதுயிறை சிருமித்த காமினி
 சியமவறு சமயநெறி சிறுவிட்ட மாயினி
 சிகரகிரி விலின் வலவர் தெரிசித்த மோகினி
 சிவபாமை தருமையுமை திலதத்தி லானனி
 திருப்பாதி மதிமுளரி யொருமுக்க ணையகி
 திரையர்ப்புரி வருகெளரி திருமுத்து வாளியே. 3

கங்காநேநி

வேறு

முதியதிரி புவன பதவி புதைதரப் போர்த்தவள்
 முனிவர் முனிவினெரி சகரர் கதிபுகச் சேர்த்தவள்
 முதல்வன்முதல்விகர வியர்விலொலிகேழப்புத்தவள்
 முழுகு மனைவரையு மொழுகும் வினையறத் தீர்த்தவள்

குதிகொ எருவியிம கிரியின் மகளெனச் சீர்த்தவள்
 குலவு சதமொருப திலகு முகமெடுத் தார்த்தவள்
 குழகர் சடிலகுல மவுலி குடிகொள்த் தாழ்த்தவள்
 குமரி முதன்தியி னரசி பதமெடுத் தேத்துதும்
 விதியின் முடியுடைய விறல்கொ டறைகிறத் தாக்கனை
 வெளிறு முடுமைகளி ரறுவர் முதுமிறைத் தேக்கனை
 விரியுமுவரிமிசைவெயிலின் மயின்மிசைத் தோற்றுனை
 விமலர் செவியிஞாரு மொழியை மொழிபகர்த் தேற்
 மதியை மதிதவழு மதுரை முதுதமிழ்க் கூட்டனை[றனை]
 வலிய தணிகைதனில் வளர்கு வளைமலர்ச் சூட்டனை
 வழுவி லருணகிரி புகழு முதுதமிழ்த் தாக்கனை
 வளவ உகரின்வட தெருவின் முருகனைக் காக்கவே. 4

சித்திவிநாயகர்

வேறு

மருவரு சுருப்பொலி கலித்ததார் நீபனை
 வடபகி ரதிக்கொடி வளர்த்தவா காரனை
 வரைபக வெடுத்தெறி தடக்கைவே லாளனை
 மகிதல மிமைப்பினில் வளைத்துமீன் வீரனை
 வெருவரு பணிக்குல மலைத்தபோர் மாவனை
 விமலைதன் முலைக்குட மடுத்தபால் வாயனை
 விபுதர்தொகு திச்சிறை யறுத்தபூ தேசனை
 விதிபகை ஞைத்தனி புரக்குமோர் காவலன்

இருவரை யொருத்தரென வைத்தகோ மான்மகன்
 எழுகடன் மடுத்திடர் படுத்ததாண் மூடிகன்
 இரணிய பொருப்பெழுதி யிட்டமா பாரதன்
 இதுபவள வெற்பென வெறித்தநீண் மேனியன்

அருவரை யெடுத்தென வெடுத்தபான் மோதகன்
அவல்பயறு முப்பழுமொ டப்பமா மோதகன்
அனகைகள் கப்பதி சிகர்த்தசே யூரினில்
அவரவர் நினைத்தது முடித்தமால் யானையே.

சரவணப்பொய்கை

வேறு

ஆலைக்கே கரும்பொழியப் பொழிசாறு வழிதோ
ருஹிரும் வயற்செய்கை யாறுமுகத் தரசைப்
பாலைக்கே யடைகொடுத்து மொழிந்தபொய்யா

[மொழியைப்

பழிக்குமொருதயிழ்க்குதலைப் பசங்குருந்தைப்புரக்க
காலைக்கே மலர்க்கமலத் திடைக்கமல மாட்டிக்
கடும்பகற்கேபசித்ததெனக் கார்த்திகைப்பாலுட்டி
மாலைக்கே திரைக்கரத்தால் அம்புலியுங் காட்டி
வைகறைக்கேசுரும்போட்டி வளர்த்தசரவணமே.

வேலாயுதம்

வேறு

மருங்கு துத்தவர்ப் ராவாய்
வணங்கு மெய்த்தவர்த் யாவாய்
மகிழ்ந்த முக்கணர வாவாய்
வழங்கு முற்சுருதி வாழ்வாய்
ஒருங்கு கற்றவர்வி ஞவாய்
உகங்க ஸிற்பெரிய தேவாய்
உயர்ந்த மற்றெழது சேழூர்
உறைந்த பொற்குகளை யாள்வாய்

அருங்கடல் சுவறு தீயாய்
 அகண்புவிக் குதவு தாயாய்
 அகழுந்துவெற் புருவு சூராய்
 அறந்த ஷழத்தபழு வேராய்
 இருங்கிரிக் குமரி சூரைய்
 இறைஞ்சு மப்பகைவர் பேரூய்
 எழுங்க திர்ப்பரிதி போலாம்
 இவன்றி ருக்கைவடி வேலே.

7

வைரவக்கடவுள்

வேறு

நிலைது றந்தவஞ்சு சகர கம்புகா
 ரிமலர் மைந்தனைக் கமலர் தோள்
 நெரிப டத்தொடுத் தொருசி றைக்குள்வைப்
 பவனை நீபமா லிகையனைத்;
 துலைது றந்தவண் டரள வாணகைத்
 தோகை வள்ளிபோற் பாகனைத்
 துய்ய செய்கையாள் பவனை யாள்பவன்
 கையி னுககங் கணமொடுங்
 கொலைது றந்தவித் தகர்வி ழிப்புலம்
 குளிர ஞாளியங் திரனொடும்
 குவல யப்பிதா வொருத லைக்கலத்
 தொடுமி டித்துடிக் குரலொடும்
 கலைது றந்தவத் திரும ருங்குடுத்
 துடைய மேகலைக் கலையோடும்
 கழல்சி லம்பொலித் திடவ ருந்தனிக்
 கரிய கஞ்சுகக் கடவுளே.

8

கார்த்திகைத்தாயர்

வேறு

நாட்டுப் பிறையூர் வளநாட்டு

நயங்கூர் சேழூர் நறுங்கடம்பின்
ஏட்டுப் புயனைத் தினம்பூரப்பார்

இவனுக் கழுதீங் தினிதிருப்பார்
ஆட்டுக் கொருகால் புகவகுப்பார்

ஆட்டுக் கருகா மருங்கணித்தா
மாட்டுக் கொருமுக் கால்கொடுப்பார்
வானத் துடுமொ மடவாரே.

பிரணவப்பொருள்

வேறு

முறங்காது கடுத்தகடக் களிற்றயிரா வதத்தன்

முதற்பதவிக் குதவியென முளைத்ததெய்வ முளையை
மறங்காது வேலிலையிற் றழைத்தெழுகற் பகத்தை

வளவர்வளம் பதுத்தோகை வாகனனைப் பூக்க
இறங்காத சடைமகுட மிறக்கியொரு செவிதாழ்த்

திருநாலா யிரமுகத்துக் கொருக்காலென் றிருக்கால்
உறங்காத வெண்கணனைச் சிறைவிடுக்க வுலகுக்

கொருபொருளா மவன்கேட்கு மோரெழுத்தின்

[பொருளே. 10

காப்புப்பருவம் முற்றிற்று.

இரண்டாவது

செங்கிரைப்பருவம்

வேயாயி ரங்கோடி சூழ்கின்ற வெற்பெங்கும்
வீழ்கின்ற மேகத்துவாய்
வெள்ளம் பரந்துபல வூள்ளம் பெருஞ்சோலை
வேரித்த மாலந்திலோத்

தோயாது சாரற்க லங்கருவி யைப்புதைத்
தொளிர்வச்சி ரக்குவைவசிதைத்
துழுவைமரை பிரலையரி வழுவைகர டிகள் வ
யொழுகச்சு மந்துவழிபோய்த் [ருடை
தூயாறு மூன்றுமா முத்திப் பெருக்கைத்
துரக்கும் பெருக்கமிதெனச்
சுரிமுகத் திரையும்வென் ணுரையுங் கரைப்புறங்
தோறும்பு ரண்டுபெருகும்

சேயாறு பாலாறு செறிதொண்டை வளாாட
செங்கிரை யாடியருளே
சேழூர வீராறு கேழூர புயவீர
செங்கிரை யாடியருளே.

1

இங்தூர் வரைக்குழா மொன்றேருடோன் ஹதிர்கின்ற
தென்னக் கலோலக்குலத்
தெதிருங் திமிங்கில திமிங்கில கிலங்கோடி
இகலிப்பொ ரப்போதலும்
கொங்தூர் துழாய்ம்வுலி முதன்மத் திடப்படு
குரைப்பெனப் பகிரண்டமாம்
கோளமும் பூச்சக்ர வாளமும் வெடிதரக்
குடிபோய் சிணச்சறவெலாம்

நாஞ்தூர் கரைக்கேற வகில்சங் தனப்பிளவும்
நக்கபவ னக்குவாலும்
நகைங்கித்தி லத்தொகையு மிப்பியு மிதங்தோடு
நரலையிற் சீரலையின்வாய்ச்
செங்தூர திருவாவி னன்குடிப் பெயரூ
செங்கிரை யாடியருளே
சேழூர வீராறு கேழூர புயவீர
செங்கிரை யாடியருளே.

2

இலைக்கோடு சத்கோடி கற்பகா டவியோ
டிணங்கிப்பி ணங்குமகிலாம்
ஏரப்பெ ருங்காடு மாரப்பெ ருங்காடும்
இவரும்ப னிச்சாரல்வாய்
அலைக்கோடு பொருவுந்தி திரியக்கி ராதர்தம்
மரிவையர்கு ழாம்விழிபுதைத்
தலமாந்து திரிதரப் பலமாந்தி பெருமரத்
தவயம்பு ரக்கவலமாக்
கலைக்கோடு மொருமுக் கடாசலக் கோடும்
கறங்கிருல் குத்தியவிழும்
கவிழுங் கொழுங்தாரை யாயிர முகங்கொடு
கடற்கிரும டங்குபொங்கிச்
சிலைக்கோ டிழிங்தோடு செங்கோடை யங்கடவுள்
செங்கிரை யாடியருளே
சேழூர வீராறு கேழூர புயவீர
செங்கிரை யாடியருளே.

3

பெருவாய் மகோததி யனைத்துங் திறப்பப்
பிறங்குக்ர வுஞ்சகிரியும்
பேரண்ட மும்புரி மகேந்திரப் புரிசையும்
பினவுரை வெளிதிறப்பக்

கருவாயின் மேகத்து வாகனன் புதல்வனைக்
 கடவுளோ ரைச்சிறையிடும்
 காவலன் கூடங் கபாடங் திறப்பக்
 கடைக்காலை வேலையெழுநாள்
 பொருவா யகம்புகப் பரிகரித் தேவிதன்
 புணர்முலையு மாறுமீனப்
 பூவையர் படாமுலையு மமுதங் திறப்பப்
 புனற்கொழுங் தொழுகுபவளத்
 திருவாய் திறங்தமுங் குதலைமத லாய்வாழி
 செங்கிரை யாடியருளே
 சேழுர் வீராறு கேழுர் புயவீர
 செங்கிரை யாடியருளே.

கறையடிக் கயமெட்டு மிதயந்தி டுக்கிடக்
 கடலேழு மகடுகிழியக்
 கதறிமே கம்பல கலங்கவுடு ஏதிரவெங்
 காரரா மாவுலிசழுலத்
 தறையடிப் பேயரவப் பாதலங் தெருமரச்
 சக்ரடு தரமுநெளியத்
 தமரமு தண்டக் கடாகங்க டப்பத்
 தயித்தியர் தருக்கிரைதரப்
 பிறையடிச் சிகழிகைச் சசிநா யகன்பதம்
 பெறநிறக் கவிரங்விரப்
 பேரழ கெழுஞ்சிர சிமிர்த்திரு பதத்துப்
 பெரும்பா ருடைந்துபுடையச்
 சிறையடித் திருள்கெடக் கூவுசே வற்கிறைவ
 செங்கிரை யாடியருளே
 சேழுர் வீராறு கேழுர் புயவீர
 செங்கிரை யாடியருளே.

புவிக்கே யிடங்தங்த சடரத்து நாடிப்
 புலத்தாம ரைத்தலைமகன்
 புகழும் பழஞ்சருதி திகழுங் தனிப்பரம்
 பொருண்மாறு பட்டவளவில்
 தவிக்கே பிடித்திடுஞ் சிறைவிடுத் தருள்கெனச்
 சகலப்பெ ருந்தேவரும்
 சரணம் புகப்புகப் பிரமன் கிளத்தவும்
 தள்ளாத பொருளோதுநாள்
 கவிக்கே தெரிக்கின்ற தமிழின் சுவைக்கே
 கலைக்கேத மக்கிணையிலாக்
 கடலே குடித்தோர் செவிக்கேயு மக்கடற்
 கடுவே குடித்தோர்திருச்
 செவிக்கேயு முமைமுலைப் பானுறு கனிவாய
 செங்கிரை யாடியருளே
 சேழூர் வீராறு கேழூர் புயவீர
 செங்கிரை யாடியருளே.

6

அக்காட வோங்ச ராவாட வோமிடற்
 றுலங்கி டங்தாடவோ
 ஆருட வோமதிக் கூருட வோதோட்டுக்
 கடிதிருச் செவிக்கோறும்
 நக்காட வோபுயக் கொன்றைஙின் றுடவோ
 நளினக்கை மலராடவோ
 நவியாட வோஙவி யங்கொதித் தாடவோ
 நாலடி த் துடியாடவோ
 மிக்காட வோகொடு வரித்தோல் கரித்தோல்
 விசைங்தாட வோ நூபுரம்
 வேதாள மொத்தமுங் தாடவோ வறிகிலேன்
 விண்ணட மண்ணடவெண்

டிக்காட வாதாடு புக்காடு வான்முருக
 செங்கிரை யாடியருளே
 சேழுர வீராறு கேழுர புயவீர
 செங்கிரை யாடியருளே.

வேறு

கரைதோறும் வருவன கருநிற மேதிகள்
 கண்டே விண்டோடக்
 கடைசியர் கடையர்கண் மடையி னிலாம
 லெங்கே ஞும்போதக்

குரைதோறு முழவெனு மதகுழி கோடிகள்
 கம்பா யஞ்சாயக்
 குழுமிய வறுபத ஞிமிறுகள் பாய்போ
 தும்போ தம்போதித்

தரைதோறு மொளிவிடு சுடரவ ஞேடு
 திண்டேர் திண்டாடச்
 சகரர்கை தொடுமடு ஸிகர்மடு வாவி
 யெண்கா தம்போதத்

திரைதோறு மெறிகயல் பொருதசெ யூரா
 செங்கோ செங்கிரை
 திரைசையர் தொழுதெழு கிரிசைகு மாரா
 செங்கோ செங்கிரை.

குவைதரு துகிரோளி ஸிக்ரோளி மேவுங்
 குன்றே குன்றேய்நங்
 குழகர்த மடிநடை பழகி யுலாவுங்
 கன்றே கன்றேயஞ்

சுவைதரு மழலையின் மொழிமறை நாறு
 மெந்தா யெந்தாயென்
 கிடூபரி புரவொலி செவிகலி தீர
 வந்தாய் வந்தாய்பண்
 டவைதரு முனிவரு மமரஞும் வாழு
 நின்றூய் நின்றூயென்
 றகமனன் மெழுகென வருகி விடாமன்
 முன்போ டன்போடும்
 சிவைதரு முலையழு தலையெறி வாயா
 செங்கோ செங்கிரை
 திரைசையர் தொழுதெழு கிரிசைகு மாரா
 செங்கோ செங்கிரை.

9

கிளைபடு முடுகுல மொடுமுகில் போலு
 மென்பு வுங்காவும்
 கிளிபல குயில்பல வளிபல பேடுட
 னுங்கூ டுங்கூடும்
 தலைபடு கழனியி ஹமுநர்கை யார
 வுந்தே ரும்பாறும்
 சததள மலர்குவ ளொகண் மலர்கொடி.
 சங்கோ டங்கோடும்
 துலைபடு மதகுழி பொழிமுலை மேதியி
 னம்பா ஹஞ்சேலும்
 சொரிமத களிறென வருமின வாளைக
 ஞஞ்சே ருஞ்சாருந்
 துலைபடு வளமழி கொழுகுசெ ஷரா
 செங்கோ செங்கிரை
 திரைசையர் தொழுதெழு கிரிசைகு மாரா
 செங்கோ செங்கிரை.

10

செங்கிரைப்பருவம் ருற்றிற்று.

முன்றுவது தாலப்பருவம்

வேறு

மகரப் பரவைத் திரையிற் பாய்திரை
 மானப் புனிதச்செவ்
 வானீ ரிதழித் தேனீ ரலையின்
 மலையப் பலகாலும்
 உகரக் கனகக் கனகிங் கிணிநா
 முரலத் தழுவுசிலா
 முறுவற் செம்முக மாற்றினு மைம்முக
 முத்தம் பெறுநேயா
 சிகரத் திகிரிக் கிரியுங் திசையிற்
 கிரியுஞ் சரியக்கார்
 திரியப் பொருவோ ரிரியப் புவியும்
 சேடர் படாடவியும்
 தகரக் கடவுங் தகரே றுடையாய்
 தாலோ தாலேலோ
 சமர மழுரா குமர செழுரா
 தாலோ தாலேலோ.

1

வாளுஞ் சங்கு மிளங்கொடி வள்ளொயும்
 வள்ளப் பவளமும்வால்
 வளொயுங் கிளொயும் மிளொய குரும்பை
 வடமும் படமுந்தூ
 சாளுங் கொம்பு மரம்பையு மலவனும்
 அம்புய முந்தலைநாள்
 அன்பிற் கனலோறு மென்பிற் குதவி
 யழைக்குங் கவிநாவாய்

தோனுங் தொங்கலு மாறிரு கரமும்
 தொடியுஞ் சிறுமுறுவல்
 சொரிகனி வாயுங் திருவரை வடமும்
 தொடுகிங் கிணியோவியும்
 தானுங் தண்டையு மழகிய பெருமாள்
 தாலோ தாலேலோ
 சமர மழுரா குமர செழுரா
 தாலோ தாலேலோ.

2

காலைத் துயிலைப் பெடையோ டொருவிக்
 கடிமறு கிற்சிறகைக்
 கஞூலக் காயின வெயிலிற் கோதிக்
 கழுனித் தலைபகலே
 பாலைக் கஷுரி தரப்பரு கிப்புன
 லாடிக் களியன்னம்
 பனிமா லைச்சோ லைக்கிடை யடையும்
 பாலித் திருநாடா
 வாலைக் கமலத் தவரைப் பிரியா
 வரிபிர மாதியரோ
 டண்டமோ ராயிர கோடியு முண்டுண்டு
 டாரவ ளர்க்குமறச்
 சாலைத் தலைவி தவக்குல மணியே
 தாலோ தாலேலோ
 சமர மழுரா குமர செழுரா
 தாலோ தாலேலோ.

3

பாயா ஹனுமத் தோகுதிக் கிறைவிப்
 பகிரதி செவ்விமுகப்
 பனிமதி மண்டல மாயிர மிசையிற்
 பசியகொ டிக்கமையாப்

போயா றடியுங் துவைவயா வனசப்
 போதீ ராயிரமும்
 பூவொடு பூவைத் தென்ன வழுத்தும்
 பொலிதண் டைத்தாளா
 தீயா றும்படி யேழ்க்கடன் மொண்டு
 திரண்டெழு கொண்டலெனத்
 தெள்ளமு தப்பெரு வெள்ள மடிக்கடி
 திருமூலை யீராருய்த்
 தாயா றும்பொழி வாயா றுடையாய்
 தாலோ தாலேலோ
 சமர மழுரா குமர சேழுரா
 தாலோ தாலேலோ.

4

கைத்தடி கொண்டுறி பாற்குடி கொண்ட
 கடம்புரை செய்துபுரைக்
 கால்வழி யிற்பொழி பால்வழி யிற்கக
 னத்துஙி லாவழியே
 கொத்தடி விண்ட மலர்க்குமு தத்திதழ்
 போலீதழ் விண்டளவில்
 கோவியர் கண்டிரு காவி சிவங்து
 கொணர்ந்துரல் கட்டியாள்
 மத்தடி பட்டவர் தங்கை குயத்தினும்
 வைகைந திக்கரைவாய்
 மாற்றி பட்டவர் வீறு புயத்தினும்
 மாறிய டிக்கடி போய்த்
 தத்தடி யிட்ட சதங்கை யடித்தல
 தாலோ தாலேலோ
 சமர மழுரா குமர சேழுரா
 தாலோ தாலேலோ.

5

வேறு

ஈர மனத்தவர் வாழ்வாய் நோவாய் வீழாமே

எம புரத்திரு வானு ரானு ரானுமே

தூர விடக்கட னீரோ டேகு ரோடாமே

சோரி யுறப்பொரு வேலா தாலே தாலேலோ
பார வயற்றுயி ஞகூர் கால்வாய் பால்பாயப்

பாயெரு மைக்கதி யாலே மேலே சேலேபோய்
ஆர முழுக்கழி சூழ்சே யூரா தாலேலோ

ஆறு முகப்பெரு மானே தாலே தாலேலோ. 6

சோலை வனக்கர ஞேடே தேர்கா லாலோடே

தோளெனும் வெற்பிரு பானு னானுன் மானுனுன்
வேலை யுரத்தெறி கோலே மாலே போலாவான்

மேன்மரு கப்பெரு வேலா தாலே தாலேலோ
மாலை யெனத்திரி மீனு மீதே னானுமே

வாரி யலைத்தலை சாறே ருமே மாருமே
ஆலை பலப்பல பாய்சே யூரா தாலேலோ

ஆறு முகப்பெரு மானே தாலே தாலேலோ. 7

வேறு

வருண னுக்குலக சிகர்தரக் கமல

மலர்மடுத் தமடு மாநீர்போய்

வயல்புகப் புகுது கயல்களித் துகள

வயமருப் பெருமை காலுடே

கருண முக்கரட களிறெனச் சிதறு

கதிபடக் கதலி தேமாவீழ்

கனிகு வித்தபல குவைது வைத்தளறு

கமழு மிக்கபிறை யூர்நாடா

தருண முத்தமுலை மலைக உத்தமதி
 சயில புத்திரித ஞேர்பாலா
 சலதி வட்டமுழு தலற நெட்டவுணர்
 சமரில் விட்டெறியும் வேல்வீரா
 அருண வப்பரிதி கிரண மொத்ததிரு
 அழகு டைக்கடவுள் தாலேலோ
 அறம்வ ஸர்த்தருஞ மிறைவி பொற்புதல்வன்
 அறுமு கக்குரிசில் தாலேலோ.

8

மடையை முட்டுவன கரைநெ ருக்குவன
 மழுவு ருக்குவன மாங்கிரபோய்
 வயல்க லக்குவன கதிர்வ ணக்குவன
 வளைது ரத்துவன தேனேகுழ்
 தொடையை யெற்றுவன வளியே முப்புவன
 சுவைவி முத்துவன வானுாடே
 சுடர்வெ ருட்டுவன வெழிலி தத்துவன
 துளியி றக்குவன கீழ்கால்வாய்
 இடையை யெட்டுவன கழக லக்குவன
 எருமை மொத்துவன சேலேபாய்
 இருபு றத்துவள மையுமி குத்தளகை
 எனஙி கர்த்தவொரு சேஷரா
 அடையு மப்பரிதி கிரண மொத்ததிரு
 அழகு டைக்கடவுள் தாலேலோ
 அறம்வ ஸர்த்தருஞ மிறைவி பொற்புதல்வன்
 அறுமு கக்குரிசில் தாலேலோ.

9

இமர விக்கிரண மெனஙி லத்துமிடி
 யிடிப டுத்துவெளி மீண்மினால்
 எறிதி ரைத்திரஞ மிருக ரைப்புரள்
 இளம ரப்பொழினு மேயாமே

பமர வர்க்கமல கரிமு மூக்கிவிமு
 பலம லர்க்குவையு நீரோடே
 படுக டற்பெரிய மடும டுதுரக
 படங னித்தொழுகு பாலாரு
 தமர நெட்டுவரி மகர மச்சமொடு
 தடந திப்படுக ராருயே
 தவழு மிக்கசுரி முகமு கத்துவிடு
 தரள வெக்காரிடு சேழூரா
 அமரர் பொய்ச்சிறையு மவுணர் மெய்ப்பொறையும்
 அறவ றுக்குமுனி தாலேலோ
 அறம் வ ளர்த்தருளு மிறைவி பொற்புதல்வன்
 அறுமு கக்குரிசில் தாலேலோ.

10

தாலப்பருவம் முற்றிற்று.



நான்காவது

சப்பாணிப்பருவம்

பாரங்க மீறேழை யுஞ்சுமக் கின்றவப்
பணிராச ராசமகுடப்
பஞ்சிபெய ரத்திசைத் தங்சிபெய ரப்பருப்
பதகோடி கோடிபெயரச்
குரங்க மாவடிப் பெயரவீ ரெங்துமா
ருதமுந்து ரங்துவீசச்
சுடராழி யும்பெயர வந்துயே ரமரரொடு
தொல்வரைக் கரசுபெயர
இரங்க மாயிரமு கப்பாணி தலைக்கொண்
டுலாவுகு லப்பாணிதன்
உவகைக்கு மாரமுற் கரகபா ணிக்குமுடி
யுடையப் புடைக்கும்வீரா
சாரங்க பாணிதன் மருகசே யூர்முருக
சப்பாணி கொட்டியருளே
சத்தியே வற்பாணி குத்துசே வற்பாணி
சப்பாணி கொட்டியருளே.

1

வங்கக் கடற்குழு மெழுதீ வையுந்தெய்வ
மாவின்க னிக்காவலாய்
வலம்வங்த செந்தா மரைப்புலத் தண்டையும்
வயிரச்ச தங்கைக்கிரையும்
திங்கட் கதிர்ப்பரிதி வெங்கதிர் வெருண்டன்ட
சூடங்தி டுக்கிடுமணித்
திருவரைக் கிங்கிணியு மொருபோது மாருது
செய்கைங்கர் வைகுமதலாய்

துங்கத் திருக்கூட லாடிறைவ னர்முனங்
 துறைபெறச் சொற்றபொருளின்
 தொன்மையுரையேழேழுமி னன்மையுரையீதெனும்
 சோதனைக் குலகுகாணச்
 சங்கத் தமிழ்ப்பலகை யேறுபுல மைத்தலைவ
 சப்பாணி கொட்டியருளே
 சத்தியே வற்பாணி குத்துசே வற்பாணி
 சப்பாணி கொட்டியருளே.

2

பேழைத் திரட்கொண்ட வெண்டரள பந்தியைப்
 பெய்யக் கவிழ்த்தபரிசிற்
 பெருமுத்து குத்தவெண் சங்குநா ஞயிரம்
 பின்பிடித் தொருவாளைபோய்க்
 கூழைப் பிறைக்குவளை குடுமைக் கடைசியர்
 குழாங்கண்டு விண்டுவெருவக்
 குழுமிக் கரைச்சென்று தவழுத் துரக்கின்ற
 கொள்ளைக் குளத்தருகெலாம்
 வாழைக் குலைக்குலமு மஞ்சளிஞ்சு சிக்காடும்
 மதுரக் கருப்படவியும்
 வளவயற் சாலியும் வேலியுஞ் சதகோடி
 மடியைப் படிந்துசிதறத்
 தாழைக் குலக்கனி கனிந்துசொரி சேழூர
 சப்பாணி கொட்டியருளே
 சத்தியே வற்பாணி குத்துசே வற்பாணி
 சப்பாணி கொட்டியருளே.

3

நீளவட் டப்பரவை யோரேழை யுந்தனது
 நிழலே கவிப்பவிருபால்
 நீலக் கலாபம் பரப்பியிப் புவியெலாம்
 நெளியங்கின் றகவிழேமி

வாளவட் டத்தையு மெட்டுநா கத்தையும்
 மதாக மோரெட்டையும்
 வைக்கும் பணமவுலி நாகமிரு நாலையும்
 வாய்க்கொண்டு முதண்டமாம்
 கோளவட் டக்கிரண மாயிரமு முதுகிடக்
 கொத்துமா ணிக்கமுதிரக்
 கோபத்தொ டெறியுஞ் சாபத்தொ டெழுகின்ற
 கொண்டலைக் கண்டளவிலாத்
 தாளவட் டத்தினாடி மாயூர சேழுர
 சப்பாணி கொட்டியருளே
 சத்தியே வற்பாணி குத்துசே வற்பாணி
 சப்பாணி கொட்டியருளே.

4.

ஒப்பாரு மற்றகொற் றப்பரவர் பேதையர்
 உவப்பிடுஞ்செ வர்க்கொருவர்போய்
 உவரிக் கரைத்தலைச் சிற்றிலை யிழைத்தங்தி
 ஊருழைப் போதுபோதிற்
 கப்பாரு முத்தரும் பியபுன்னை காள்கரும்
 பனைகாண் மடற்கைத்தகாள்
 கானு தேமைத்தேடி ஞலெங்கண் மகவுங்கள்
 கையடைக் கலமாகையால்
 மெய்ப்பாணி மஞ்சனமு மிடுமின்வெண் ணீறிடுமின்
 விழுநிலக் காப்புமிடுமின்
 மெத்துமுத் தங்கொடுமின் வருகவென் ரெதிருமின்
 விரும்புமம் புலியையழைமின்
 சப்பாணி கொட்டுமி னெனுஞ்செய்கை நகராளி
 சப்பாணி கொட்டியருளே
 சத்தியே வற்பாணி குத்துசே வற்பாணி
 சப்பாணி கொட்டியருளே.

5.

மதகோடி யாயிரங் கோடி செஞ் சேல்புகுத
வயமருப் பெருமைக்குழாம்
வயலிற் கிடங்தனவு மாடவீ திக்கடைய
வரவிறு லைப்பொருதுபோய்

விதகோடி கண்டலை யலைக்கின்ற சேழுர
வெய்யகன வித்தேவனும்
வெண்ணிறக் கங்கையில் விடுத்தலுஞ் சரவண
மிசைச்சென்று வளர்கின்றாள்

பதகோடி வேதங்கண் மணாறு மாறுசெம்
பவளத்து ளாறுமீனப்
டனைமலைத் துணைமுலைப் பாலருவி பாயப்
பசுந்தாம ரைத்தொட்டில்வாய்ச்
சதகோடி பானுவொத் தழுகெழுத் துயில்குழவி
சப்பாணி கொட்டியருளே
சத்தியே வற்பாணி குத்துசே வற்பாணி
சப்பாணி கொட்டியருளே.

6

பெளவத் திறங்காத வைகைப் புனற்கும்
படுங்கனற் குங்கவுரியன்
பாதகக் கூனுக்கும் வெப்புக்கு மரசைப்
பதிக்கே பனைக்குமுனிவிற்
கெளவத் துரக்கின்ற வெவ்வரா னின்கொடுங்
கடுவுக்கு மக்கடுவினால்
காயத்து ளார்விடக் காயத்தை வெந்தழல்
காயவே மென்பினுக்கும்
தெய்வப் பெருஞ்சுருதி யடவியிற் கதவுக்கும்
நெறியிலாச் சிறுபுத்தனுர்
திண்சிரத் திற்குமுமை திருமுலைப் பாலருத்
திருவாய்ப் பசுந்தமிழினைச்

சைவத்தையறிவித்தகவிலீர் சேழுர்
 சப்பாணி கொட்டியருளே
 சத்தியே வற்பாணி குத்துசே வற்பாணி
 சப்பாணி கொட்டியருளே.

வேறு

முகடுகிழி வித்தமுத சிறுகுரல் செவிப்புகுது
 முற்றரள மொத்தெழுங்கிலா
 முறுவல்பொலி யக்குறுகு மறுவர்மூலை யிற்குதகம்
 முப்போதும் விட்டெடாழுகுபால்
 அகடுங்கி ரப்பருகி யொருசரவ ணத்தமரு
 மக்கால முக்கணுடையார்
 அமலையை யெடுத்தியென மலைமக ளெடுத்துவளர்
 அத்தாவ ருத்தியரசே
 பகடுகண் மருப்பொடிய வடமதுரை யிற்பொருது
 பற்றுத் றப்பொருதுநேர்
 பணைமருதறப்பொருது துணைபெறுபிறைக்குங்கர்
 பற்பேயி னெப்பொருதுவோர்
 சகடுபொரு சிற்றிடையன் மருகமரு கக்கடவள்
 சப்பாணி கொட்டியருளே
 தவளமதி யக்கவிகை வளவங்க ரிக்குமர
 சப்பாணி கொட்டியருளே.

மகரசல திப்படியின் மலரடி னீன்ப்பவர்
 மனத்தாம ரைப்பரிதிப்பே
 மறமகள் விழிக்குவலை கயமகள் விழிக்குவலை
 மைப்போதி னுக்குங்கிலவே

ஷிகரவச லப்புதல்வி முகிழ்முலை முகட்டிடு
 சிறத்தரவ டத்தரளமே
 ஷிருதரென நெட்டுலை பொருதுகவ ரத்திகிரி
 நெருப்பாறு வித்தபுயலே
 சிகரகிரி விற்கைகொடு திரிபுரமே ரித்தவர்
 திருக்கூடு விட்டசுட்டரே
 திகிரியன் வயக்குலிச னிரணிய கருப்பனிவர்
 செப்பார ணத்துமுதலே
 சகரமடு வைக்கன லு சுடர்விடு மயிற்கடவுள்
 சப்பாணி கொட்டியருளே
 தவளமதி யக்கவிகை வளவங்க ரிக்குமர
 சப்பாணி கொட்டியருளே.

9

வளைபடு கடற்புவியி னுயிர்படு பிறப்பொழி
 வழிக்காக வைத்ததுணையே
 மதுரமுரு கக்கவிதை மகிழ்தரு திருப்புகழ்
 மலர்க்கே மனத்தமணமே
 திளைபடு தமிழ்ச்சுவையி னிருபதம் வழுத்திய
 திறப்பா வலர்க்குநிதியே
 திசைமுகனை யெற்றியவன் மகனை யடிமைக்கொடு
 செவிக்கே தெளித்தபொருளே
 களைபடு துயர்ப்புணரி யினுமமர ரைக்கனக
 கரைக்கேற விட்டகலமே
 கயிலையர சற்கரசி பகிரதி யிவர்க்கினிய
 கட்டாம ரைக்குணமணியே
 தளைபடு கடப்பமல ரளிகுல முழக்குபுய
 சப்பாணி கொட்டியருளே
 தவளமதி யக்கவிகை வளவங்க ரிக்குமர
 சப்பாணி கொட்டியருளே.

10

சப்பாணிப்பருவம் முற்றிற்று.

ஐந்தாவது

முத்தப்பருவம்

நத்துக் கொத்துத் திங்கட் கொத்து
நகுந்தள வுக்கொத்து
நற்கீ ரத்துக் கொத்துக் குந்த
நருந்தா திற்போதிற்
கொத்துக் கொத்துப் பொலிவான் கொழுநற்
கொத்தும் பைஞ்துளவக்
கோவிற் கொத்துக் குலிசற் கொத்துக்
குலவுங் திருவுருவாய்ச்
சித்துக் கொத்துப் பத்துத் திக்கும்
செறியவி ருள்பொதுளாச்
திண்கு தத்துக் கொத்துப் பொருவோன்
சிதறப் பொரும்வீரா
முத்துக் கொத்துப் பத்திக் கனிவாய்
முத்தங் தங்தருளே
முருகா செய்கை முராரிதன் மருகா
முத்தங் தங்தருளே.

வித்தே வித்தும் பழனத் தலையின்
வெள்ளிக் குறமுளையின்
வெண்சிறை யன்ன மிதிக்குங் தோறும்
வெருண்டெழு வாணர்குழாம்
பத்தே யெட்டே யொருகைக் கேனும்
பணில மெடுத்தெறியப்
பால்வெண் டரள மேல்வின் டுதிரும்
பாலித் திருநாடா

அத்தே வர்க்குங் தொன்முனி வர்க்கும்
அனந்தற் கும்புவனத்
தட்ட திசைக்கா வலவர்க் கும்வே
றசல சலத்திற்கும்
முத்தே வர்க்குங் தேவன் புதல்வா
முத்தந் தந்தருளே
முருகா செய்கை முராரிதன் மருகா
முத்தந் தந்தருளே.

2

பாவாய் குதலைக் குயிலே மழலைப்
பசலை மடக்கினியே
பவளக் கொடியே தவளத் தரளப்
பணியே கண்மணியே
பூவா யெனவாங் திமயத் தரசன்
புகழுத் திகழுமினம்
புதல்விக் கருமைப் புதல்வா பெருமைப்
புவனத் தொருமுதல்வா
தேவா திபனே கருணை லயனே
சிவனே யத்தவனே
சேயே சுருதித் தாயே தமிழின்
திருவே யோருபோதும்
மூவா முதலே மூவிரு முகனே
முத்தந் தந்தருளே
முருகா செய்கை முராரிதன் மருகா
முத்தந் தந்தருளே.

3

கொற்றத் தழவர் புயத்தி லுழத்தியர்
கொங்கைக் குவடுபொரக்
சூடிப் சூடிப் புலவிக் கலவிக்
குலாவி யுறங்குதலும்

நிற்றம் புலரி யெழுப்பி யழைக்கும்
 நீர்விறை யோடையினும்
 நீலத் தகழி யினுங்கரை யேறி
 நிலாவெண் சங்கமெலாம்
 சுற்றப் புரியின் புரிசையும் வீதித்
 தொகுதியு மாவணமும்
 தொடுகா வணமும் பிறங்கிட் டாங்கவர்
 தோரண மணிவாயின்
 முற்றத் ததிருங் தொண்டைநன் ஞடா
 முத்தங் தந்தருளே
 முருகா செய்கை முராரிதன் மருகா
 முத்தங் தந்தருளே.

4

வேறு

ஙவக்குஞ் சரமே செறிவனத்து
 நறிய முருக்கே பசுங்காங்தள்
 நனைத்தண் போதே மாதனையே
 நாறுங் குமுதச் சீரிதமே
 உவக்குங் கொடித்தா மரைத்தோடே
 உருவத் திலவே பருவத்தால்
 உடலம் பழுத்த வீர்விழியே
 ஓழியாக் கொவ்வைக் கொழுங்கனியே
 ஙிவக்கும் பொருப்பி லசோகம்மே
 நிறக்குங் குலிகக் குழம்பழுகே
 நெறிசெம் பவளத் தொளியேயென்
 நிவைக ளைனத்து ஙிரைத்தொன்றுய்ச்
 ஙிவக்கும் படியே சிவப்பொழுகும்
 திருவாய் முத்தங் தருவாயே
 செய்கைக் கரசே மயிற்கரசே
 திருவாய் முத்தங் தருவாயே.

5

எஞ்சா முகிற்கு விரண்டுமுகில்
 எறிதேன் கடலும் பாற்கடலும்
 இருபக் கழும்போய் முகங்துமுகங்
 திறைப்ப நறைப்பைங் துழாய்மௌலிப்
 பஞ்சா யுதனென் ரூரூகேழல்
 உழும்பே ரண்டப் பழனத்துப்
 பழைய வேதச் சுவையைவிதைக்
 கரும்பா யமைத்துப் பனைத்தெழலும்
 விஞ்சா ரமுதப் பிறைவாட்கொண்
 டிறையோ னறுப்ப வெடுத்துவட
 மேருச் செக்கூ டிருஙான்கு
 கரியால் வெய்யோன் றிருப்பவிழும்
 செஞ்சா றிமைத்த தெனுமழலைத்
 திருவாய் முத்தங் தருவாயே
 செய்கைக் கரசே மயிற்கரசே
 திருவாய் முத்தங் தருவாயே.

6

காம்பான் மலரப் படுங்கடவுட்
 கமல மிரண்டென் றதிசயிப்பக்
 கஞ்சுலுங் தடங்தோ ஞுடன்கடகக்
 கரத்தா விருமுத் திருமேனி
 ஆம்பா லகரா முனைப்புனைப்பு
 ணகத் தெடுத்தாங் கொருகுழவி
 யாகத் தழுவி யவளுங்கை
 யடங்கா வகையோ ரொழுகியாள்
 பாம்பா லையை வனைத்துயிலும்
 பரஞ்சோ தியைவிட் டிங்குமொரு
 பசும்பாற் கடலோ கிடப்பதெனப்
 பனிமா விமயத் துமைமழலைக்கண்

தீம்பான் மணக்குஞ் சரவணத்தாய்
 திருவாய் முத்தங் தருவாயே
 செய்கைக் கரசே மயிற்கரசே
 திருவாய் முத்தங் தருவாயே.

7

மருவாய் வனசத் திறையவளைச்
 சிறையுட் பினித்த பருவத்தே
 மகரக் கடலே முடுத்தபெரும்
 புவனக் குருவாய் வருவார்க்கும்
 குருவா யம்பொற் செவிதாழ்த்துக்
 குடிலை யுரைக்கும் படியுரைத்த
 கொற்றங் கேட்டெடம் பெருமாட்டி
 நித்தங் களிக்குங் குலவிளக்கே
 அருவாய் மதனைப் பொருவார்க்கும்
 அறியாப் போருளை யறிவித்த
 அமிர்தப் பவள மிதுவோவென்
 றருகே தனது முகநீட்டித்
 திருவாய் முத்தங் தருவாட்குத்
 திருவாய் முத்தங் தருவாயே
 செய்கைக் கரசே மயிற்கரசே
 திருவாய் முத்தங் தருவாயே.

8

வேறு

பூமாவின் மனையனைய கனைகடலி லன றுபடு
 புலவினெடு பயில்வனவு முத்தமோ
 போராட வுபயவிட வரவம்வை தொடரவுடல்
 புலருமதி பொதிவனவு முத்தமோ
 வாமாயி தெனவமரர் பதிமருவு முகிலிடியின்
 மடுவிலெரி பொரிவனவு முத்தமோ
 மாருத வஞ்சரண ஞிமிறுகளின் முளாரிங்று
 மலரின்மிதி படுவனவு முத்தமோ

ஆமாவி னவைனயோரு குழவியென வுமிழ்க்கழையின்
 அடவியனல் சுடுவனவு முத்தமோ
 ஆனது மருவினவ ரெவரெனினு மவருயிரை
 அடுக்கியில் வருவனவு முத்தமோ
 தேமாவி ஞெருக்கியை நுகரங்கிலம் வலம்வருகை
 செயுமெனது குகதருக முத்தமே
 சேழூர் வரிமருக கிரிவனிதை தருமுருக
 திரிபதகை சுத்தருக முத்தமே.

9

பூவாதி யுலக்கடைய வடையுமிரு ஞெடையவொளி
 போழியுமரு கமலமலர் வத்திரா
 போகாத திருவதிக மருவுமக பதிபுகுத
 புகலுமின ஸிலவுசொரி சத்திரா
 கோவாதி விண்டவலவர் படைமழுவின் வலவர்கிரி
 குமரியோரு தலைவரவர் புத்திரா
 கோடாத வறநெறியி னறுவகைமை ஸிபியை
 குணஸ்புண ரருணகிரி மித்திரா [ஙவில்
 மாவாதி யதிகதியி னிரதவித மிககரட
 மதவுததி விகடமத மத்தமா
 மாருத வனிகமுட னவுணர்கட லெதிரவதிர்
 மறிகடவி னடுவுமோரு முத்தமா
 தேவாதி பதிகுமர னமரரிவர் பலருமுறை
 சிறையைவிடு துரைதருக முத்தமே
 சேழூர் வரிமருக கிரிவனிதை தருமுருக
 திரிபதகை சுத்தருக முத்தமே.

10

முத்தப்பருவம் முற்றிற்று.

ஆருவது

வருகைப்பருவம்

மிக்கே ருமும்பொற் பகடடித்தும்

கயலைத் தடிந்துங் குருகடர்ச்தும்

வேலிப் புறத்து வெறுத்துவெறுத்

தெறியக் கிடந்த சதகோடி

இக்கே நெரித்துஞ் சுரிமுகங்கள்

எருமைக் கருந்தாட் படவுடைந்தும்

எய்ப்பாய் வாளைக் கழகலைத்தும்

இலைப்புங் கழகான் மதியலைத்தும்

தொக்கே மழையப் பொழில்கழித்தும்

சுரும்பாற் கமலக் களைகளைந்தும்

சுடருஞ் செங்நெற் காடறுத்தும்

சொரியச் சொரியக் கடையர்குழாம்

செக்கே தரளக் குவைகுவைக்கும்

செய்கைப் பெருமாள் வருகவே

செவ்வேற் பெருமாள் மயிற்பெருமாள்

தெய்வப் பெருமாள் வருகவே.

1

பம்பிற் கழியே செழியவித்திப்

பாயும் புனலு மெனக்கொணர்ச்து

பகடுங் கொழுவுங் தொடராமே

பலபுள் விலங்கும் படராமே

அம்பொற் களையுங் களையாமே

அருங்கன் டகத்தால் வளையாமே

அலைக்குங் குறும்பொன் றிலாவுலகில்

அரசன் பரிசில் கரவாமே

உம்பர்ப் புயல்வேட் டழலாமே
 உமண் ரமைத்த வுப்பினமும்
 உழவர் விளைப்ப விளைசெங்கெந்ற
 குவையும் வெள்ளி யோளிக்கிரியும்
 செம்பொற் கிரியு மெனப்புரஞ்சும்
 செய்கைப் பெருமாள் வருகவே
 செவ்வேற் பெருமாள் மயிற்பெருமாள்
 தெய்வப் பெருமாள் வருகவே.

2

பரியாற் கரடக் கடகரியால்
 பார்க்குங் தரனு விளையாடும்
 பருவச் சிருர்சிற் றடிப்பொடியும்
 பசும்பொற் ரூடியார் பலகோடி
 பிரியாத் தெருவிற் சொரிசன்னம்
 பிறங்குங் துகளு மகிற்புக்கயும்
 பெருங்கா ரகிலா வியுங்கரும்பிற்
 பிழிந்த பொழிசா றடுங்குய்யும்
 அரியாற் குயிலப் பயின்மாடத்
 தாடுங் துவசக் குலத்துகிலும்
 அண்டத் தளவும் பிறபொதுளி
 அமரா வதிக்கொத் திரவுபகல்
 தெரியாப் பெரிய வளங்கினரும்
 செய்கைப் பெருமாள் வருகவே
 செவ்வேற் பெருமாள் மயிற்பெருமாள்
 தெய்வப் பெருமாள் வருகவே.

3

ஆணிக் கனகத் தொருதிகிரி
 அருக்கன் பெருங்தேர்ப் பசங்குதிரை
 அலங்குங் கூல மயிர்க்கற்றை
 அடவித் தழையென் றுடல்வெருண்டு

3

வேணிப் புரமே பறங்தெழுந்து
 விழுங்தே னீகண் டருகளைந்து
 வெவ்வா னரங்க ஸிறுல்பொதுத்துத்
 தாழும் பருகி மிகுந்ததெலாம்
 பாணித் துணையிற் கதலிமடற்
 படுத்துப் பிணவுக் குணவிடுத்துப்
 பசிக்குங் குருளை கொளக்கொடுத்துப்
 பசிய பலாக்காய் மிசையுறங்கும்
 சேணிற் புயலிற் கரங்கழுவும்
 செய்கைப் பெருமாள் வருகவே
 செவ்வேற் பெருமாள் மயிற் பெருமாள்
 தெய்வப் பெருமாள் வருகவே.

4

சிறையோ டரிக்கண் மடமாதர்
 நீலக் கமலத் தடங்குடைய
 நெகிழுங்தே விழும்பூண் மாணிக்கம்
 நீருட் கஞ்சலக் கணியென்னத்
 துறையோ டகலாக் கயல்கவரத்
 திரியும் சிரலுங் குருகினமும்
 தொகும்போ தாவு மிருந்தாராத்
 தொகையுங் திகைத்துக் கரைபுகலும்
 பிறையோ முகிலிற் புகுவதெனப் பெடையும்
 பார்ப்பும் புடையணைத்துப்
 பேரண் டமுங்கொண் டரவிந்தங்
 துரந்து சுரும்பு பறந்தார்ப்பச்
 சிறையோ திமம்போய்ப் பொழில்புகுதுஞ்
 செய்கைப் பெருமாள் வருகவே
 செவ்வேற் பெருமாள் மயிற் பெருமாள்
 தெய்வப் பெருமாள் வருகவே.

5

பரம்பிற் குழறுங் கடற்படுவிற்
 பரவ ரிழைத்த கழைத்துண்டிற்
 படுமுட் கயிறு வயிறுபுகப்
 பதைத்து வெடி போய்ப் பரியசரு
 நிரம்பிப் பெருகும் பெருங்கழிக்குள்
 விழுங்தே நிமிர்ந்து வயற்கேறி
 நீலக் கயத்து ஸிழிந்துகயக்
 கரையிற் பயிரா நீங்காத
 கரும்பிற் கரிய சிழல்புனற்கே
 கண்டே வெருண்டத் தூண்டிலெனக்
 கலங்கித் திசைநான் கினுமோடிப்
 பிறிதோ ரிடமுங் கானுது
 திரும்பிப் பழைய வழிக்கேகும்
 செய்கைப் பெருமாள் வருகவே
 செவ்வேற் பெருமாள் மயிற்பெருமாள்
 தெய்வப் பெருமாள் வருகவே.

6

கன்னற் குலமும் பலபொதும்பிற்
 கறங்கு மிருலும் பிறங்கியமுக்
 கனியும் பொழிந்த கொழுஞ்சாறும்
 கழனி மடுப்பக் கழனிபடும்
 பன்னெற் கதிரும் பசந்தானும்
 பசந்தான் மேய்ந்த பான்மேதிப்
 சைம்புற் கொனுவுங் கடைவாயும்
 பருவத் தரிந்த பிறையிரும்பும்
 முன்னற் கரிய பெரும்போரும்
 அப்போர் விளைத்த மள்ளர்கையும்
 முதிரும் வருக்கைச் சுளையழித்துக்
 குவித்த களம்போன் முதன்மொழிந்த

செங்கேற் களமு மளியலம்பும்

செய்கைப் பெருமாள் வருகவே
செவ்வேற் பெருமாள் மயிற் பெருமாள்
தெய்வப் பெருமாள் வருகவே.

7

வேறு

குரைகழு லடியை யடியவ ரிருகை
கொடுதொழு துருக வருகவே
குவலை முழுது மலமற வறிவு
குண்ணெறி பெருக வருகவே
அரைவட மணியு மணிபரி புரமும்
அலீகள் பெருக வருகவே
அவுணர்த முயிரு முதிரமு மறவி
அலகைகள் பருக வருகவே
வரைமுக டிடிய மழையுடல் சிழிய
வரிமுது குரக நெளியமேன்
மகிதல மதிர வுடுகுல முதிர
வலம்வரு பரிதி யிரியவேழ்
திரைகட லகடு தெருமர முருக
சிறைமயி லிறைவ வருகவே
தெரிதமிழ் வளவ னகரியின் முருக
திருமகள் மருக வருகவே.

8

பதறிய கலப மறநெறி யுலதை
படவட குவடு மிடையவேழ்
படுகட னடுவு கிழிதர வரக
படமுடி யிடிசெய் துலவுவாய்

உதறிய வருண மணிகண சிரண
 உலகிருள் கடிய முடியவே
 றழிதரு மயிலின் மரகத துரகம்
 உகையறு முகவ வருகவே
 கதறிய விரலை கடகரி வருடை
 கவிமரை கரடி யிடறிவீழ்
 களபமொ டகிலு மடியற நெடிய
 கழைபோழி தரள முருளாங்கிர
 சிதறிய வருவி யொழுகிய பழனி
 திகழ்மலை முதல்வ வருகவே
 தெரிதமிழ் வளவ னகரியின் முருக
 திருமகள் மருக வருகவே.

9

கரிபுரம் வெளிறு மகபதி ககன
 கனபதி புகுத வெகினனார்
 கருதுற வரிய வுபஷ்ட வறிவு
 கலையறி குறிய நறியங்கிள்
 பரிபுர மழலை யிருபத விமலை
 பண்முலை யமுத மொழுகவோர்
 பகிரதி நயன பதுமமு மிதய
 பதுமமு மலர வருகவே
 அரிபுர சிகரு முகிலிடி வயிறும்
 அறைப்பட விடியு மலறவே
 அலைகடல் பலவு மகிலமு முடுக
 அடுபகை பொதுளி யிருளமா
 திரிபுர மெரிய வொருவிசை முறுவல்
 செயுமவன் மதலை வருகவே
 தெரிதமிழ் வளவ னகரியின் முருக
 திருமகள் மருக வருகவே.

10

வருகைப்பருவம் முற்றிற்று.

எழாவது

அம்புலிப்பருவம்

வீதிப் படுஞ்சக்ர வாளமு மிவன் ஞேகை
வெம்பரிச் செண்டுவெளிகாண்
விடாக பாதாள மிவனப் பரிக்கிடும்
வெங்கவள சாலையேகாண்
மோதிப் பொரும்பெருங் கடலேழு மிவன் வேல்
முனைக்கே யடக்குபுனல்காண்
முடியா யிரத்துவட மேருவு மிவன்கறையின்
முன்கட்ட நட்டதறிகாண்
சோதித் திசாமுகக் கிரியடங் கலுமிவன்
தொடுகையிற் பம்பரங்காண்
சுரராச ருஞ்சரா மிவனேவ லைத்தலைச்
குடும்ப டைச் சேனைகாண்
ஆதித்த லோகமிவ ஞறிரு மதாணிகாண்
அம்புலீ யாடவாவே
அயில்வனச் செய்கையின் மயில்வனக்கந்தனுடன்
அம்புலீ யாடவாவே.

1

இரணிய கருப்பன்வீ டென் றென் று முன்னையே
யிகழ்ந்தழழக் குங்கொடுமைபார்த்
திக்குற்ற மெண்ணிப் பிறர்குற்ற மேபோல
எறுமவ னைச்சீறினுன்
தரணியை யொழித்துனக் குறவா யிருக்கின்ற
தன்மையிற் கருணைபொங்கித்
தணிகையங் குவளையிற் போதுமுப் போதினுங்
தன்புயத் தேபுனைக்தான்

முரணிய வரக்கர்க் கிடங்தந்த தானுலும்

முதலுன் பிறப்பதனினுள்

மோதுசீ ரலைவாயின் மீதிருங் தருளினுள்

மூவர்க்கு மொருதலைவனே

அரணிய வெறுப்பாக ஸீவெறுப் பாவையே

அம்புலீ யாடவாவே

அயில்வனச் செய்கையின் மயில்வனக் கந்தனுடன்

அம்புலீ யாடவாவே.

2

பூதலப் பகிரண்ட மாதலத் துள்ளார்

புறத்துளா ரெத்தேவரும்

புகுமினென்ற றிவன்விலித் தருளினு லமையும்

புகாதிருப் பாருமுளரோ

ஓதலிற் கதிரவன் வக்கிரன் நின்சதன்

ஓருக்கருப் புகர்மந்தனும்

ஓராறு கோளினையு நின்போ லழைத்தழைத்

துவகையிற் பெருகினுதே

காதலிற் சடையிடைக் கங்கையில் வளர்ந்தே

தவழ்ந்தெழுங் குழவிஸையும்

கங்கையில் வளர்ந்தே தவழ்ந்தெழுங் குழவியிக்

கருணை லயக்குரிசிலும்

ஆதலிற் ருணைதனக் காமெனக் கருதினுன்

அம்புலீ யாடவாவே

அயில்வனச் செய்கையின் மயில்வனக் கந்தனுடன்

அம்புலீ யாடவாவே.

3

மதனுன மைத்துனன் கவிகையா யுந்தனது

மாமற்சி ருக்கையாயும்

மாருத தன்பிதா மகுடச் சுடர்ச்சிகா

மணியாயு நயனமாயும்

இதாக நகரா ரெனுந்தம் பதாதியர்க்
 கிடுமன்ன சாலையாயும்
 இந்தராணி யென்கின்ற தன்மாமி பெயருமுன்
 பெயராயு மிதுவன்றியும்
 முதனாரி வள்ளியைப் பெற்றதாய் வடிவமுன்
 வடிவின்மூ யக்கமாயும்
 முழுதுமிப் படிப்படைத் திருவருக் குங்தொன் று
 தொட்டுமுன் பெருமைபிரியா
 அதனு லழைத்தன னலதுனை யழைப்படே
 அம்புலீ யாடவாவே
 அயில்வனச் செய்கையின் மயில்வனக் கந்தனுடன்
 அம்புலீ யாடவாவே.

ஊழியிற் கடவுளா மிவனடைக் குஞ்சிறை
 யுறைந்தவன் மெய்க்கூறுஙீ
 உலகத் திவன்கொடிக் கூவலுக் கேவெறுப்
 போடொளித் தோடுமவனீ
 சூழியிற் கரியுரித் தேவர்தங் தேவிசெங்
 துகிலிடைக் கிடைபுகாமுன்
 தொட்டிலிவ னுக்கிடுங் தாமரைப் போதொடும்
 தொன்மாறு பட்டவனுநீ
 பாழியத் தீரிமக ணீயவன் றம்பிகா
 சிபன்மகன் பாரகுரன்
 பகையெனக் கருதினுங் கருதுவ னினாநீ
 பலகாலு தித்துவளரும்
 ஆழியைப் போருகினும் போருவனிங் கிவனுடன்
 அம்புலீ யாடவாவே
 அயில்வனச் செய்கையின் மயில்வனக் கந்தனுடன்
 அம்புலீ யாடவாவே.

தேயவும் பெருகவுங் தேவருன் கலைகளைத்
 தினமுமோ ரொருவராகச்
 சிதறிப் பறித்துண்ப தறிவையே யவரேலாம்
 செவ்வேள்பெ ருஞ்சேனைகான்
 தூயவிங் கிவனிடத் தெய்தினை லமையுமச்
 சுரருங்க வர்ந்திடார்கான்
 தோகைவா கனமொன் றிருத்தலா ஸரவுனைத்
 தொடவும் பயப்படுங்கான்
 மாயவன் மருகனுக் கன்பெனக் கிரிமத்தின்
 வைத்துனைப் புனைகிலன்கான்
 மதலைக்கு நேயமென மதலையங் தாமனடி
 மலர்கொண்ட ரைக்கிலன்கான்
 ஆயங்கின் பகைபுகா வரணிவன் சரணிவன்
 அம்புலீ யாடவாவே
 அயில்வனச் செய்கையின்மையில்வனக் கந்தனுடன்
 அம்புலீ யாடவாவே.

6

நெஞ்சா லுகந்துகங் தினிதழைத் தால்வராய்
 நீயவன் றிருவுளத்தே
 நிமிரும் பெருங்கோபம் வந்தா விவன்ரேகை
 நிலக்க லாபத்தினுன்
 மஞ்சார் பொருப்பெலா மாருதப் பூளையாய்
 வானமுங் தூளின்மறையும்
 வடமேரு வஞ்சேவ லின்கூவ லாஸ்விமும்
 வனசத் திருக்கைவேலால்
 விஞ்சாழி யேழுங் கனல்கொண்டு புகைமண்டி
 வேறிடத் தோடினாலும்
 வீரவா குத்தலைவர் முதலாம் பதாதியர்
 விடுத்திடா ராகலினுனக்

கஞ்சா தொளித்திடப் பிறிதிடங் கண்டி லேன்
 அம்புலீ யாடவாவே
 அயில்வனச் செய்கையின் மயில்வனக் கந்தனுடன்
 அம்புலீ யாடவாவே. 7

கூடன்மே லீப்பரங் குன்றகத் தொருமுழைக்
 கொண்டுபோய்ப் பண்டுசங்கக்
 குலமுதற் கலைவாண ணைக்கரங் திடூத
 மிடுகையிற் சூறுமாற்றுப்
 பாடலா முருகுகேட் டம்முழை திறங்துவிட
 டருளிய பரம்பொருளிவன்
 படவரா வென்னுமப் பூதம் வளைத்துவேம்
 பகுவாய் முழைக்குளிடுநாள்
 நாடெலா முன்னையுங் கலைவாண னென்கின்ற
 நாமத்தின் வரிசையதனால்
 சனினத் திருக்கைவே லாயுதம் விடுத்தேனும்
 ஞாலமே முஞ்குழவங்
 தாடலா டும்பரி விடுத்தேனும் விடுவிப்பன்
 அம்புலீ யாடவாவே
 அயில்வனச் செய்கையின் மயில்வனக் கந்தனுடன்
 அம்புலீ யாடவாவே. 8

மையோத வாரிதித் திரையிற் பிறங்தனன்
 வளவன் கழுக்குன்றனு
 மாருது சீயுமத் திரையிற் பிறங்தனை
 வளவன் கழுக்குன்றனைச்
 செய்யோ னெனப்புண் ணியம்புரிங் தகளங்க
 னதவிற் செவ்வேலவன்
 செஞ்சிலம் பிற்சீற டித்தாம ரைப்போது
 சேவிக்க வாழ்வித்தனன்

துய்யோ னலாமற்க னங்கனு கிக்குருத்
 தோகைபொற் கொங்கைபுணரும்
 தொல்பெருங் தீவினை சினைந்துளைச் சேராது
 தூரவிட் டானெனனவுனக்
 கையோ விகழ்ச்சிவரு மக்குறை யெலாந்தீர
 அம்புலீ யாடவாவே
 அயில்வனச் செய்கையின் மயில்வனக் கந்தனுடன்
 அம்புலீ யாடவாவே,

9

தவிராத வெவ்வினை தவிர்க்கு முருகாறும்
 தரித்தா றெழுத்தோதலாம்
 சங்கிதிக் கருணகிரி நாதன் திருப்புகழ்ச்
 சந்தம் புகழ்ந்துய்யலாம்
 புவிராசன் வளவன் கழுக்குன்றன் வளமைபுரி
 புண்ணியங் தரிசிக்கலாம்
 போருஞ்சு ரணைப்பொருங் கதைமுதற் கந்தப்
 புராணக் கடல்காணலாம்
 கவிராச னிப்பிரான் மிசைச்செய்த திருவுலாக்
 கவிவெள்ளை கற்றுருகலாம்
 கவிவீர ராகவன் சொற்றபிள் ளாக்கவி
 கலம்பகக் கவிவினவலாம்
 அவிராட கக்கோயில் புக்குவினை யாடலாம்
 அம்புலீ யாடவாவே
 அயில்வனச் செய்கையின் மயில்வனக் கந்தனுடன்
 அம்புலீ யாடவாவே.

10

அம்புலிப்பருவம் முற்றிற்று.

எட்டாவது

சிறுபறைப்பருவம்

பூநா ருவரிற் பெரிய பரப்பிற்
புதியம் திக்கதிரே
பொங்குஞ் செங்கதி ரிற்சொரி கின்றது
போலப் பொய்கையின்வாய்

மீனு றுதவும் புத்தமு தத்தின்
வெள்ளரு வித்திரனே
மீதிற் பொழியப் பொழியப் பருகி
விழிதுயி லும்புதல்வா

வானு றனவுங் கிளருங் கமுகினும்
வளரும்வ ருக்கையினும்
வாழை வனத்துங் தாழை வனத்தும்
மானினும் விட்டவிருல்

தேனு ஞெழுகுஞ் செய்கைப் பெருமாள்
சிறுபறை கொட்டுகவே
செங்திற் பெருமாள் கந்தப் பெருமாள்
சிறுபறை கொட்டுகவே.

1

பையிற் சுடிகைக் கொடுநா கேசன்
பாதா ளத்தனவும்
படுமா ழித்தே ரிற்பெரு மதகிற்
பகுத்த புனற்பாயும்
தொய்யிற் பழனப் பவளச் சாலித்
தொகுதிக் கதிர்வானச்
சோதிக் கதிரின் மோதித் தகையும்
தொண்டைத் திருநாடா

மையிற் சொரியக் கிரியிற் பாலி
வழிந்தா ழியின்மட்டும்
வாளைக் கொதிரப் பாளைக் ஞதிரும்
மடற்கழு காடவியும்
செய்யிற் புகுதுஞ் செய்கைப் பெருமான்
சிறுபறை கொட்டுகவே
செங்திற் பெருமான் கந்தப் பெருமான்
சிறுபறை கொட்டுகவே.

2

கனையிற் கயழுங் கயமேல் வளருங்
கமலம் லர்க்காடும்
கழுஞீர் மடுவு மப்பெரு மடுவின்
காலும்ப லகாலும்
நனையிற் குழுதப் புனலும் புனலே
நாலுமி கக்கிடையும்
நாகிள மேதி முலைப்பால் வழியும்
நறுங்குழி யுங்கழியும்
முனையுப் பளமு மளத்தரு கெங்கணும்
மொய்த்தெழு கானிழலும்
முன்னும் பின்னு மினத்தொரு கோடிகள்
முரலவை லம்புரிபோய்
சினைமுத் துமிழுஞ் செய்கைப் பெருமான்
சிறுபறை கொட்டுகவே
செங்திற் பெருமான் கந்தப் பெருமான்
சிறுபறை கொட்டுகவே.

3

வேறு

காழியர் நகரிற் கவுணியர் மரபிற்
காதலை ஞகிமலைக்
கன்னி முலைத்தலை யுண்ட முதத்தைதக்
களையு மரும்பொருளே

தாழியில் வளருங் குவளைப் போதொரு
 முப்போ துந்தானும்
 தணிகைக் கிரிபுக் கணியுங் களிறே
 சதுர்ம றையின்பேறே
 ஆழியு முலகு மெடுக்குஞ் சுடிகை
 அராவைப் பொருதுகிழித்
 தாடுங் தோகையு மாயிர கிரணத்
 தருணன் வரக்கூவும்
 கோழியு மெழுதுங் கொடியடை வேளே
 கொட்டுக சிறுபறையே
 குகனே செய்கையின் மூனிரு முகனே
 கொட்டுக சிறுபறையே.

4

சென்று கராவின் தொகுதி துரப்பச்
 செழுநீர் நாய்தொடரச்
 சிதறிச் சிதறிப் பதறிப் பதறிச்
 செறுவிற் கரையேறும்
 துன்று வராலுக் குடலம் வெருண்டு
 துவண்டோ திமசாலம்
 சோலைக் கிடைபுக் கடையும் பழனத்
 தொண்டைத் திருநாடா
 கன்று விடாமற் பிடியுங் களிறும்
 திரியுங் கனசாரல்
 காய்வயி ரத்தொகு தித்திரள் பெருகக்
 கதிரின் பரிபருகும்
 குன்றுதொ ரூடுங் குமர பிரானே
 கொட்டுக சிறுபறையே
 குகனே செய்கையின் மூவிரு முகனே
 கொட்டுக சிறுபறையே.

5

பங்கக் கமலத் தவைனக் கமலப்
 பதத்தளை களைகவெனப்
 பரிதித் திகிரிக் குலிசப் பாணிப்
 பண்ணவ ரிருவருமத்
 துங்கத் தவருஞ் சரரும் பிறரும்
 சொல்லும் வணக்கமொடும்
 தொழுத் கரத்தொடும் வந்து நெருங்கும்
 தொல்கோ புரமுடையாய்
 சிங்கக் குருளைத் திரளே களபத்
 திரளைக் குருகுகொளத்
 தேடித் தேடித் திரியும் பிடியும்
 திண்களி றுங்களிறும்
 கொங்கப் பழனிக் கொலிமலை முதலே
 கொட்டுக் கிறுபறையே
 குகனே செய்கையின் முவிரு முகனே
 கொட்டுக் கிறுபறையே.

6

வேறு

முதலைகவ ரக்களிறு முதலென நினைக்குமவன்
 முதுமகள் வீருப்பவழகா
 முனிமோழி வழிக்குருகு பேயர்கொடு கிடக்கு
 முகடுதொடு வெற்பழங்கிலா [மொரு
 மதலைமொ லிக்கரிய கருவிட மிடத்துணியும்
 மறிகடல் விடுத்தழுவுவார்
 வயரதவி தத்துரக சலதியவு ணத்தொகுதி
 மரபொடு துடித்தழுவரோ
 குதலையழு தச்சவைக எறுவர்மக ரச்செவிகள்
 குடிகொள வழைத்தழுதுநீர்
 குரைசரவ ணத்தருகு கவுரிதழு வித்தன து
 கொடியிடையில் வைப்பவைன்யாள்

திதலைமுலை தத்தருவி பருகியழு மெய்க்குழவி
 சிறுபறை முழக்கியருளே
 திருவளவர் பொற்பதியில் வருகுளவ சத்திதர
 சிறுபறை முழக்கியருளே.

7

நறியபல விற்பெரிய முடவடி வெடுத்தகனி
 நவையற நிறைத்தசுளையோ
 நகைமதி முதற்பரிதி தகைபடு மடற்கதலி
 நனிபல பலித்தபழமோ
 முறியவை சிவப்பொழுகு மழுகியன கொக்குவன
 முதுகிளை கிளைத்தபழமோ
 முகடுதொடு மக்கடலி னெரியநெரி சைக்குளழி
 முகிலென வொழுக்குபுனலோ
 உறியமுது துய்க்குமவ னிருகையிலு மத்துழல
 உததியி னுதித்தசுதையோ
 உபங்டம றறப்பசுவின் முலைமடி சுரப்படைய
 உலகிடை துளித்ததுளியோ
 சிறியமழ லீச்சவையி தெனமல ரிதழ்ச்சிறுவ
 சிறுபறை முழக்கியருளே
 திருவளவர் பொற்பதியில் வருகுளவ சத்திதர
 சிறுபறை முழக்கியருளே.

8

புகைவிடு சுடர்க்கனலி தலைவிமடி புக்கமுது
 பொழிமுலை யலைத்தகைகொடே
 பொருதிரை குரைத்தொழுகு பகிரதி யுரப்பவேழு
 புதுமதி யழைத்தகைகொடே
 முகைவிழு மடற்பொதுஞு முனரியிடு தொட்டிலினின்
 முரலளி விலக்குகைகொடே
 முதலறு வரைப்பருகி விமலையுட லீத்தழுவி
 முடிமல ரெடுத்தகைகொடே

நகைவிடு முடிச்சுரரை வெருவன்மி னெனக்கருணை
நயனமொட்டமைத்தகைகொடே
நளினானும் விளக்கரிய பொருளோயறையக்குறியின்
நடுகுழை யிழைத்தகைகொடே
சிகைவிடு கதிர்க்கடவுள் வரவறி கொடிக்கடவுள்
சிறுபறை முழக்கியருளே
திருவளவர் பொற்பதியில் வருகுளவ சத்திதர
சிறுபறை முழக்கியருளே.

9

உரைவிரி திருப்புகழை விழுமியவர் முப்பொழுதும்
ஓலிகெழு முழக்கவழுவா
உபங்க முதற்சருதி கருதியமு னிக்குழுவும்
ஓழிவற முழக்கமுழுதே
தரைவிரி வினைத்துரிச தனையற வறுக்குமுகில்
தருமழு முழக்கவெதிரே
தமதுசிறை யைத்தடியு மதிகவீர லீப்பகைவர்
தகுதியின் முழக்கவருகே
ங்ரைவிரி தமக்குறவி ன றவர்தவ சித்தியென
நிழலொடு முழக்கங்கடி தே
நிருதருதி ரப்புணரி பருகலை நினைத்தவகை
நிறைகுல முழக்கமுறையே
திரைவிரி கடற்குரிய மருகமுரு கக்கடவுள்
சிறுபறை முழக்கியருளே
திருவளவர் பொற்பதியில் வருகுளவ சத்திதர
சிறுபறை முழக்கியருளே.

10

சிறுபறைப்பருவம் முற்றிற்று.

ஒன்பதாவது
சிற்றிற்பருவம்

கோவே கொவ்வைச் செழும்பவளக்
 கொழுங்தே குறவர் பசுங்கிளியும்
 குலிச னளித்த விளங்குயிலும்
 குனிக்கு மயிலுங் தனித்தகலாக்
 காவே வேதப் பெருங்கடலே
 கடலிற் கடையாக் கவுத்துவமே
 கங்கைப் புனலால் வளர்ந்தெழுங்த
 கரும்பின் சுவையே சுரும்பிமிராப்
 பூவே பூவில் வருங்தேனே
 பொருங்கோ னரியே யரியபரம்
 பொருளே யுலகுக் கொருபொருளாம்
 அவற்கும் விளங்காப் பொருள்விளக்கும்
 தேவே தேவக் குலமுதலே
 சிறியேஞ் சிற்றில் சிதையேலே
 சேயே சேழுர்ப் பெருமானே
 சிறியேஞ் சிற்றில் சிதையேலே.

1

கானே கமழும் கடம்பவிழ்தார்க்
 கடவுட் கரசே சுரலோகம்
 காக்குங் துணையே யவுணர்குலம்
 களையுங் களிறே யினையசிறு
 மானே யுலகுக் கொருதிருத்தாய்
 மகவே மகரா லயங்காயும்
 வடவா முகமே யறுமுகமா
 மதிய முதித்த வானகமே

தானே யுவமை தனக்கலது

பிறிதொன் றில்லாத் தனிப்பொருளே
தருமப் பொருளே யெழுத்தாறும்

தரித்தா ரிதயத் தாமரைச்செங்
தேனே தெவிட்டாத் தெள்ளமுதே

சிறியேஞ் சிற்றில் சிதையேலே
சேயே சேழூர்ப் பெருமானே
சிறியேஞ் சிற்றில் சிதையேலே.

2

மருவிற் பசுமைத் துளவோனும்

வனசத் தவனுங் காணுத
வடிவிற் சோதி மடிப்புறத்தே

மலருங் திருத்தா மரையலவோ
உருவிற் புவனஞ் சதகோடி

உதரத் துமிழ்ந்த பெருமாட்டி
உரமுங் தனமுங் கரமுமறங்

துறையாச் சிறுபங் கயமலவோ
தருவிற் பெரியார் சிரமனித்தும்

தரிக்குங் கமலக் குலமலவோ
சதுமா மறையின் றலைப்பூத்த

தண்டைப் புதுமுன் டகமலவோ
தெருவிற் பொடியும் புகத்தகுமோ

சிறியேஞ் சிற்றில் சிதையேலே
சேயே சேழூர்ப் பெருமானே
சிறியேஞ் சிற்றில் சிதையேலே.

3

உதயா தவற்கு மிமகரற்கும்

ஓழியாப் பதமு மழைவண்ணத்
தோருவன் புரங்த மாளிகையும்
உம்பர்க் கரசன் பீடிகையும்

சுதையா தரிக்குஞ் சுரர்வீடும்
 உடுவி னிருப்பும் பெருமனிவர்
 சுருதி கிளைக்குஞ் திருமலையும்
 சோரா வரகப் பேரகமும்
 மதயா னையினெண் டிசைப்பாலர்
 மணியா லயமும் விஞ்சையர்கள்
 வயங்குஞ் கோயில் பலப்பலவும்
 மக்கட் குடியும் புக்கவுணர்
 சிதையா துதித்த பிரானன்றே
 சிறியேஞ் சிற்றில் சிதையேலே
 சேயே சேழுர்ப் பெருமானே
 சிறியேஞ் சிற்றில் சிதையேலே.

4

உருமே கடுக்குஞ் திருவரைநாணன்
 உடுக்கு மணிக்கிங் கிணிநாவிட்
 டொருசற் றேவித்தாற் பகிரண்ட
 கூடங் திடுக்கிட் டுடையாதோ
 மருவே திகழுஞ் செங்கமல
 மலர்ச்சீ றடியிற் சிறுசதங்கை
 வாய்விட் டரற்றிற் கடலேழும்
 வாய்விட் டரற்றி மறுகாதோ
 கருமே தகைய கடகழுங்கைத்
 தொடியுங் கறங்கிற் புவனமெலாம்
 கோலி வளைக்கும் பலகோடிக்
 குவடும் பிதிர்பட் டுதிராதோ
 திருமே னிகுழைங் திடநடங்து
 சிறியேஞ் சிற்றில் சிதையேலே
 சேயே சேழுர்ப் பெருமானே
 சிறியேஞ் சிற்றில் சிதையேலே,

5

சுற்றின் முழங்குங் கடலேழும்
 உலையாய்ச் சடுதீ வடவனலாய்த்
 தொல்லைத் திகிரிக் கிரியடுப்பாய்ச்
 சுடர்மா மேரு கடமேயாய்
 முற்றில் பிடித்துக் கொழித்தெடுக்கும்
 வல்சி முகட்டி லுடுக்குலமாய்
 முதிருங் கதிரே திருவிளக்காய்
 முகிலூர் தியினேன் முதாரும்
 பற்றில் வகுத்த பேரளகைப்
 பதியும் பசும்பொன் னறையேயாய்ப்
 பணிப்பா தலஞ்செம் மணிப்பேழைப்
 படியா யடையும் பகிரண்டஞ்
 சிற்றி விழைப்பா டன்மகனே
 சிறியேஞ் சிற்றில் சிதையேலே
 சேயே சேழூர்ப் பெருமானே
 சிறியேஞ் சிற்றில் சிதையேலே.

6.

நகைத்தண் டரளத் திரளாரிசி
 நறுங்தே னுலையுங் கவிழாதோ
 நந்தின் கடமு முடையாதோ
 நளிமா துளைத்தீ யவியாதோ
 தொகைத்தண் பவள விளக்கனைந்து
 விடாதோ வடி யேம் வதுவையெனச்
 சொல்லிச் சொல்லிக் கொணர்ந்தசிருர்
 விருங்தும் வருந்திச் சோராதோ
 முகைப்புண் டரிக முரம்பினித்து
 முலையென் றறிந்து னிடத்திரங்கி
 மொழிந்து துயிற்று மனற்குழங்கை
 முழுத்தா மரைக்கண் விழித்துமனம்

திகைப்புண் டழுது தேம்பாதோ
 சிறியேஞ் சிற்றில் சிதையேலே
 சேயே சேழுர்ப் பெருமானே
 சிறியேஞ் சிற்றில் சிதையேலே.

7

வெய்யோன் பகலை யிரவாக்கும்
 விரகிற் பெரிய ஈன்மாமன்
 மேனூட் பொதுவ ரகம்புகுஞ்து
 வெண்பா ஹறியி னடுக்குழிப்பக்
 கையோ ரிரண்டும் பிணித்திலரோ
 குடவர் மடவார் சகங்காக்கும்
 கடவு ளெனத்தான் பயந்தனரோ
 கட்டா தகல விட்டனரோ
 ஐயோ புலந்து தமியேழும்
 அன்னை மார்க்குஞ் செவிலியர்க்கும்
 அழுது மொழிந்தாற் சிறுரோ
 அனைத்து மொருவ னகினிற்கும்
 செய்யோன் மகனென் றஞ்சுவரோ
 சிறியேஞ் சிற்றில் சிதையேலே
 சேயே சேழுர்ப் பெருமானே
 சிறியேஞ் சிற்றில் சிதையேலே.

8

உவங்து தமியேன் முகக்கமலத்
 தொளிவா டுகைக்கு ஈன்றிருத்தாள்
 ஓரா யிரக்காற் பணிச் துபணிச்
 தொழியா திரக்கு மொழியினுக்கும்
 கவங்த நடிக்கு மவுணர்செருக்
 களத்தே செருக்கு முனதுதகர்
 கடவு ளீனத்தின் கொடுமருப்பால்
 கலங்கு ஈலைக்குங் கழுநீராய்

ஈவந்த கருங்கண் சொளிச்தெமது
 விறமுங் கறுத்த கண்ணீர்க்கும்
 சிலாங்கி திலமும் வயிரமுமே
 கொழித்துக் கொழித்து ஸிலத்திழைத்துச்
 சிவந்த விரற்கு மிரங்காயோ
 சிறியேஞ் சிற்றில் சிதையேலே
 சேயே சேழூர்ப் பெருமானே
 சிறியேஞ் சிற்றில் சிதையேலே.

9

எழுத்தாய் சிகரு மிருகரங்கள்
 வருங்கி வருங்கி யமன் முதலோர்
 இயற்றும் பெருங்குர் மாளிகையோ
 இருங்கோ னரிமா முகனகமோ
 முழுத்தா ரகன்றன் சீரகமோ
 முதிருங் கதிரா யிரத்தினையும்
 முனிங்தோன் முரசும் பேரிகையும்
 முழங்கி யெழும்பொற் கோயில்லோ
 மழுத்தா மரைக்கை மணிமிடற்றுன்
 மகரச் செவியட்ட பகருமோரு
 வழுவாப் பொருளை யறியாது
 மயங்கித் தியங்கிச் சிறையுறைந்தான்
 செழுத்தா மரைப்பூஞ் சிற்றில்லோ
 சிறியேஞ் சிற்றில் சிதையேலே
 சேயே சேழூர்ப் பெருமானே
 சிறியேஞ் சிற்றில் சிதையேலே.

10

சிற்றிற்பருவம் முற்றிற் டு.

பத்தாவது

சிறுதேர்ப்பருவம்

வாடை யடிப்பொடு தென்கரை யந்த
 வசந்த னடிப்பொடுபின்
 வடகரை கொண்டன் மடங்கு ம்டிப்பொடு
 மேல்கரை மண்டியங்கக்
 கோடை யடிப்பொடு கீழ்க்கரை மோதி
 அலைந்த சலஞ்சலமும்
 கோல வலம்புரி யும்பல கோடி
 குழாமோ டிக்குடிபோய்ப்
 பேடை யனத்திரள் சேவ லெனத்தனி
 பின்பு தொடர்ந்துசெலப்
 பேரக மிக்குழி யாழ விழுந்து
 பெருங்கா லுக்குழலும்
 ஓடை யிடத்தை விடுத்த செழ்ரா
 உருட்டுக சிறுதேரே
 உலகை வலம்புரி கலப மழுரா
 உருட்டுக சிறுதேரே.

1

துப்பள வுங்கட லீச்சுடு தொன்மை
 யறிந்தமு தக்கடலும்
 குழ விழுந்து தொழுந்தொழில் போல
 எழுந்தம திச்சுடரே
 வெப்பள வுங்கை மழுப்படை யாளர்
 அழைத்தன ரன்னவர்சேய்
 மெய்ப்பதி சேரின் வராதன வந்தது
 போலவி திப்பெயரோன்

தப்பள வில்லை விடுத்தி யெனத்தன
 தன்னமின்ததொடுபோய்த்
 தால மறைப்ப விரித்த சிறைக்கொடு
 தாழ்வது போலவகுத்
 துப்பள மெங்கு நிரப்பு செழுரா
 உருட்டுக சிறுதேரே
 உலகை வலம்புரி கலப மழுரா
 உருட்டுக சிறுதேரே.

2

பச்சிம திக்குண திக்கு வடக்கொடு
 தெற்குவி ளங்காமே
 பரிதியு மின்துவும் வழிவில கிப்பல
 காலுமி யங்குதிருக்
 கச்சிச கர்க்கரு கிற்பெரு கிக்கவு
 ரிக்கண மாதர்வரும்
 கம்பை நதிக்கரை மாவடி வைகிய
 கங்கைங திப்புதல்வா
 நச்சிய ஸிக்குல மொய்த்த மலர்க்கம
 லத்துங டுப்படுவீ
 நாகிள வாளை களித்து களித்து
 நறும்பா ளைக்கமுகத்
 துச்சிகு தித்திழி கிண்ற செழுரா
 உருட்டுக சிறுதேரே
 உலகை வலம்புரி கலப மழுரா
 உருட்டுக சிறுதேரே.

3

வேறு

மாவைத் தனிக்கவிகை யெனவைத்த கம்பற்கும்
 அருணவரு ஞைசலற்கும்
 வக்கிரே சற்குமக் காளத்தி யீசற்கும்
 மயிலையங் கத்தையொருடும்

பாவைத் திறங்கந்த நாதற்கு மொற்றியூர்ப்
 பகவற்கு மாதிநடன
 பதிவடா டவியற்கும் வேதபுரி யற்குமே
 பரம்பரம சூரவற்கும்
 கோவைப் பெருஞ்சுருதி நங்கிருத் திரர்கோடி
 கோதில்சம் பாதியபயன்
 குலிசன்மால் கமலனூர் முதல்வர்நா விருவர்மெய்
 கொண்டமார்க் கண்டன்முதலோர்
 சேவைக் கழுக்குன்ற வாணற்கு மொருமைந்த
 சிறுதே ருருட்டியருளே
 செய்கையாய்சரவணப் பொய்கையாய்தோகையாய்
 சிறுதே ருருட்டியருளே. 4

ஈறௌக்க கனகக் கிரவுஞ்சங் கடங்தோடி
 ஈலம் வெதும் பக்கடலெலாம்
 ஈமிடமுற் சுடுவித்து மக்கடற் குழியேழும்
 ஈருதர்குரு திக்கடலினால்
 மாறௌப் பழையமடு விற்பெரு மடுக்கண்டு
 மாகுரை வேரறுத்தும்
 வடமே ருவைச்சுழ வந்துமெதிர் காணுது
 வாயிரக் கமையாதுபோய்க்
 கூறௌக்க கனசக்ர வாளம் பிளங்துமக்
 கோபமா ருதுமீதிற்
 கொண்டலை யெரித்தண்ட கூடங்கி ரித்தண்ட
 கூடப் புறப்புனலையும்
 சேறௌப் பருகித் திரும்புங்கை வடி வேல
 சிறுதே ருருட்டியருளே
 செய்கையாய்சரவணப் பொய்கையாய்தோகையாய்
 சிறுதே ருருட்டியருளே. 5

வைவத் துரந்தாடு முரக்க்கு லேசன்மகன்
 மகனாகு மொருதொண்டைமான்
 வாரிதித் திரைங்கு மன்னன் பெரும்பேர்
 வரம்பெற்ற வொற்றிகொண்டான்
 சைவத் தவப்பயனை யொத்தவன் வழிவந்த
 தனையன் கழுக்குன்றனும்
 தக்க செம்பியவளவன் வங்துனக்காலயம்
 சகலமும் தந்ததற்பின்
 பெளவத் தலத்தெழு சகாத்தமோ ராயிரத்
 தொருநாலு நூற்றின்மேலும்
 பயிலுநாற் பத்துழு வருடமாம் விடுவருட
 மகரம்ப குத்ததிருநாள்
 தெய்வத் திருத்தே ருருட்டியது போலவிச்
 சிறுதே ருருட்டியருளே
 செய்கையாய்சரவணப் பொய்கையாய்தோகையாய்
 சிறுதே ருருட்டியருளே.

6

மருத்தோய் சுருப்பொலி கலித்தகற் பகமாலை
 மவவித் தலைத்தேவரும்
 மாதவர் களுஞ்சிறை புக்கடிக் கடிமுன்
 முறையிட்ட பொழுதுமுழுதும்
 பெருத்தேர் துரக்கும் பிரானே வலிற்கைலை
 பிரிதங்து தென்புலம்போய்ப்
 பேரிட்ட சூரைனப் பாரிடத் தானைப்
 பெருங்கடற் கொண்டுபொருநாள்
 குருத்தேர் மதிக்கின்ற கோட்டுமல கோட்டுடைக்
 குருகின் பெயர்க்குன்றமும்
 குவலையத் தாழியுங் தூளேழுப் பத்துமா
 ருதமுழுட் கோல்க்கடாவும்

திருத்தே ருருட்டியது கண்டிலார் காணவிச்
 சிறுதே ருருட்டியருளே
 செய்கையாய்சரவணப் பொய்கையாய்தோகையாய்
 சிறுதே ருருட்டியருளே. 7

துய்யசெங் கோடையும் பழனியுஞ் தணிகையுஞ்
 சுற்றிய விடைக்கழியுமற்
 சொல்லிய விராலியுஞ் சிகரமுஞ் சகரர்கைத்
 தொடுகெடற் குழுமீழுத்
 தையதென் கதிர்காம மென்னுமலை முதலாய
 தாகத் திருப்புகழூனை
 அருணகிரி நாதன்பு கழுந்தபல மாலையும்
 அறிவருள மிக்கதமிழால்
 வையக மதிக்கும் பரங்குன்றமுஞ் செந்தில்
 வந்தசீ ரலைவாயுநீர்

வளவயற் றிருவாவி னன்குடியு மேரகமும்

மருவுகுன் றுதொருடலும்

செய்ய பழமுதிர் சோலைமலையு நிலையாயவா
 சிறுதே ருருட்டியருளே

செய்கையாய்சரவணப் பொய்கையாய்தோகையாய்
 சிறுதே ருருட்டியருளே. 8

வேறு

வீடாம ரப்பெரிய கோடாட முப்பொழுதும்
 வீழ்மாம் பழத்தினமுதோ
 வீருலு யிர்க்குலமி ரூலாமி னத்தைமன
 விழைவோ டலைத்தமழையோ
 ஓடாவ யப்பகடு கோடாயி ரத்தினாடி
 யொழியா தொழுக்குமதமோ
 ஓராயி ரத்துறையி னராத னைக்குறவர்
 ஓழியா வளக்குருதியோ

நாடாவி கற்பவினை யாடாமு கத்தினிய
 ந ருஙாக முற்றநறவோ
 நானுவி தத்தருவி தாஞுமெ னப்பரவி
 நதிகோடி யிற்பொருதுபாய்
 சேடாச லத்தகிரி யூடாத ரிக்குமுகில்
 சிறுதே ருருட்டியருளே
 சேழூர தத்துபரி மாழூர சத்திதர
 சிறுதே ருருட்டியருளே.

9

வாயே மலர்க்குமுத மாயே சிவப்பொழுகு
 மறையே மணக்குமிறையே
 வானு று மக்கடவுண் மீனு று முத்தமுலை
 வயன் மேல் விளைத்தபயிரே..
 போயே கதிக்கணுகு தூயார் பிறப்பிரவு
 பொரவே யுதித்தகதிரே
 போகாலை யத்தமரர் மாகால்வ ளைத்தத்தை
 புதிதேது மித்தவரமே
 சாயேமெ னப்பொருத மாயாவி தத்தவுணர்
 தமதா ருயிர்க்குநமனே
 தாராத ரப்புரவி வீராக ரக்குலிசா
 தருவாழ வைத்தகுருவே
 சேயேயே னக்கினிய தாயேய ருத்திகொடு
 சிறுதே ருருட்டியருளே
 சேழூர தத்துபரி மாழூர சத்திதர
 சிறுதே ருருட்டியருளே.

10

சிறுதேர்ப்பருவம் முற்றிற்று.

ஆகச்செய்யுள் 101

சேழூர முருகன் பிளைத்தமிழ் ரட்சந்தது.

—

கிவமயம்
திருச்சிற்றம்பலம்

எழுத்தி னவ்வுயி ரெண்ன சிறைந்தனாய்
முழுத்த பேரநி வாய்முத லாகிய
வழுத்து சீர்த்தித் தணிகை மணுளைன
அழுத்து முள்ளத் தவர்க்கஞு ரில்லையே.

—கவிரா சங்ஸ பூா கச்சியப்பழனிவர்.

குறிப்புரை முதலியன்

விதாயகர்வணக்கம் :

பேறு ஆய - முத்திப்பயனுகிய. கீரன் - நக்கீர தேவர். முருகாறு - திருமுருகாற்றுப்படை. பெருகு ஆறு - பெருக்கெநுத்தோடும் ஆறுபோல்வதாகிய நூல் என்க. பேர் அருணகிரி - பெருமையுடைய அருணகிரிநாதர். அவத்து உறும் ஆசை - வீணைகிய ஆசை. ஏறு ஆய வாகனக் கடவுள் - இடபவாக னத்தையுடைய சிவபெருமான். மைந்தன் - குமாரன். செய்கை - சேழூர்; மருஷ. பிள்ளையங் கவிதைநூல் - பிள்ளைத்தமிழ். தொழுமாறு - தொழும்படி. ஆயிரத்துமுகம் உடையது கங்கை. கங்காநதிக்கு ஆயிர முகம் இருப்பதாகக் கூறுதல் மரபு. இதனே, ‘கங்கை துறைகொ ளாயிர முகமும் சுழல்’ (கல்லாடம்); “ஆயிர முகத்து நதி பாலனும்” (வேளைக்காரன் வகுப்பு); “ஆயிர முகக் கங்கை” (முத்துக்குமார - பிள்ளை) காண்க. பின் இரண்டடிகளில் பாரதத்தை வியாசர்சொல்ல மகாமேருமலையில் விநாயகர் மருப்பால் எழுதிய வரலாறு குறிக்கப்பட்டுள்ளது. பந்த வேதம் - சாகைகளையுடைய வேதம் என்றபடி. இலக்கத்து இருபத்தையாயிரம் சுலோகம் பாரதம் என்பர். மருப்பு நுதியால் என மாறுக. வாரணம் -

யானைமுகக்கடவுள். நூபுரம் - காலணி. பாரதத் தைக் கொம்பின் நூணியால் எழுதிய வரலாறுகள்: “நீடாழியுலகத்து மறைநாலொடைந்தென்று” என்னும் வில்லிபாரதக் காப்பாலும், அருணைக் கலம் பகத்துக் காப்புச் செய்யுளானும் அறிக.

1. காப்புப்பருவம்:

1. உயிர்த்துடையாள் - பெற்றுள்ள நாயகி, முலைத்தலை: தலை ஏழனுருபு. குருந்து - குருத்து; ஈண்டுக் குழந்தைப்பருவத்தை. குருந்து திலகம் ஆர்கடம்பு அரசு என மரப்பெயர்கள் தொனிப்பது காண்க. விலகும் - விட்டுவிட்டுப்பிரகாசிக்கும். கமலை - இலக்குமிதேவி. பரிதி - சூரியன்போலும் சக்கரப் படை. மதி - சந்திரன்போலும் சங்கம். பரிதி, மதி: உவமவாகுபெயர். பல கம் ஆர் - பல தலைகள் பொருந்திய: ஆயிரந்தலை என்றபடி. படி - பூமி. பாப்பு அமளி - சேடசயனம். பாப்பு: வலித்தல். அமளி - படுக்கை. விழிவளரும் - யோக நித்திரை செய்தருளும். கார்க்கடல்மேனி - கரிய கடல்போலும் திருமேனி.

முடிபு: குருந்தை, அரசை, தெய்வசிகாமணியைக் கார்க்கடல் மேனியன் புரக்க.

2. கடம்பன் - கடப்பமலர்மாலையையுடையவன். புங்கவர் - தேவர். போர் - யுத்தம். கஞ்சன் - (கரமாகிய) தாமரைமலரை உடையவன். கானுறு - காட்டாறு; கான் நாறு எனப் பிரித்தும் பொருள்கொள்ளலாம். கயற்பா-கயல்மீன்களின்பரப்பு. குரம்பு - வரம்பு; கரை.

பாலி - பாலாறு. திருத்தாதை - தமப்பனகீய சிவ பெருமான்.

முடிபு : திருத்தாதை கடம்பன்றனே, கஞ்சனை, பரங்குன்றனே, பால்வாயனை, கந்தனை அளித்தானும்.

3. மகரம் - சூழமீன். சத்தி - வேலாயுதம். வட வரை - மேருமலை; இமயம் எனினுமாம். நீபன் - கடப்ப மாலையை யுடையவன். இறையவர் பொருள் - இறையனார் களவியல். அகிலம் - எல்லாம். அனலி - அக்கினி. சுவாகாதேவியினிடத்து ஒரு கற்பத்தில் தோன்றியவர் எனக் குறித்தபடி. கிரி விலின் வலவர் - மேருவில்லை வளைத்த வல்லவர்: சிவபெருமான். மூளி - அக்கினி:

முடிபு : வீரனை மார்பனை அறுமுகனை நீபனை தூயனை மூலனை சூமாரனை நேயனை மகனை மருகனை ஆள்பவன் முத்துவாளியே.

4. முதிய - பழமையான. திரிபுவன பதவி - சுவர்க்க மத்திய பாதலங்கள். முனிவர் - கடில முனிவர். முனிவின் - கோபத்தினால். எரி சகரர் - எரிந்து சாம்பலான சகரர்கள். விளையாட்டாக உமா தேவியார் ஒருகாலத்துச் சிவபெருமான் திருக்கண்களை இருகரங்களாலும் பொத்த, அதனால் உலக முழுவதும் இருளால் மூடி நித்தியகன்மங்களினின் றுயாவரும் தவிர, இறைவர் தமது நெற்றிக்கண்ணைத் திறக்கவே அச்சத்தால் அம்மையார் திருக்கரத்து னின் றுவழிந்த வியர்வை நீரே கங்கையாகப் பரவி ஓடியது என்பது கந்தபுராண வரலாறு ஆகவின், வியர்வில் ஒவிகெழப் பூத்தவன் என்றார். இமகிரி -

இமயமலை. சதம் ஒருபது இலகு முகம் - ஆயிரமுகம்: இதனை விநாயகர் காப்பிலும் கூறியமை காண்க.

குழகர் - சிவபெருமான். சடில குல மாவலி - சிறந்த சடாமகுடத்தில். பதம் - திருவடிகள். விதி - பிரமன். விறல் - வலிமை. சிறுத்தாக்கன் - குட்டியருளியவன். உடுமகளிர் அறுவர் - கார்த்திகைப் பெண்கள் அறுவர். உவரி - கடல். வெயிலின் - சூரியனைப் போல; இன் உவமவுருபு. முருகவேள் மயிலின்மிசை விளங்கும் காட்சி கடலின்மிசை உதயசூரியன் எழுந்ததைப் போன்றது. “பலர்புகழ் ஞாயிறு கடற்கண்டாங்கு...” (திருமுருகு) விமலர் - மலரகிதாகிய சிவபெருமான். ஒரு மொழி - பிரணவம். “மட்டவிழும், பொன்னங்கடுக்கைப் புரிசடையோன் போற்றிசைப்ப, முன்னம் பிரமமொழிந்தோனே” (கந்தர்கவிவெண்பா) தமிழ்த்தாக்கு - தமிழ்ப்பாட்டாகிய திருப்புகழ். வளவனகர் - சேழர்.

முடிபு: முருகனைக் காக்க அரசிபதம் எடுத்தேத்துதும்.

5. மருவரு - மணம் மிகும். சுருப்பு ஓலி - வண்டுகளின் ஓலி. சுருப்பு: வலித்தல். கலித்த - தழைத்த. சிபன் - கடப்பமலர்மாலையை அணிந்தவன். வடபகிரதி - வடக்கண் உள்ள கங்கையாறு. கொடி - கொடிபேரன்றவன். ஆகாரன் - திருவுருவத்தையுடையான். வரை பக - கிரங்குசமலை பிளக்க. மகிதலம் - உலகம். மாங்கனியைப்பெற உலகத்தை ஒரு நோடியில் வலம்வந்தமை இதில் குறிக்கப்பட்டது.

பணிக்குலம் - பாம்புக் கூட்டம். அலைத்த - வருத்திய. போர் மா - போரைச்செய்யும் மயிலூர்தி. விபுதர் - தேவர். பூதேசன் - பூதங்கட்குத் தலைவன். விதி - பிரமன். இரணிய பொருப்பு - பொன்மலை: மேரு. மேருவில் பாரதக்கை எழுதிய வரலாறு முன்னும் குறித்தார். பவளமலைபோலும் ஒளிவிசும் திருமேனியையுடையான். பால்போலும் வெள்ளிய மோதகத்தையுடையான். அளகை - குபேரபட்டனம். கனகப்பதி - பொன்னுலகம். நினைத்தது முடித்த யானை - சித்தி விநாயகர்.

முடிபு: கோமான் மகன், மூடிகன், பாரதன், மேனியன், மோதகன், யானை, காவலன் தனிபுரக்கும் என்க.

6. ஆலை - கரும்பாட்டும் இயந்திரங்கள். பொய்யா மொழி - பொய்யாமொழிப் புலவர். மலர்க்கமலம் - கமலமலர். கமலம் ஆட்டி - நீராட்டி: கமலம் - நீர்.

முடிபு: கமலம் ஆட்டி, கார்த்திகைப் பாலூரட்டி, அம்புவியும் காட்டி, சுரும்பு ஓட்டி வளர்த்த சரவணம் அரசைக் குருந்தைப் புரக்க. அரசு, குருந்து என மரப்பெயர் தொனித்தல் காண்க. காலை, கடும்பகல், மாலை, வைகறை ஆகிய சிறுபொழுதுகள் வந்தன.

7. வஞ்சகர் அகம் - வஞ்சனையுடையார் நெஞ்சம். நிமலர் - சிவபிரான். கமலர் - பிரமர். நீப மாலிகை - கடப்பமலர்மாலை. தூரளம் - முத்து. வாள்நகைத் தோகையாகிய வள்ளிபாகனை என்க. தோகைக்கும் வள்ளிக்கும் பாகனை எனவுமாம். தோகை - மாலில் போலும் சாயலையுடைய தெய்வயானையம்மை. நாக

கங்கணம் - பாம்பாகிய கங்கணம். ஞாளி - நாய். சுவலயப்பிதா - பிரமன். தலைக்கலம் - தலையாகிய பாத்திரம்: பிரமகபாலம். இடுத்துடிக் குரல் - இடுயினது ஓலியினையுடைய உடுக்கையின் ஒலி. கலை துறந்த - ஆடையில்லாத. மருங்கு - இடுப்பு. கரிய கஞ்சகம் - திருமாலின் தோலாகிய சட்டை.

முடிபு: கஞ்சகக்கடவுளே மைந்தனை, வைப்ப வனை, மாலிகையனை, பாகனை, ஆள்பவனை ஆள்பவன்.

8. ஏடு - இதழ். உடு - நட்சத்திரம். மடவார் - பெண்கள். உடுமாமடவார் - கார்த்திகைப் பெண்கள். ஒரு இராசிக்கு இரண்டேகால் நட்சத்திரம் வீதம் கொள்க. அசுபதி 4, பரணி 4, கார்த்திகை 1 கால் மேடராசி; கார்த்திகை 3, ரோகணி 4, மிருகசீரிடம் 2 கால் இடபராசி என்னும் முறையில் காண்க.

முடிபு: உடுமாமடவார் ஈந்து இனிதிருப்பார், வகுப்பார், கொடுப்பார், புயனைப் புரப்பார்.

10. கடுத்த - ஒப்பாகிய. கடம் - மதசலம். அயிராவத்தன் - இந்திரன். முதற்பதவி - முதலாக வள்ள பதவிகள். மறம் - வீரம். எண்கணன் - பிரமன். ஒரெழுத்து - பிரணவம். பிரணவப்பொருள் கேட்கும் முறையைச் சிவபெருமானே ஆன்மாக்கன்பொருட்டுக் காட்டியருளினன் என்க. வேலுஇலையில் தழைத்தெழு கற்பகம் என்றது ஒரு நயம். வேல், கற்பகம் மரப்பெயர்.

முடிபு: ஒரெழுத்தின் பொருள் தெய்வமுனையை, கற்பகத்தை, வாகனனைப் புரக்க.

2. செங்கிரைப்பருவம்:

1. வேய் - மூங்கில். வெற்பு - மலை. வீழ்கிண்ற - விரும்புகிண்ற. வெள்ளம் - நீர். வேரி தமாலம் - வாசனையுடைய பச்சிலை மரம். சாரல் கலங்கு அருவி - சாரலினிடத்திலே கலங்குகிண்ற அருவி என்க. வச்சிரக்குவை - வைரமணியின் குவியல். உழுவை - புலி. மரை - மான்வகையில் ஒன்று. இரலை - மான். அரி - சிங்கம். வழுவை - யானை. வருடை - ஆடு. தூய் - தூவுதலைச்செய்து. ஆறும் மூன்றும் ஆம் - ஒன்பது வகை இரத்தினங்களாகிய. உதகிப் பெருக்கு - சமுத்திர வளப்பம். துரக்கும் - ஓட்டுகிண்ற. சுரிமுகம் - சங்கு. திரை - அலை. கரைப்புறம் - கரையினிடம்: புறம் ஏழுனுருபு. சேயாறு, பாலாறு என்பன நதிகள். கேழுரம் - வாகுவலயம்.

முடிபு : மேகத்து வாய் வெள்ளம், பரந்து, திளைத்து, புதைத்துச் சிதைத்துச் சுமந்து, வழி(யே) போய்த் துரக்கும் பெருக்கம் இது எனப் பெருகும் சேயாறு பாலாறு செறி வளநாட செங்கிரை யாடியருள்.

2. இந்து ஊர் வரை - சந்திரன் ஊர்ந்து செல் லும் மலை. கலோலம் - கடற் பெருந்திரை. எதிரும் - எதிர்ந்துசெல்லும். திமிங்கிலகிலம் - திமிங்கிலத்தை யும் விழுங்கும் மீன். இகவி - மாறுபட்டு. பொர - போர் செய்ய. கொந்து - கொத்து. மவுலி - கிரீடம். குரைப்பு - ஓலி. வெடிதர - வெடிக்கும்படி. நினைச்சுறவு - கொழுப்பை உடைய சுருமீன். நந்து - சங்குகள். அகில் - அகிற்கட்டை. சந்தனப்பிளவு - சந்தனமரத் துண்டு. பவளக்குவால் - பவளக் குவியல். நித்திலம் -

முத்து. இப்பி - முத்துச்சிப்பி. நரலை - கடல். திருவாவினன்குடி - பழகி: திரு ஆ இனன் குடி - இலக்குமி, காமதேனு, சூரியன் இவர் பூசித்த தலமாதலின் அப்பெயர்த்து.

முடிபு: வரைக்குழாம் எதிர்கிண்றது என்ன எதிரும் திமிங்கிலம் திமிங்கிலகிலம் போதலும், குரைப்பென வெடிதர, சுறவெலாம் ஏற, ஓடும் செந்தூர! பெயரூர! செங்கிரையாடியருள்.

3. சதகோடி - நூறு முனைகளோடுகூடிய வச்சிராயுத்தையுடைய இந்திரன்; அன்மொழித்தொகை. கற்பகாடவி - கற்பகச்சோலை. அடவி - காடு. பிணங்கும் - மாறுபடும். ஆரம் - சந்தனம். பனிச்சாரல் வாய் - குளிர்ந்த சாரவினிடத்து. அலைக்கு ஓடு - கடலுக்கு ஓடுகின்ற. பொரு உந்தி - மோதிச்செல்லும் ஆறு. கிராதர் - வேடர். அரிவையர் குழாம் - பெண்களின் கூட்டம். கலைக்கோடும் - பிறைச்சங்திரனுகியகோம்பும். முக்கட அசலக் கோடும் - மும்மதங்களையுடைய மலைபோலும் யானையினது கொம்பும். சிலைக்கோடு - மலைச்சிகரம். செங்கோடை - திருச்செங்கோடு என்னும் தலம்.

முடிபு: சாரல்வாய் உந்திதிரிய, திரிதர, புரக்க, அனிமும் தாரை பொங்கி இழிந்து ஓடு செங்கோடை.

4. மகோத்தி - கடல். புரிசை - மதில். மேகத்துவாகனன் - இந்திரன். புதல்வன் - மகனுகிய சயந்தன். காவலன் - சூரபன்மன். கடைக்காலை வேலை - ஊழிக்

காலத்து உண்டாம் பிரளியம். கரித்தேவி - தெய்வ யானையம்மையார். ஆறு மீடப் பூவையர் - கார்த்தி கைப் பெண்கள் அறுவர். புனற் கொழுந்து - வாழுறல்.

முடிபு : திறப்ப, திறப்ப, திறப்ப வேலை எழுநாள் புணர்முலையும் படாமுலையும் திறப்ப ஒழுகு, வாய் திறந்தழும் மதலாய்.

5. கறைஅடி - உரல்போன்ற கால். உடு - விண் மீன். கார் அரா - ஆதிசேடன். தறை (தரை) - பூமி. தெருமர - சுழல. சக்ரபூதரம் - சக்ரவாளகிரி. தமரம் - ஒலி. மூது அண்டக்கடாகங்கள் தப்ப என்க. தயித் தியர் - இராக்கதர். தருக்கு - செருக்கு. சிகழிகை - மாலை. சசி நாயகன் - இந்திரன். சசி - இந்திராணி. கவிர நிற நவிரம் - முன்னுமூருக்கம்பூவை ஒத்த நிறத்தையுடைய உச்சி. கவிர - முன்னு மூருக்கை. நவிரம் - உச்சி.

முடிபு : திடுக்கிட, கிழிய, கலங்க, உதிர, சுழல, பெயர, தெருமர, நெனிய, தப்ப, இரைதர, பதம்பெற, சிறையடித்துக் கூடு சேவற்கு இறைவ.

6. புனி - பூமி. சடரம் - வயிறு. நாடிப்புலத் தாமரை - உந்தித்தாமரை. தலைமகன் - திருமால். தனிப்பரம்பொருள் - ஓப்பற்ற மேலான பிரணவப் பொருள். கடலே குடித்தோர் - அகத்திய முனிவர். கடுவேவுடித்தோர் - சிவபிரான். கடு - ஆலகாலவிடம்.

7. அக்கு - எலும்புமாலை. நச்ச அரா - நஞ்சை யுடைய பாம்பு. மிடற்று ஆலம் - கண்டத்திலே

பொருந்திய ஆலகாலம். ஆறு - கங்கை நதி. மதிக் கூறு - பிறைச்சங்திரன். தோட்டுக்கடி - தோடாகிய ஆபரணம். தோட்டுக்கு அடி - தோட்டினேச் செருகு வதற்கு. அடி - பாதம். நளினம் - தாமரை. ந(வ)வி - மான். நவியம் - மழு. நால் அடி துடி - தொங்கும் அடியினையுடைய உடுக்கை. கொடுவரி - புலி. வாதாடு - காளியுடன் சண்டதாண்டவம் செய்தற்கு.

8. மேதி - எருமை. கடைசியர் - உழுத்திகள். கடையர் - உழவர், மள்ளர். கம்பு ஆயம் - சங்குக் கூட்டங்கள். அறுபது ஞிமிறுகள் - ஆறுகால்களையுடைய வண்டுகள். சகரர் கைதொடும் மடு - சரகரம்; கடல். வாவி - குளம். திரைசையர் - சோழர்.

9. குவை தரு துகிர் - குவியலாகப் பொருந்திய பவளம்; குமரவேள் செந்திறமேனியுடையவர். குன்று ஏய் நம் குழகர் - கயிலைமலையின்கண் வீற்றிருந்தருஞம் சிவபெருமான். கன்று ஏய் அம் சுவை தரு மழலை என்க. தொடு பரிபுரம் - அணியப்பெற்ற சிலம்பு. பண்டு அவை தரும் முனிவரும். சிவை - உமா தேவியார். அமுது அலை எறி.

முடிபு: குன்றே! கன்றே! எந்தாய்! வந்தாய்! நின்றூய்! வாயா.

10. உடுகுலம் டு, முகில் கா. உடு - நட்சத்திரம். முகில் - மேகம். கா - சோலை. அளி - வண்டு. சத தளமலர் - நூற்றிதழ்த் தாமரை.

3. தாஸ்ப்பருவம்:

1. பரவை - கடல். இதழி - கொன்றை. சிகரம் - உச்சி. திகிரிக்கிரி - சக்கரவாளகிரி. திசையிற்கிரி -

எண்டிக்கிலும் உள்ள மலைகள். இரிய - கெட்டோட. சேடர் - ஆதிசேடன். படாடவி - படக்காடு; என்பது ஆயிரங்தலைகளை. தகர - சிதைந்து கெடும்படி. தகரேறு - ஆட்டுக்கிடாய். சமரம் - போர்.

2. வாள் கண். சங்கு நெற்றி. கொடிவள்ளை காது. வள்ளப்பவளம் வாய். வால்வளை கழுத்து. கிளை (மூங்கில்) தோள். குரும்பை தனம். வடம் (ஆலிலை) வயிறு. படம் அல்குல். தூசு ஆளும் கொம்பு - ஆடை அணிந்த இடை. அரம்பை (வாழை) தொடை. அலவன் (ஞன்டு) முழந்தாள். அம்புயம் (தாமரை) கரம், தாள். கனல் ஒறும் என்பு - மயிலாப்பூரில் ஏலும்பைப் பெண்ணூக்கிய வரலாறு சிந்திக்கத்தக்கது. மகன்மைநோக்கி ஞான சம்பந்தப் பிள்ளையாரை முருகவேளாகக் கூறினர். கவி - பூம்பாவைத் திருப்பதிகம். தொங்கல் - மாலை. தொடி - தோள்வளை. சிறுமுறுவல் - புன்சிரிப்பு; மந்தகாசம். அரைவடம் - அரைஞான்.

3. துயில் - தூக்கம். பெடை - அன்னப்பேடு. ஒருவி - சீங்கி. மறுகு - தெரு. கஞல - நெருங்க. கழனித்தலை - வயலில்; தலை ஏழனுருபு. களி அன்னம் - களிப்பையுடைய ஆண் அன்னம். வாலைக் கமலத்தவர் - பாலப் பருவத்தையுடைய இலக்குமி தேவியும், சரஸ்வதிதேவியும். அறச்சாலைத் தலைவி - காஞ்சியில் முப்பத்திரண்டு அறங்களையும் வளர்த்த உமாதேவியார்.

4. பகிரதி - கங்கை: ஆயிரமுகக் கங்கையாகவின் செவ்விமுகப் பனிமதி மண்டலம் ஆயிரம் என்றார்.

கொண்டல் - மேகம். தாய் ஆறும் என்றது கார்த் திகைப் பெண்கள் அறுவரை..

5. கைத்தடி - சிறுகோல். உறி - உறியின்கண் ஆய்ச்சியர் வைத்துள்ள. புரைக்கால் வழி - துளையின் வழியே. ககனம் - ஆகாயம். குழுதம் - செவ்வல்லி மலர். கோவியர் - இடைப்பெண்கள். இரு காவி - இரண்டு நிலோற்பலம் போன்ற கண்கள்; உவமையாகுபெயர். அடிபட்டவர் - கண்ணபிரானுகிய திருமால். தங்கை - உமாதேவியார். சூயம் - தனம். மாறு அடிபட்டவர் - பாண்டியன் கைப்பிரம்பால் அடியுண்ட சிவபெருமான். தத்து அடி - தவழ்ந்து செல்லும் திருவடி.

6. ஈர மனத்தவர் - அன்புள்ள உள்ளத்தவர். ஏமபுரம் - பொன்னுலகம்: ஏமம் - பொன். ஆனாமே - அழியாமல். சூர் - சூரபன்மன். சோரி - சூருதி. நாகு - சங்கு. ஊர் - ஊர்ந்துசெல்லும். ஆரம் - முத்து. கழி - உப்பங்கழி; சேழுர் கடலையடுத்ததாகவின். நோய்வாய் எனவும் பாடம்.

7. கரண் - கரதூணர்களுள் ஒருவன். இவன் விசிரவச பூனிவன் புத்திரன். சூர்ப்பனகை ஏவலால் காட்டில் இராமலக்குமணரை எதிர்த்து இறந்தவன். திரிசிரன் என்பவனும் இவனுடைய சகோதரனே. தோள் - வெற்பு. இருபானுன் ஆனஞ் - இராவணன். மான் ஆனஞ் - மாயமானுகிய மாரிசன். வேலை உரம் - கடவின் நடுவிடம். கோல் - அம்பு. சாறு - கருப்பஞ்சாறு. ஆலை - கரும்புயங்திரம்.

8. வருணனுக்கு உலகம் - கடல். கயல் களித்து உகளா: உகளா - புரள். வய மருப்பு - வலிமையுள்ள

கோம்பு. கருண முக்கரடம் - கண்ணமதமுதலிய மூன்று மதச்சுவடுகள். கரட - மதச்சுவட்டினையுடைய. கதலி - வாழை. பல குவை - பல குவியல்கள். அன்று - சேறு. துவைத்து - மிதித்து. தருணம் - இளமைப் பருவம். சயில் புத்திரி - மலைமகளாகிய உமாதேவி யார். சலதி வட்டம் - கடல்சூழ்ந்த உலகம். நெட்ட வணர் - மிக்க அசரர். அருண அ பரிதி - மிக்க சிவப்பையுடைய ஆழகிய சூரியன்.

9. மடு உழக்குவன எனப் பாடம் திருத்துக. வளை - சங்கு. வளி - காற்று. தொடை - மாலீ. ஏழிலி - மேகம். கழுகு - பாக்குமரம். அளகை - குபேரனது நகரம்.

முடிபு: முட்டுவன நெருக்குவன உழக்குவன கலக்குவன வணக்குவன தூரத்துவன ஏற்றுவன எழுப்புவன விழுத்துவன வெருட்டுவன தத்துவன இறக்குவன எட்டுவன ஓலக்குவன மொத்துவன ஆகிய சேல்.

10. ரவிக்கிரணம் - சூரியகிரணம்; இனமரப் பொழில். பமரவர்க்கம் - வண்டுகளின் கூட்டம், பமரம் - பிரமரம் என்பதன் மருஷ. மலகரி: இது தேவ ராகம் முப்பத்திரண்டனுள் ஒன்று. உரகபடம் - ஆதி சேடனுடைய படம். தமரம் - ஒலி. பஞ்சர் - பள்ளம். சுரிமுகம் - சுரிந்த முகம். தரளம் - முத்து. எக்கர் - குவியல்

4. சப்பாணிப்பருவம்:

1. பணிராச ராசன் - ஆதிசேடன். மகுடப் பங்தி - மகுடங்களின் வரிசை; அவை ஆயிரம். திசைசத் தந்தி - திக்கு யானைகள். பருப்பதம் - மலீ. சூர்

அங்கமாகிய மா. ஆழி - சூரியன். வரைக்கு அரசு - இமயமலை யரையன். ஆயிர முகப்பாணி - ஆயிர முகங்களையுடைய கங்கை. பாணி - நீர். சூலப்பாணி - சிவபெருமான். உவகை குமார. கரகபாணி - பிரமன். கரகம் - கமண்டலம். பாணி - கை. 'முன் கரக பாணிக்கு முடியுடையப் புடைக்கும் வீரன்' என்றது “படைப்போன், அகந்தையுரைப்பமறை யாதியெழுத் தொன், றுகந்த பிரணவத்தின் உண்மை - புகன்றிலை யால், சிட்டித் தொழிலதனைச் செய்வதெங்குங்கள் என்றுமுனம், குட்டிச் சிறையிருத்தும் கோமானே” (கந்தர்கவிவெண்பா) என்பதை கிணைப்பிக்கின்றது. சாரங்கபாணி - திருமால். சாரங்கம் - வில். சத்தி - வேலாயுதம். சேவல்பாணி - குக்குடத்துவசமேமந்திய கரம்.

2. வங்கம் - மரக்கலம். மானின் கனிக்கு ஆவலாய். துங்கம் - தூய்மை. திருக்கூடல்ஆடு இறைவனூர் - நான்மாடக்கூடலாகிய மதுரையில் கான்மாறி யாடிய தமிழ்ச்சொக்கேசர். அவர் சொற்ற பொருளிலக்கணம் இறையனூர் களவியல். துறை - அகப்பொருட்டுறைகள். புலமைத்தலைவர் என்றது முருக வேளின் அம்சாவதாரமாகவுள்ள உருத்திரசன்மரை. ஏழேழில் நன்மை உரை - நாற்பத்தொன்பதின்மர் செய்தவரைகளில் சிறந்தவுரை.

3. வெண்தரள் பந்தி-வெள்ளிய முத்து வரிசை. பெருமுத்து உகுத்த வெண்சங்கு. கவிழ்த்தபரிசில் - கவிழ்த்த தன்மைபோல. துரக்கின்ற - செலுத்துகின்ற. கொள்ளோக்குளம் - மிக்க ஸீர்விலை. கருப்படவி - கருப்பஞ்சோலை. சாலி - நெல். தாழை - தென்னை.

4. பரவை - கடல். கலாபம் - தோகை. நின்று அகவி. நேமிவாளவட்டம் - சக்கரவாளகிரி. நாகம் எட்டு - அட்டவெற்புகள். நாகம் - மலை. மதஙாகம் - திக்கு யானைகள். பண்மயுலி நாகம் - பாம்பு; அட்டமா நாகங்கள். ‘நாகம் விண் குரங்கு புன்னை நற்றூசு மலை பாம்பு யானை’ என்பது நிகண்டு. முதுகிட - புற முதுகிட்டோட. சாபத்தொடு எழுகின்ற கொண்டல் - இந்திரவில்லோடு தோன்றும் மேகம். ஸிழலே கவிப் பக் கலாபம் பரப்பி, அகவி, வாய்க்கொண்டு, முதுகிட உதிர உதறியும் கொண்டலீக்கண்டு தாளவட்டமிடும் மாழுரம் என்க. கொண்டல் - மேகம். மாழுரம் - மயில். அகவி - கூத்தாடி. மயில் கொண்டலீக்கண்டு நடித் தலை, ஸ்ரீ மாதவச் சிவஞான யோகிகள் “என்னை யூர்ந் தருள் சுடர்வடி யிலையவேற் பெருமான், தன்னை நன்மரு கெனப்படைத் தவன்றன தூர்தி, அன்ன தாமெனும் கேண்மையான் அளிமுகிற குழாத்தைதக், கன்னி மாமயில் காண்டொறும் களிசிறந் தகவும்” எனக் காஞ்சிப்புராணத்தில் அருளினர்.

5. பரவர் - மீன்பிடிப்போர். உவரி - கடல். ஊருழை: உழை ஏழனுருபு. கரைத்தலை: தலை ஏழ ஊருபு. அந்தி - மாலைப்பொழுது. கப்பு - கிளை. முத்துப்போன்ற அரும்பினையுடைய. கைதை-தாழை. எங்கள் மகவு உங்கள்கை அடைக்கலம். மெய் - உடம்பு. பாணி மஞ்சனம் - திருமஞ்சனம். பரவர் பேதையர், அடைக்கலம் ஆகையால் மஞ்சனம் இடு மின் வெண்ணீறு இடுமின் னிலக்காப்பு இடுமின் முத்தம் கொடுமின் எதிருமின் அழைமின் கொட்டு மின் எனும் செய்கை. னிலக்காப்பு - னிலப்பொட்டு.

பரவர் பேதையர் சூழவியைப் பாராட்டுதல் இந்நாளில் நம் பேதையர் கிங்திக்கத்தக்கது.

6. மதகின்கண் ஓடி. கண்டல் - தாழை. தண்டலை எனப் பாடங்கொண்டு சோலை எனப் பொருள் கூறினுமாம். கனவி - அக்கினி, “தீக்கடவுள், சீதுப் பகோதிக்கே சென்றுய்ப்பப் - போதொருசற், றன்ன வரும் கொண்டமைதற் காற்றுள் சரவணத்தில், சென்னியிற் கொண்டுய்ப்பத் திருவருவாய்” (கந்தர் கவிவெண்பா) என்பது இப்பகுதியை உணர்த்தும், கண்டல் நெய்தல் நிலத்தும், தண்டலை மருத நிலத்தும் எனக்கொள்க. பதம் - வேத உறுப்பு. பசுந் தாமரைத் தொட்டில் - இளங்தாமரை மலராகிய தொட்டில். சத்தோடி பானு - நூறுகோடி சூரியர்.

7. பெளவும் - கடல். கடலோடு கலவாதது வைகைநதி. கவுரியன் - பாண்டியன், முனிவு - கோபம். கடு - நஞ்சு. காயத்துளார் - உயிர். காயம் - உடம்பு. வேம் என்பினுக்கும். சுருதி அடவி - திருமறைக்காடு. திருஞானசம்பந்தமூர்த்திநாயனர் அருளிய அற்புதச் செயல்களை முருகவேள்மேல் ஏற்றிக்கூறினார். இவ்வாசிரியர் கருத்து முருகக்கடவுளின் அவதாரமே திருஞானசம்பந்தர் என்பது. “பெம்மான் முருகன் பிறவான் இறவான்” என அருணகிரிநாதர் குறித்த வின் எவ்வாற்றினும் முருகக்கடவுள் ஞானசம்பந்தராகார். திருத்தொண்டர் புராணம் அருளிய சேக்கிழார் சுவாமிகள் யாண்டும் இவ்வாறு கூறுமையே சைவர்களுக்குரிய பெரும்பிரமாணமாம் என்க.

8. தரளம் - முத்து. முறுவல் - பல்: சிரிப்பு. சுதகம் - அழுததாரா. அகடு - வயிறு. பகடு - யானை.

பேய் - பூதகி. சிற்றிடையன் என்றது இடைக்குலத்து வளர்ந்த கண்ணபிரானோ.

9. சலதி - கடல். படி - பூமி. மறமகள் - வள்ளியம்மையார். கயமகள் - தெய்வயானையம்மையார். அசலப்புதல்வி - மலைமகளாகிய உமாதேவியார். நிறதர வட தரளம் - நல்ல நிறம்பொருந்திய மேலான முத்துவடம். நிருதர் - அரக்கர். கிரிவில் - மேருமலையாகிய வில். திகிரியன் - திருமால். குவிசன் - இந்திரன். இரணியகருப்பன் - பிரமன். சகரமடு - கடல்.

10. வளைபடு கடல் - சூழ்ந்த கடல், சங்குகள் தோன்றும் கடல். திசைமுகன் - பிரமன். அவன்மகன் - அகத்திய முனிவர். கலம் - மரக்கலம். கண்தாமரை. அளிகுலம் - வண்டுக்கூட்டம்.

5. முத்தப்பருவம் :

1. நத்து - சங்கு. தளவு - மூல்லை. கீரம் - பால். குந்தம் - குருந்தமரம். பொலிவாளாகிய சரசவதி. கொழுநன் - பிரமன். துளவக்கோ - திருமால். சூதம் - மாமரம். பொருவோன் - சூரபனமன்.

2. பழனம் - மருதங்கிலம். தளை-வயல். வெருண்டு - அஞ்சி. பணிலம் - சங்கு. தரளம் - முத்து. அனந்தற்கும் - ஆதிசேடனுக்கும். முராரி - திருமால்: முரன் என்னும் அசரனைக் கொன்றவன். முத்தேவர் - அயன் அரி உருத்திரன்.

3. தவளம் - வெண்மை. பாவாய் குமிலே கினியே கொடியே பணியே கண்மணியே பூவாய் என

இமயமலையரையன் புகழ். இளம்புதல்வி - பார்வதி தேவியார் (உமை). கருணையைன் - அருஞுக்கு இருப்பிடமாகவுள்ளவன். சுருதி - வேதம். மூவாழுதல் - அழியாத முதல்வனே.

4. குவடு பொர - மலை போர்செய்ய: மோத என்க. நிலத்து அகழி. நிற்றம் புலரி ஏழுப்பி - நாடோறும் விடியற்காலத்திலே ஏழுப்பி. நித்தம் என்பது நிற்றம் என எதுகைநோக்கி விண்றது. புரி - நகரம். புரிசை - மதில். ஆவணம் - கடைத்தெரு. காவணம் - நடைப்பந்தர். கரையேறிச் சங்கமெலாம் பிறங்கிட்டு அதிரும்.

5. குஞ்சரம் - யானை. நனை - அரும்பு. பொது - மலரும்பருவத்தரும்பு. இலவு - முள்ளிலவின்காய், விழி - வீழிப்பழம், விவக்கும்-உயர்ந்த. குலிகக்குழம்பு-சாதிலிங்கக்குழம்பு.

6. எஞ்சா முகிற்குள் - குறைவுபடாத ஏழு மேகங்களுள். இரண்டுமுகில் - சம்வர்த்தம், புட்கலா வர்த்தம். இருமுகில்களும் பாற்கடலையும் தேன்கடலையும் மொண்டுபெய்ய, திருமாலாகிய ஏனம் உழுத அண்டமாகிய வயலுள் வேதச்சவையாகிய கரும்பை நட்டு, அந்தக்கரும்பு வளராந்தக், பிறையாகிய அரிவாள் கொண்டு இறைவன் அறுத்துவிட அதனை எடுத்துச் சூரியன் மேருமலையாகிய செக்கிலிட்டு அட்டதிக்கு யானைகளை அதிற்கட்டி ஆட்ட, அதனி னின்றும் ஒழுகுகின்ற இனியசாறு போன்ற மழைச் சொற்களைச் சொல்லும்வாய் என்க. நறை - வாசனை, தேன். மெளவி - கிரீடம். பஞ்சாயுதன் - சங்கு சக்கரம்

வில் வாள் கதை என்பனவற்றையுடைய திருமால். கேழல் - பன்றி. பழனம் - வயல். “வையமுழுதும் உழுதுண்ண வல்லாற்களித்தும்” என்பர் ஸ்ரீ குமரகுருபாசவாமிகள். பணித்து - செழித்து. சிறை வாள் - பிறையாகியவாள். வெய்யோன் - சூரியன்.

7. காம்பு - மூங்கில்; தோள். கடவுட்கமலம் இரண்டு - தெய்வத்தாமரைக்கரமிரண்டு. கன்னுபும் - விளங்கும். இருமுத்திருமேனி - ஆறுதிருவுருவங்கள். பாம்பாலனைய அணை - ஆதிசேடனுகிய படுக்கை. “சரவணத்திற், சென்னியிற்கொண் நெய்ப்பத் திருவுருவாய் - முன்னர், அறுமீன் மூலையுண் டழுதுவிளையாடி, நறுநீர் முடிக்கணிந்த நாதன் - குறுமுறுவற், கன்னியோடும் சென்றவட்குக் காதலுருக் காட்டுதலும், அன்னவள்கண்டவ்வுருவம் ஆறினையும் - தன்னிரண்டு, கையாலெடுத்தகணைத்துக் கந்தனெனப்பேர்புணைந்து, மெய்யாறு மொன்றுக மேவுவித்துச் - செய்ய, முகத்திலைணாத்துச்சி மோந்து மூலைப்பால், அகத்துண்மகிழ்ச்சுத் தளித்து” (கந்தர்கவிவெண்பா). பாற்கடலோகிடப்பது எனப் பால்மணக்கும் சரவணம்.

8. மரு வாய் - மணம் பொருந்திய. வனசத்திறையவன் - பிரமன். வனசம் - தாமரை. புவனக்குருவாய் வருவார் - சிவபெருமான். குடிலை - பிரணவப்பொருள். கொற்றம் - வெற்றி. அருவாய் - உருவிலியாய்.

9. பூ மா - தாமரைமலரில் உள்ள இலக்குமி. மனை என்றது திருமகள் பாற்கடலில் தோன்றியமைபற்றி. அளறு - சேறு. புலவு - புலால்நாற்றம். உபயவிட அரவம் - இராகு கேதுவாகிய பாம்புகள். முகில் -

மேகம், ஞிமிறு - வண்டுகள், முளரி - தாமரை, ஆமாவின் அவளை-சிவபெருமானை, கழை-மூங்கில்: மூங்கில் அடியில் தோன்றிக் காட்சிதந்தமையின் ‘குழவி என உமிழ் கழை’ என்றார். அடனி - காடு. ஆனது - நீங்காது. யானை அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும் ஆதலின் ‘ஆனது மருவினவர் எவரெனினும் அவர் உயிரை அடுகரி’ என்றார். இப்பாடலில் முத்துக்கள் பிறக்குமிடங்கள் பலவற்றைக் கூறியவாறு காண்க. “கொழுதி மதர்வண் டுழுக்கு குழற் கோதைக் குடைந்த கொண்டலும் நின் - குதலைக் கிளிமென் மொழிக் குடைந்த குறுங்கட் கரும்பும் கூன்பி றைக்கோ, டுழுத பொலன்சீ றடிக்குடைந்த செந்தா மரையும் பசுங்கழுத்துக் - குடைந்த கமஞ்சுற் சங்கு மொழு கொளிய கழுகு மழுகுதொய்யில், ஏழுதுதடந் தோட் குடைந்ததடம் பணையும் பணைமென் மூலைக் குடைந்த - இலைமா மருப்பும் தருமுத்துன் திருமுத் தொவ்வா...” (மீண்டசியம்மை பிள்ளைத்தமிழ்). சிப்பி, சந்திரன், மேகம், தாமரை, மூங்கில், யானைக்கொம்பு முதலிய இடங்களில் தோன்றிய முத்தங்கள் இங்கே ஒவ்வா எனக் கூறினார்.

10. பூ ஆதி உலகு - நிலவுலகம் முதலிய உலகங்கள். வத்திரம் - முகம், மகபதி - இந்திரன், போகாத திரு என்றது சுவர்க்க இன்பத்தை; உபசாரம், சத்திரம் - குடை. விடை வலவர் - இடப வாகனத்தை உடைய சிவப்ரிரான். கிரி குமரி - உமாதேவி. அறுவகைமை லிபி - ஆறெழுத்து மந்திரம்; ‘சரவணபவ’ என்பது. மித்திரன் - அன்புடையான். மா - குதிரை. கரடம் - மதச்சுவடு. அனிகம் - சேஜை. தேவாதிபதி குமரன் - இந்திரன் மகனுகிய சயந்தன். உறை சிறை.

6. வருகைப்பருவம்:

1. மிக்க ஏர் : தொகுத்தல். பகடு - எருமை. குருகு - நீர்வாழ்ப்பறவை. இக்கு - கரும்பு. சுரிமுகம் - சுரிந்த முகத்தையுடைய சங்குகள். மழு - மேகம். கடையர் குழாம் - மன்னர் கூட்டம். செய்கை: சேழூர் என்பதன் மருஷ. பெருமான் - பெருமையை ஆள் பவன்.

2. பஂ்பு - ஆரவாரம். கழி - உப்பங் கழிகள். செழிய வித்தி - செழிக்கும்படி விதைத்தத்து. பகடு - எருமை. கண்டகம் - முன்வேலி. குறும்பு - குறுஙில மன்னான். பரிசில் - ஆறிலொருகடமை. உம்பர்ப்புயல்-வானில் உள்ள மேகம். வேட்டு - விரும்பி. உமணர் - உப்புவினைப்படேதார்சாதியார். உப்பினம்பாரம்வெள்ளி மலைக்கும், செங்கெநற்குவை மேருமலைக்கும் உவமை. புரம் - நகரம். “வேதண்ட, மொப்பவுயர்த்த வுயருப்புக் குவான்மீது, வெப்ப மறுமதிய மெய்யுறிஞ்சு” என்பது சிவப்பிரகாசசுவாமிகள் நெஞ்சுவிடுதூது.

3. பரி - குதிரை. கரடம் - மதச்சவடு, சண்ணம் - சண்ணப்பொடிகள்: அவை முத்துச்சண்ணம், பொற் சண்ணம் முதலியன. பிறங்கும் - விளங்கும். துகள் - தூசி. கார் அகில் ஆவி - கரிய அகிற்கட்டைகளைப் புகைத்தலால் உண்டாம் புகை என்க. குய் - புகை. துவசம் - பெருங்கொடி. பொதுளி - நிறைந்து.

4. ஆணிக்கனகம் - உரையாணிப்பொன். இவ்வாசிரியர் திருவாரூர் உலை 264-ம்கண்ணியில் ஆணிப்புதுக்கனகம் என்பர். திகிரி - சக்கரம். அருக்கன் -

சூரியன். பசுங்குதிரை - பச்சைசங்கிறக் குதிரை. சூரிய னுடைய குதிரை பச்சைசங்கிறமுடையதெனவும், ஏழ் என்னும் பெயருடைய தெனவும், எழுவகைப்பட்ட நிறமுடையதெனவும் கூறுவர். “பச்சை வாசிகளும் செய்யனவாக” (பாரதம் - காண்ட) “இலகோளிப் பரிதி நடவுமைம் புரவி யேழும்” (கூர்மபுரா - தக்கன் வமிச - 36) ஏழாகிய தொகைகொண்ட குதிரைகள் எனத் துணிவுறநிறுத்தினர் அதிவீரராமபாண்டியர். மற்றும், மண்டல அளவையுரைத்த அத்தியாயத்தில் “வேதச் சந்தசோ ரேழுமத்தேதினில் விசித்த, திதில் வாம்பரி மீரறு பருதியஞ் செல்வர்” எனவும், “அரு மறையின், மயல்தீர் சந்தம் பிணித்த பசும் புரவி யேழும் வகுத்துரைக்கினா” (இலிங்கபுரா - சூரியன் தேர்ச் சிறப்புரைத்த) எனவும், “தணிவிலோ ராழி வேதச் சந்தசோ ரேழு மேழும், பணிசெயப் பூண்ட பச்சைப் பரிதினை கரண்தேர்க்கன்றே” (பாகவதபுரா - சூரியமண்டலமுரைத்த) எனவும், “சூரியனுடைய இரதக்திற்குக் காயத்திரி, பிருகதி, உஷ்ணிக், ஐகதி, திருஷ்டுப்பு, அநுஷ்டுப்பு, பந்தி என்கிற வேதசந்தங்கள் ஏழுமே குதிரைகளாயிருக்கின்றன” (விண்டுபுராணம் - எட்டாம் அத்தி) எனவும் கூறியவற்றால் ஏழென் னும் தொகையே பல இடத்தும் நாட்டப்பட்டன காண்க. இதனால் சப்தாசவம் என்னும் வடநூல் வழக்குப்பற்றி அப்பெயர் கொண்ட ஒருகுதிரை எனக் கொள்வார் மதம் மறுக்கப்பட்டது என்பர் ஸ்ரீ நா. கதிரைவேற்பிள்ளை. ‘எழ்பரியோன்’ என்பர் ஸ்ரீ சூரிய குருபரசவாமிகளும். அலங்கும் - அசையும். கூலமயிர்க் கற்றை - வால்மயிர்த்தொகுதி. வேணி - ஆகாயம். இருல் பொதுத்து - தென்கூட்டைத் துளைத்து.

பாணித் துணை - இரு கரங்கள். பினவுக்கு - பெண் மந்திக்கு. குருளை - குட்டி.

முடிபு: வானரங்கள் வெருண்டு, பறந்தெழுந்து விழும் தேனீக் கண்டு, இருல் பொதுத்து, பருகி, விடுத்து, கொடுத்து கழுவும்.

5. நிறை - கற்பு. அரிக்கண் - கருவரி செவ்வரி பரந்த கண்கள். நீலமும் கமலமும் பூத்த தடம். மாணிக்கப்பூண். கனுல - பரந்து தோன்ற. சிரல் - சிச்சிலிப்புள். குருகு - நாரை. போதா - பெருநாரை. தாரா - ஒருவகைப் பறவை. அரவிந்தம் - தாமரை. ஓதிமம் - அண்ணம்.

முடிபு: மடமாதர் தடங்குடைய, விழும் மாணிக்கப்பூண், கனியென்னக் கனுல, கயல் கவரத் திரியும் சிரலும் குருகினமும் போதாவும் தாராத் தோகையும் கரை புகுதலும், பிறையோ முகிலிற் புகுவது என ஓதிமம் பொழில் புகுதும்.

6. பரம்பு - பரப்பு. பரவர் - மீன்பிடிப்போர். கழுத்துாண்டில் - மூங்கிற்கழுமியில் உள்ள தூண்டில். வெடிபோய் - துள்ளிச்சென்று. “வெடிபோய்க் கயல் பாய் பெரும்பணை” (மீனுட்சியம்மை பின்னைத்தமிழ்). பரியச்சுறு - பெரிய சுறுமீன். நீலக்கயம் - குவளைமலரோடை. கரும்பின் கரிய நிழலை நீரில் கண்டு அத் தூண்டில் எனக் கலங்கி ஓடும் சுறுமீன் என்க.

7. கண்ணல் - கரும்பு. பொதும்பு - சோலை. இருல் - தென்கூடு. முக்கனி - வாழை மா' பலா. மடுப்ப - நிறைய. மேதி - ஏருமை. பிறையிரும்பு -

அரிவாள்; கூணிரும்பு என்றது போல. வருக்கை - பலா. போர் - நெற்போர். அளி அலம்பும் - வண்டு கள் ஓலிக்கும்.

8. குரை கழல் - ஓலிக்கின்ற வீரக்கழல். குவலயம் - பூமி. மலம் அற - ஆணவ முதலிய குற்றங்கள் நிங்க. அரைவடம் - அரைஞாண். பரிபுரம் - சிலம்பு. மறவி - இயமன். அலகை - பேய். வரை முகடு - மலையி னுச்சி. மழையுடல் - மேகத்தின் அகடு. உரகம் - பாம்பு. மகிதலம் - பூமி. உடுக் குலம் - நட்சத்திரக்கூட்டம். தெருமர - சுழல, “அலமரல் தெருமரல் ஆயிரண்டும் சுழற்சி” (தொல்காப்பியம்). கடல் அகடு - கடலினது நடுவிடம். அமலைகள் பெருக எப்பாடம் திருத்துக் கூடும். அமலை - ஒலி.

9. உலவை - பிரசண்டமாருதம். வடகுவடு - மேருமலை; இமயமலை எனினுமாம். அருணம் - சிவப்பு. மணி கண கிரணம்-இரத்தினக்கற்களின் ஒளி. அயில் - வேலாயுதம். மரகத துரகம் - பச்சை இரத்தினம் போன்ற (மயிலாகிய) குதிரை. உகை - செலுத்து கின்ற. இரலை - கலைமான். வருடை - ஆடு. கவி - சூரங்கு. பழம் நீ - பழங்கி. கழை - மூங்கில்.

10. கரிபுரம் வெளிறு என்பதை வெளிறு புரக்கரி என இயைத்து வெள்ளையுடலையை ஜூராவத யானை எனப் பொருள் விரிக்க. மகபதி - இந்திரன். கண ககன பதி புகுத என மாறுக. கணம் - பெருமை. ககன பதி - விண்ணுலகம். ஶகினானுர் - அன்னப்புள் வடிவாகிய பிரமதேவர். பரிபுரம் - சிலம்பு. பதிரதி - கங்கை. நயன பதுமம் - கண்களாகிய தாமரை. அரிபுரம் - திருமாலுடைய திருமேனி.

7. அம்புவிப்பருவம்

1. சக்ரவாளம் - சக்கரவாளகிரி. தோகை வெம்பரி - மயிலாகிய விரும்பத்தக்க குதிரை. செண்டுவெளி - குதிரைவையாளி வீதி; குதிரை செலுத்துகவளசாலை - குதிரைப்பஞ்சி; உணழுட்டுமிடம். தறி - தூண். மதாணி - மார்பிற்பதக்கம்.

2. இரணிய கருப்பன் - பிரமன். வீடு - தாமரைமலர். தரணி - சூரியன். திருத்தணிகையில் முப்போதினும் மலரும் குவளைமலர். முரணிய - மாறுபட்ட. அரணியம் - (சடையாகிய) காடு. வெறுப்பு - செல்வம்.

3. இது, சாம பேத தான் தண்டமென்னும் உபாயங்கள் நான்களுள் சாமம் கூறும். சாமம் - ஓப்பு. கதிரவன் - சூரியன். புகர் - சுக்கிரன். மந்தன் - சனி. கங்கையில் தவழ்தல் இருவருக்கும் சமம்.

4. இதுவும் சாம உபாயம். மதன் - மன்மதன். கவிகை - குடை. சந்திரன் மன்மதனுக்குக் குடை. “சீறுமதன், விண்ணிற்குடையும் விடுதேரும்” (திருக்கழுக்குன்றத்துலை). நயனம் - கண். நாகநகரார் - விண்ணுலகவாசிகள். பதாதியர் - சேனைகள். அன்னசாலை என்றது தேவர்கள் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு கலையை அழுதாகப்பறக்குவார்என்பது நூற்கொள்கையாதலின். இதனை, “தேயவும் பெருகவும்” என்னும் 6-ஆம் செய்யுளில் காண்க. மாமி - இந்திராணி: சசி என்னும் பெயருண்மையின். தாய்வடிவம் - மான். தொன்று தொட்டு - மிகப்பழமையாக.

5. சிறையுறைந்தவன் - பிரமன். கொடி - சேவலாகியகொடி. சூழி - முகபடாம். அத்திரி மகன் - அத்திரிமுனிவர் புத்திரன்; சந்திரன். “பத்திரட்டியில்... அத்திரிப்பெயரந்தணன் அம்பகந் தனிலும், சித்திரக்கனன் முகத்தினும் பிறந்தொளி சிறந்தோன்” (வில்லி பாரதம் - குருகுலச்). ஆழி - சமுத்திரம் இது. பேதப் படுத்திக் கூறியது.

6. செவ்வேள் - முருகக்கடவுள். சுரர் - தேவர். அரவு - பாம்பு (இராகு). தோகை - மயில். கிளி மத்து - மேருமலையாகிய மத்து. மதலையங்தாமன் - கொன்றை மாலையை அணிந்தவன் : ஈண்டுக்குறித்தது வீரபத்திரரை. அரண் - பாதுகாவல். இதுதானம் கூறியது.

7. உகந்து - விரும்பி. நீலக்கலாபம் - நீல நிறத் தோகை. மஞ்சு - மேகம். பொருப்பு - மலை. மாருதப் பூனை - காற்றிலகப்பட்ட பூனைப்பூ. வனசம் - தாமரை.

8. கூடல் மேலைப் பரங்குன்று - “மாடமலி மறு கிற கூடற் குடவயின் ... குன்றமர்ந் துறைதலும் உரியன்” (திருமுருகு). முழை - குகை. முதற்கலை வாணன் - கடைச்சங்கப் புலவர்களில் தலையைபெற்ற நக்கிரதேவர். ஆற்றுப் பாடலாம் முருகு - திருமுருகாற்றுப்படைநூல். அரா - இராகு. பகுவாய் - பிளங்தவாய். இடும்நாள் - கிரகணகாலம். கலைவாணன் - சந்திரன். கலை ஈண்டு அமிர்தகலை. நாமம் - பெயர். வரிசை - சிறப்பு. நளினம் - தாமரை. ஆடும்பரி - மயில். ‘வேலும் மயிலும்’ என்னும் குறிப்புக்காண்க. “ஆடும் பரிவேல்” என்ற கந்தரனுழுதியும் சிந்திக்கத்தக்கது.

9. மை ஒது வாரிதி - கரிய நிரையுடைய கடல். ஒதும் - நீர். செய்யோன் - செம்மையையுடையோன்.

அகளங்கன் - களங்கம் இல்லாதவன். துய்யோன் அலாமல் - பரிசுத் தனல்லாதவனும். களங்கன் - குற்ற முள்ளோன். குருத்தோகை - குருவாகிய வியாழ பகவான் மனைவியின்; சந்திரன் குருபத்தினியைப் புணர்ந்த பாவத்தைக் குறித்தபடி.

10. தவிராத வெவ்வினை - நிங்காத கொடுந்துன் பம். முருகாறு - திருமுருகாற்றுப்படை. ஆறெழுத்து-சடாக்கரமந்திரம். இதனை ‘நமோகுமாராய்’ என்று கூறுவர் நச்சினார்க்கினியர். ‘சரவணபவ’ என்னும் மந்திரமே சிறந்தது. மற்றும் சரவணபவ, சயிலொளி பவ, பரிபுரபவ, பவமொழிபவ, திகழோளிபவ, திரிபுரபவ என்னும் இந்தஆறெழுத்துக்களையும் சுப்பிரமணியர் விஞ்ஞசனன்பர். இவைகளைமுறைறப்படி செபித்துச் சித்தி பெற்றவரும் பலர். சுப்பிரமணியர் நாற்பத்து முக்கோணச் சக்கரத்திலே சுற்றிலும் உள்ள அறு கோணங்களிலே அடைத்து, மத்தியில் உள்ள அறு கோணத்திலே பீசாக்கரங்கள் ஆறனையும் ஏழுதிப் பூசித்தால் நல்ல சித்தியைத்தரும் என்பர்பெரியோர். விவரம் அறிந்தோர்வாய்க்கேட்டுச் செய்க.

8. சிறுபறைறப்பருவம்:

1. வானுறு - ஆகாயகங்கை. கமுகு - பாக்கு. வருக்கை - பலா. இருல் - தென்கூடு.

2. பையிற்சுடிகை - படத்தின் உச்சிக்கொண்டை. ஆழித்தேர் - சக்கரங்கோத்த தேர். ஆழி - சக்கரம்.

3. நாகு இள மேதி-மிக்க இளமையான ஏருமை. கிடை - நெட்டி. அளம் - உப்பளம். கான்-கடற்கரைச்

சோலை. முரல - சத்திக்க. வலம்புரி - வலம்புரிச் சங்கம். இனத்தனிகோடிகள் எனப்பாடம் திருத்துக. அளி - வண்டு.

4. கவுணியர் - கவுணிய கோத்திரத்தார். காதலன் - மகன். குவளைப்போது...தனிகை: “வைகல் தொறு மலர்மூன்று, கோலமார் காவி யுயிர்த்தவி எல்ல காத்திரி” (தனிகைப்புரா - புராணவரலா - 59), “கடவுட் சனைக்குள் வளர்செய் கல்லார முப்போது மலர்தந்து கமழ்தரும்” (திருத்தனிகைத் திருவிருத் தம் - 4), “வெறிவீச காவிமலர் மூன்றுநாளும் விரியும் விலங்கல்” (திருத்தனிகைப்பதிந்றுப்பத்தந்தாதி - 20). “காலை நண்பகல் மாலை முப்போதும், வைகல் வைகல் மலர் மூன்று தெரிக்கும், நீலப்பைபஞ்சலை” (திருத் தனிகையாற்றுப்படை 224-6) என்பன காண்க. சுடிகை - உச்சிக்கொண்டை. அருணன் - சூரியன்.

5. கரா - முதலை. ஓதிம சாலம் - அன்னக்குழு. கதிரின் பரி - சூரியன் தேர்க்குதிரைகள்.

6. பங்கம் - சேறு. பரிதித்திகிரி - சூரியன் போன்ற சக்கராயுதம். குருளை - குட்டி. களபத்திரள் - யானைக்கூட்டம். கொலிமலை - கொல்லிமலை.

7. களிறு - கஜேங்திரன். முதல் என - ஆதி மூலமே என. அவன் - திருமால். முதுமகள் - வள்ளி யம்மையார். முனிமொழி - நாரதமுனிவர் சொல். குருகுபெயர் ... வெற்பு - கிரெளனஞ்சகிரி. நிலாமதி - பிறைச்சந்திரன். வயம் - வெற்றி. துரகம் - குதிரை. சலதி - கடல். அவுணத்தொகுதி - அவுணர்கூட்டம்.

திதலை - தேமல். சத்தி தா - வேலாயுதத்தைத் தரித்தவரே.

8. முறி - தளிர். கொக்குவணம் - மாங்டோப்பு. உத்தி - கடல். சுதை - அழுதம்.

9. கனலி தலைவி - சுவாகாடேதவி. வெருவன்மின் - அஞ்சற்க. நனினன் - பிரமன். கதிர்க்கடவூர் வரவு அறி கொடி - சேவற்கொடி. குளம் - நெற்றி. குளவு - நெற்றிக்கண்ணில் தோன்றியருளியவரே; சரவணப் பொய்கையில் தோன்றியருளியவரே என்னும் ஆம்.

10. உரை விரி - கீர்த்தி மிக்க. விழுமியவர் - தூயோர். வழுவா - குற்றமில்லாத. வினைத்துரிசு - வினைகளின் பொல்லாமை. தமக்கு உறவின் அறுவர். நிருதர் - அசரர். உதிரப்புணரி - குருதிக்கடல். நினைத்து அலகை நிறைகுலம் எனத்திருத்துக்.

9. சிற்றிற்பருவம்:

1. கோவே - தலைவனே. குவிசன் - வச்சிராயுதத்தைத்தயடைய இந்திரன்: குவிசம் - வச்சிராயுதம். கிளி குயில் மயில் அகலாக் கா என்றது நயம். கவுத்துவம்:பாற்கடலிற்கேள்றிய ஆதனைத் திருமால் அணிந்து கொண்டனர் என்பது வரலாறு. இம் முருகனுகிய கவுத்துவம் கடையாமலே பெற்றது. கோளரி - சிங்கம். மூன்றாவது அடியில் சிவப்பிரானுக்குப் பிரணவம் உபதேசித்ததை நினைப்பித்தார். கிளி என்றது வள்ளியம்மையாரை. குயில் என்றது தெய்வயானையம்மையை என்க.

2. கான் - வாசனை. திருத்தாய் - உமாதேவியார். மகராலயம் - கடல். வடவாழுகம் - வடவாழுகாக்கினி. கடல் கொந்தளித்து உலகை அழிக்காதபடி பெண் குதிரைவடிவாக நீரின் மேற்பரப்பில் உள்ளதென்பார். களிறு, மான் என உருவகித்தார். “தானேதனக்குச் சரியான தாயேவருக”எனப்பின்லோயவர்கள் மங்களாம் பிகை விள்ளைத்தமிழில் கூறியது இம்முன்றுவது அடியை நினைந்தே போலும்.

3. வனசத்தவன் - பிரமன். உரம் - மார்பு. வனசம், பங்கயம், கமலம், முண்டகம் எனத் தாமரையின் பெயர்கள் வந்தன. தாமரையில் தெருவிற் பொடி புகலாகாதென்றனர்.

4. உதய ஆதவன் - சூரியன். இமகரன் - சந்திரன். ஒருவன் என்றது திருமாலை. மழைவண்ணம் - மேகநிறம். பீடிகை விண்ணஞ்சலகம். சுதை - அமுதம். உரகம் - பாம்பு. பேரகம் பாதலம். பிரான் - பரமோபகாரி.

5. உரும் - இடி. கடுக்கும் - ஒக்கும். மறுகுதல் - மனங்கலங்குதல். கறங்கில் - ஓலித்தால். அரைநாண், கிங்கிணி, சிறுசதங்கை, கடகம், தொடி என்பன ஆபரணப் பெயர்கள்.

6. உமாதேவியார் இழைத்த சிற்றிலை வருணி தார்: கடல் உலை, வடவனல் தீ, சக்கரவாளகிரி அடுப்பு, மேறு கடம், வல்சி உடுக்குலம், கதிர் திருவிளக்கு, இந்திரனுலகமும் அளகையும் பசும்பொன் அறை, பாதலம் மாணிக்கப்பெட்டி, பகிரண்டங்கள் சிற்றில் என்க. கடம் - பாளை. முற்றில் - சிறுமுறம்.

வல்சி - உணவு: அரிசி. முதிருங்கதிர் - பூரணசங்கிரன். முகில் ஊர்தி - மேகவாகனம். மூதூர் - அமராவதி. அளகைப்பதி - குபேரன் நகரம். பணி - பாம்பு: பணம் - படம். இழைப்பாள் உமாதேவியார்.

7. நகை - விளங்கும். தரளத்திரள் - முத்துத் தொகுதி. சிறுகுழங்கதகன் சிற்றில் இழைத்தபடியைக் கூறுகின்றார். தரளம் அரிசி, தேன் உலை, சங்கு கடம், மாதுளை தீ, பவளம் விளங்கு. வதுவை - கல்யாணம். சிறுர் விருந்து. முகை - மொட்டு. புண்டிரிகம் - தாமரை. உரம் - மார்பு.

8. விரகு - தந்திரம். மாமன் - கண்ணபிரான். மேனுள் - முற்காலத்து. பொதுவர் - இடையர். குடவர் மடவார் - இடைப்பெண்கள். செய்யோன் - சிவந்த திருநிறத்தையுடைய சிவபெருமான்.

9. கவந்தம் - முண்டம். தகர் - ஆட்டுக்கிடாய். மருப்பு - கொம்பு. கழுநீர் - நிலோற்பலம்: செங்குவளை கருங்குவளை.

முடிபு : வாடுகைக்கும் மொழியினுக்கும் விலைக்கும் கண்ணீர்க்கும் விரற்கும் இரங்காயோ.

10. கோளரிமாமுகன் - சிங்கமுகாசுரன். தாரகன் சூரபன்மன் தம்பி. 3-வது அடி பிரணவப்பொருளை முருகக்கடவுள் சிவபெருமானுக்கு உபதேசித்தமை குறித்தது.

10. சிறுதேச்ப்பகுவம் :

1. வாடை - வாடைக்காற்று. வசந்தன் - தென்றல். கொண்டல் - கீழ்காற்று. கோடை - மேல்காற்று. பெருங்கால் - பெருங்காற்று. சலஞ்சலம், வலம்புரி.

2. துப்பு அளவும்: துப்பு - பவளம். தாலம் - பூமி.

3. பச்சிமம் - மேற்கு. கச்சிநகர் - காஞ்சிபுரம்: இவர் மாவடிக்கந்தர். நச்சி - விரும்பி.

4. மாமரம் கவிகை. கவிகை - சூடை. கம்பன் - ஏகம்பநாதர். அருணம் - சிவப்பு. மயிலை - மயிலாப்பூர். பாவைத்திறம் தந்தநாதர் - காபாலீச்சரர். ஒற்றியூர்த் தியாகர். வடாடவி - திருவாலங்காடு: வடம் - ஆல். வேதபுரி - திருக்கழுக்குன்றம். சுருதி - வேதம். வேத கிரீசர், நந்திகிரீசர், உருத்திரகோஷர் என்பன தலப் பேயரோடு தொடர்புகொண்ட மூர்த்திகள். சம்பு ஆதி அபயன் குலிசன் மால் கமலனூர் இவர் இத்தலத்துப் பூசித்துப் பேறுபெற்றனர்.

5. நிருதர் - இராக்கதர். குருதி - இரத்தம். கொண்டல் - மேகம். அண்டகூடம் - அண்டமுகடு. வேல் முருகக்கடவுன் ஏவல்செய்து திரும்பிய செய்தி.

6. உரகம் - பாம்பு; ஆதிசேடன். பெளவம்-கடல்.

7. மருதோய் - மணம்பொருந்திய. சுருப்பொலி - வண்டுகளின் ஓலி. பாரிடம் - பூதம். தாளை - சேளை. முட்கோல் - தாற்றுக்கோல்.

8. செங்கோட்டு - திருச்செங்கோடு. வையகம் - உலகம். ஏரகம் - சுவாமிமலை. பழுமுதிர்சோலை - திருமாவிருஞ்சோலை. (அழகர்மலை) என வழங்கும்.

9. வயப்பகடு - வீவற்றியுடைய ஐராவதம். சேடா சலத்தகிரி - திருவேந்கடமலை.

10. பிறப்பாகிய இரவு. அருத்தி - விருப்பம்.

குறிப்புக்காட்டு முதலியன் முற்றிற்று.

